



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,157 — FRIDAY, SEPTEMBER 29, 1950

Published by Authority

PART III—LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

	PAGE		PAGE
Land Settlement Notices :—		Land Sales by the Settlement Officer :—	
Preliminary Notices	1013	Western Province	—
Final Orders	—	Central Province	—
Land Sales by the Government Agents :—		Southern Province	—
Western Province	—	Northern Province	—
Central Province	—	Eastern Province	—
Southern Province	—	North-Western Province	—
Northern Province	—	North-Central Province	—
Eastern Province	—	Province of Uva	—
North-Western Province	—	Province of Sabaragamuwa	—
North-Central Province	—	Land Acquisition Notices	1022
Province of Uva	—	Notices under the Land Development Ordinance	—
Province of Sabaragamuwa	—	Land Redemption Notices	1023
		Land Resumption Notices	—
		Miscellaneous Land Notices	—
		Lands under Peasant Proprietor Scheme	—

Preliminary Notices

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,599 (Ratnapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned ** within a period of three months from the 29th day of September, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 8th day of August, 1950

M. W. F. ABEYAKOON,
Assistant Settlement Officer.

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Owatura in the Helapalle Palata of the Meda Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

North: The village limit of Pallelanda in Helanda Palata;

East: Part of Lunumedille Ara (the village limit of Handagiriya—part of), part of Hataramunu Oya (the village limits of Hataramune and Tennewela);

South: Part of Katupat Oya (the village limits of Hataramune and Yatimalkaduwa Pahalagama), the village limit of Yatimalkaduwa Pahalagama;

West: The village limit of Yatimalkaduwa Pahalagama, part of Mala Dola (the village limit of Nikalandugoda), the village limit of Nikalandugoda.

1013—J. N. B 1221—628 (9/50)

E 1

Block Survey Village Plan No. 871

Lot	Name of Land	Extent	
		A.	R. P.
1 ...	Mala Dola (dry, half area) ...	0	0 17
2 ...	Narangattahinna (Reservation for Narangattahinna Trig. Station) ...	0	0 20
3 ...	Helehinna ...	0	2 25
4 ...	Bibileatura, Udasiyambalawattemukalana, Ulgalemukalana, Welanemukalana, Narangattahinnemukalana, Owaturehinna ...	151	3 14
5 ...	Ulgalemukalana ...	3	3 12
6 ...	(Irrigation Channel) ...	0	0 4
7 ...	Lunumedillemulakana, Owaturehinna, Kotakumburemulakana (Reservation along streams and channel) ...	3	1 33
8 ...	Lunumedille Ara (stream) ...	0	2 16
9 ...	Lunumedillemulakana (Reservation along stream) ...	0	3 28
10 ...	Lunumedille Ara, Owature Oya, Hataramunu Oya (stream, half area) ...	6	2 25
11 ...	Ralamullewatta (Reservation along stream) ...	0	0 36
12 ...	Eheliyewatta (Reservation along stream) ...	0	2 21
14 ...	(Irrigation Channel) ...	0	0 6
16 ...	(Stream) ...	0	3 2
18 ...	Asweddume Ara (stream) ...	0	0 38
20 ...	Asweddumehena ...	1	2 11
21 ...	Welane Ela (irrigation channel) ...	0	1 27
22 ...	Welanehena ...	5	0 25
23 ...	Welane Ara, Owature Ara (stream, dry) ...	0	1 25
24 ...	Welanegala ...	0	0 27
25 ...	Katupat Oya (stream, half area) ...	1	3 28
Total ...		179	3 0

Ratnapura S.O. 44—1950

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,600 (Ratnapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned ** within a period of three months from the 29th day of September, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 8th day of August, 1950.

M. W. F. ABEYAKOON,
Assistant Settlement Officer.

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Tennewela in the Helapalle Palata of the Meda Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

North: The village limit of Handagiriya (part of);
East: The village limit of Handagiriya (part of);
South: The village limit of Handagiriya (part of) part of Katupat Oya (the village limit of Hataramune);
West: Part of Hataramune Oya (the village limit of Owatura), the village limit of Hataramune.

Block Survey Village Plan No. 872.

Lot	Name of land	Extent	
		A. R. P.	
1	(Irrigation Channel)	0	0 16
3	Hataramunu Oya (half area)	0	0 10
4	Katupat Oya (half area)	0	2 33
5	Asweddume paula (reservation along Katupat Oya)	0	2 13
Total		1	1 32

Ratnapura S.O. 45—1950

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,601 (Ratnapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned ** within a period of three months from the 29th day of September, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 8th day of August, 1950.

M. W. F. ABEYAKOON,
Assistant Settlement Officer.

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Handagiriya (part of) in the Helapalle Palata of the Meda Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

North: Part of Lunumedille Ara (the village limit of Atalwela in Helapalle Palata), the village limits of Godakumbura and Biblewala in Helapalle Palata;

East: The village limits of Udagama and Dorawela in Helapalle Palata;

South: Part of Katupat Oya (the boundary of Topo Preliminary Plan No. 9 and the village limit of Hataramune);

West: The village limits of Tennewela and Hataramune, part of Lunumedille Ara (the village limit of Owatura).

Block Survey Village Plan No. 873.

Lot	Name of land	Extent	
		A. R. P.	
1	Lunumedille Ara (half area)	4	1 28
2	(Irrigation Channel)	0	3 1
3	Kumburebadawetiya	0	1 0
4	(Irrigation Channel)	0	0 2
5	(Gansabhawa Path)	0	0 1
6	(Gansabhawa Path)	0	1 7
7	Mala Dola (dry)	0	0 16
9	Niyaradahagoda (reservation along channel)	0	1 33
10	Lollewatta alias Sedaragewatta	0	1 29
11	Lollewatta	1	1 9
12	Sedaragehena, Pettarawatte, Gamagedarawatta, Rakwanawatta, Lollewatta	4	3 15
13	Gamagedarawatta, Rakwanawatta	1	1 38
14	Warakeiyewatta	0	2 32
15	Mahaelegoda	1	0 4
16	Mahaelegoda (reservation along channel)	0	0 37

Lot	Name of Land	Extent	
		A. R. P.	
17	Koloungaswatta	0	2 39
18	Acharikumburegodawatta	0	0 30
19	(Irrigation Channel)	0	0 7
20	Udapalatawatta	0	1 4
21	Koloungaswatta	0	1 9
22	Udapalatawatta, Welhwewehena	2	2 1
23	Udapalatawatta	0	1 33
24	Udapalatawatta	0	1 26
25	Welhwewewatta	1	2 29
26	Addarabalahapuwegoda	0	0 29
27	(Irrigation Channel)	0	0 1
29	Weheragodella	0	0 13
30	Tenwattakamata	0	0 12
31	(Irrigation Channel)	0	0 7
32	Galagawahulawalkumburewatta	0	0 23
33	Gurukumburekele	0	2 23
34	Gurukumburekele (reservation for a proposed road)	0	1 14
35	Gurukumburekele	0	1 10
36	Gurukumbura	0	0 34
37	Tambahitiyewatta	0	3 5
39	(Irrigation Channel)	0	0 3
41	(Irrigation Channel)	0	0 4
42	(Irrigation Channel)	0	0 5
43	Warakeiyewatta, Galgewatta, Magodawatta	1	2 2
44	(Irrigation Channel)	0	0 2
47	(Gansabhawa Path)	0	0 3
49	(Gansabhawa Path)	0	0 4
51	(Irrigation Channel)	0	0 1
53	(Irrigation Channel)	0	0 1
54	(Irrigation Channel)	0	0 3
56	(Irrigation Channel)	0	0 6
61	Katupat Oya	0	1 32
65	Medagoda	0	3 25
66	Kotarawalla	0	2 29
68	Kanuketiya, Kirillamandiya	1	2 2
70	Well	0	0 1
72	(Irrigation Channel)	0	0 12
73	(Gansabhawa Path)	0	0 7
77	(Gansabhawa Path)	0	1 34
79	Pinnamulla	0	0 10
80	(Irrigation Channel)	0	0 2
81	Giramadolahena	0	0 14
82	Medagoda	0	3 13
83	Katupat Oya (half area)	12	0 4
84	Pallepalatawatta	7	3 29
85	Gansabhawa Path	0	0 7
86	Pallepalatawatta	0	0 13
87	Pallepalatawatta, Mahakarandadanda, Badamullelenda, Gamageyaya, Mahaparelanda	18	1 34
88	Badamullelenda, Medagoda	29	1 30
89	Handagirihelemukalana, Wadumulla, Wadumullelenda, Handagirihele, Alakolagalmulla, Nagahakarametiya, Dorawellanda Kapugala	776	0 10
90	Nagahakarametiya	22	2 36
91	Kapugala	25	1 15
Total		924	2 34

Ratnapura S.O. 46—1950

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,602 (Ratnapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned ** within a period of three months from the 29th day of September, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 8th day of August, 1950.

M. W. F. ABEYAKOON,
Assistant Settlement Officer.

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the Village of Hataramune in the Helapalle Palata of the Meda Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

North: Parts of Katupat Oya and Hataramunu Oya (the village limit of Owatura), the village limits of Handagiriya (Part of) and Tennewela. Part of Hataramunu Oya (the village limit of Tennewela), Part of Katupat Oya (the village limits of Tennewela and Handagiriya—Part of);

East: The boundary of Topo Preliminary Plan No. 9, Parts of Talapat Ara and Kiullinda Ara (the boundary of Topo Preliminary Plan No. 9);

South: Part of Kiullinda Ara (the boundary of Topo Preliminary Plan No. 9), the village limit of Yatipasgamuwa;

West: The village limit of Yatipasgamuwa, Part of Galaira Ara (the village limits of Yatipasgamuwa and Yatimalkaduwa Pahalagama).

Block Survey Village Plan No. 874

Lot	Name of Land	Extent	
		A.	R. P.
1	Galketiye daranda, Kukulanporakumbure-daranda	2	0 6
2	Kukulanporakumburewatta	0	1 0
5	(Stream)	0	0 14
6	Hataramunewatta	0	1 9
7	Hataramunu Oya (Stream, half area)	2	0 26
9	Kalawitigoda, Brakmanakumburepaula	1	2 35
10	Katupat Oya (Stream, half area)	3	1 18
11	(Gansabhawa Path)	0	1 10
12	Mudagediya	3	3 15
13	Mudagediya, Panketiya	66	3 24
13 ^{1/2}	Galaira Ara (Stream, dry-half area)	1	2 25
14	Bogahahinna, Rodigodahinna	112	0 16
15	Divurunpolayaya	61	0 29
16	Yakdessa walalanda, Ranagalekatuwa Mudagediya Panketiya, Limiyaketiya Burutagoda, Linda Ara, Bogahahinna Bogahahinnemukulana	404	1 39
17	Galwale Ara (Stream, dry)	0	3 10
18	Talapat Ara (Stream, dry)	11	1 15
19	Talapat Ara (Stream, dry half area)	1	1 10
20	Waralandemukalana	2	1 1
21	Waralandemukalana, Bogahayaya	10	0 28
22	Miniranhinna, Bogahayaya	17	0 15
23	Bogahayayemukalana	4	3 29
24	Miniranhinna, Getahewangollehinna	24	3 6
25	Miniranhinna, Miniranhinnemukalana Karaturemukulana, Getahewangollemukulana	41	1 7
26	Bogahahinnemukalana	2	1 14
27	Dorakodahinna, Dorakodahinnepatana	29	2 15
28	Dorakodahinnemukalana, Diganwalemukulana	21	2 6
29	Ellemukulana	2	2 35
30	Watagalaellemukalana, Miniranhinnemukalana	14	1 33
31	Miniranhinnepatana, Getahewangollehinnepatana, Getahewangollehinna, Miniranhinna	48	0 12
32	Atudachayaya, Getahewangolleyaya, Bogahayaya, Giriwantalawa, Waralanda, Getahewangolla	194	0 36
33	Kiullindahinnemukalana, Kiullindahinna	59	0 8
34	Kiullindeyaya	30	0 31
35	Kiullindahinna	20	0 5
36	Getahewangolla, Kiullindahinna	15	3 38
37	Kiullinda Ara (Stream, dry half area)	5	3 15
38	Hambilipana Bambaragalumukulana, Mee-gahayaya, Mee-gahayayemukalana, Miniranhinnemukalana	171	3 36
39	Watagahaellapatana, Miniranhinna	79	3 3
40	Kiullinda Ara (Stream, dry)	0	0 18
Total		1470	1 6

Ratnapura S.O. 47—1950

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,603 (Ratnapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned ** within a period of three months from the 29th day of September, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 8th day of August, 1950.

M. W. F. ABEYAKOON,
Assistant Settlement Officer.

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Yatipasgamuwa in the Helaipalle Palata of the Meda Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries—

North: The village limits of Kewalagala and Welewatugoda, part of Wewelkandure Ara (the village limit of Welewatugoda),

the village limit of Welewatugoda, part of Tittewel Ara (the village limit of Welewatugoda), the village limits of Yatimalkaduwa Udahagama and Yatimalkaduwa Pahalagama;

East: Part of Galaira Ara (the village limit of Hataramune), the village limit of Hataramune, the boundary of Topo Preliminary Plan No. 9;

South: Part of Weli Ara (the boundary of Topo Preliminary Plan No. 9), parts of Yatipasgamuwa Ara and Kolekewa Ara (the village limit of Hatangala in Atakalan Korale), the village limit of Hatangala in Atakalan Korale;

West: The village limit of Hatangala in Atakalan Korale, part of Wewe Ara (the village limits of Hatangala and Kottimbulwala in Atakalan Korale), the village limit of Wikirawita, part of stream (the village limit of Wikirawita), the village limits of Wikirawita and Hewandeniya, part of stream (the village limit of Hewandeniya).

Block Survey Village Plan No. 875

Lot	Name of Land	Extent	
		A.	R. P.
1	Gorukgashelenwetichcha Ara (stream, dry, half area)	0	0 5
2	Bandarahena, Wambatukoratuwa, Heenbandiya, Aturemandiya, Kalagahahena, Kahalagahamandiyehena	10	3 33
3	Weraugolla	1	3 8
4	Kosgahamandiya, Karawitagehena, Kosgahamulamandiya, Kumburemadahena, Pattigawahena, Galapallekoratuwa, Heleungekotuwa, Weralugahakoratuwa	13	1 1
5	Hirawataarawa, Telambagahagoda	1	0 24
8	Puhulhene Ara, Diyameegaha Ara (stream)	1	1 11
9	Galgemukalana, Galaudamukulana, Sinuggalamukulana, Puhulhenemukalana, Bandarahenemukalana, Weraugollemukulana, Galapallekoratuwemukalana, Talagahamukulana	25	2 27
10	Mahasinuggala	3	1 35
11	Puhulhenemukalana, Sinuggalemukulana	4	3 17
12	Heensinuggala, Puhulhenemukalangala	3	0 39
13	Puhulhenemukalana, Sinuggalemukulana, Heensinuggalamukulana	1	2 8
14	Puhulhenepatana	0	1 19
15	Puhulhenemukalana, Pattigawahenemukalana	8	2 24
16	Koswinnagehena	2	0 26
17	Wewelkandure Ara (stream)	0	0 32
18	Wewelkandure Ara (stream, half area)	0	2 9
19	Nadanduheeneapatana, Udumullepatana	1	3 27
20	Pallekiwulemukulana	12	3 29
21	Tittewel Ara (stream, half area)	1	1 7
22	Mahayayekela, Karametiymukulana, Hela-paulekela, Bogahahinnekele, Galairarekele, Dorakadaheenamukulana, Katutalamullemukulana	1,335	2 11
23	Galaira Ara (stream, dry, half area)	0	0 37
24	Galaira Ara (stream, dry)	0	0 34
25	Galwale Ara (stream, dry)	0	2 30
26	Galwalehena	6	0 10
27	Talapat Ara (stream, dry)	0	1 26
28	Koralehamuduruwangehena	16	1 4
29	Godellegala	12	2 14
30	Udakivul Ara (stream)	0	3 9
31	Tittewel Ara (stream)	1	0 1
32	Pallekiwulehena	6	1 4
33	(Foot-path)	0	1 11
34	Godamudunehena, Dellagodayagemandiya	0	3 36
36	Medawattehena, Marsgahahena	1	3 4
39	Arawewatta	1	1 14
40	Weudahagehena, Pankotuwehena, Pitamagalandehena, Galagawahena, Welimullehena, Kongahahena	23	2 5
41	Mahagala, Rilagala, Gulanemukalane-gala, Yatipasgamuwegala	106	0 0
42	Ellemukulana, Kudagodamukulana, Udumullemukulana, Kudagodaheennemukulana, Tibbotuellemukulana	57	1 0
43	Paraiyolaginamukulana, Puhulhenemukalana	1	2 33
44	Dimbulagawahena, Kosgahahena	2	1 35
45	Paraiyolaginamukulana, Puhulhenemukalana	11	3 24
46	Weralugahakoratuwa, Dimbulagawahena, Odegawahena, Hapugahalandehena	9	1 0
47	Heppanarangahawatta	1	1 7
48	Wewagawawatta	0	2 8
49	Wewagawawatta	0	1 37
52	Hapugahalandewatta	1	2 19
53	Hapugahalandehena, Gallindagawahena, Weudahagewatta, Mee-gahahena, Weudahagehena, Gallindagawamandiya	5	1 5
56	Kudakandagewatta	0	2 1
57	Weudahagewatta	0	1 21
58	Udadarandawatta	0	0 34
59	Puwakgahabelewatta	0	3 21
62	Ela	0	0 10
63	Odegawawatta	0	2 13
64	Odegawawatta	0	1 27
65	Kongahalandewatta, Ambagahagearawekotuwa, Arachchigehena, Watahigegawahena, Paraiyolagialehena, Ugalagawahena, Kaudubogahahena, Pattigawahena, Pelahelliwattehena, Ambaragehena, Ahuliaddegehena, Dambehena, Wadiyagehena	41	1 23
66	Welengewatta	0	1 12
67	Ausadahamigewatta	0	2 13
68	Karawitagewatta	0	3 8
69	Weudahagewatta	0	2 26
70	Weudahagewatta	0	1 31
71	Ela	0	0 26

Lot	Name of Land	Extent A. R. P.	Lot	Name of Land	Extent A. R. P.
75	Homepolakotuwa (cemetery) ...	1 0 20	150	(Foot-path) ...	0 0 4
76	(Irrigation Channel) ...	0 0 2	151	Tittawelketiyehena ...	6 2 15
77	Pahalapelewatta ...	0 1 21	153	Weragamegehena, Mahayayehena, Kahata- gahayehena, Bulugahena ...	123 2 3
78	Horawinnagewatta ...	0 2 10	154	Dachcheyayehena, Ruttambalehena, Kuda- gamagehena, Weragamagehena, Tittawel- ketiyehena, Boogettiyagolla, Kapalleaya, Ambagahagehena, Ranwelayamandiya, Henagehena, Kawattagehena ...	144 3 34
79	(Foot-path) ...	0 2 31	155	Kolekewa Ara (stream, dry, half area) ...	1 1 8
80	Kalahagahamandiya, Pusselgollehena, Pinna- godahena, Pahalagederawatta, Ehelegaha- rawegodahena, Janagederawatta, Indiko- tuwa, Paluwattegehena, Alhena ...	42 2 20	157	(Foot-path) ...	0 0 5
81	(Foot-path) ...	0 0 17	159	Karanankattuwekele ...	102 2 2
83	Pahalahena, Lokgewatta, Pansalewatta, Pan- salehena ...	3 0 2	160	Aggalakapuwekele ...	2 1 18
84	Bandarawatta ...	0 0 19	161	(Stream) (dry) ...	0 2 7
86	Bilingahawatta ...	1 1 12	162	Aggalakapuwekele ...	14 3 30
87	Deniyewewa (water hole) ...	0 0 38	163	(Stream) (dry) ...	2 0 9
88	Wewagawawatta ...	0 3 15	164	Hambilpanepatana, Palugahagodallepatana ...	16 1 20
89	Galgegawawatta ...	0 3 11	165	Aggalakapuwekele, Kudagodahinnekele, Kuda- godakele ...	99 1 7
92	Galapallehena, Gadimehena, Pahalawadiya- gewatta, Meegahamulamandiya, Kankan- kotuwa, Wadiyagehena, Madagahamandiye- hena, Watawalagawahena, Bulugahena, Colongahahena, Maragahahena, Katutala- mullehenyaya, Ematillanketiyehena, Wata- walehena ...	43 2 10	166	Kudagodahinnepatana ...	3 0 37
93	Dematagaha Ara (stream) ...	2 1 16	167	Meewebendriyehena ...	117 2 4
94	Colongahahena, Mahabehetgahahena, Edande- hena ...	12 1 25	168	Kudagodagala ...	1 0 22
95	Yatipagamuwu Ara (stream, dry) ...	21 3 10	169	Weli Ara (stream, dry, half area) ...	2 0 10
96	Madewelle Ela ...	0 0 10	170	Demoderakatuwekele, Handagirigoda ...	42 0 37
100	(Irrigation Channel) ...	0 0 5	171	Yatipagamuwu Ara (stream, dry, half area) ...	0 0 17
102	Kudagewatta ...	0 0 37		Total ...	3,283 2 19
103	Peragahawatta ...	0 3 14			
104	Galgegawawatta ...	0 2 6			
105	Bulugahawatta ...	0 0 33			
106	Bulugahawatta ...	0 3 5			
108	Kumburuweldowa, Galgegawahena, Galge- hena, Kumburegodamandiya, Ambalame- galehena, Galpallehena, Gadimehena, Suriyagahahena, Katukomehena, Wadiya- gehena, Madagahamandiye, Kudage- hena, Amunehena, Radagewattehena, Kos- winnagehena, Watawalagawahena, Pal- helligahawatta ...	33 2 39			
110	Rankeeriyagollehena, Manamehena, Kattadi- gewatta, Deniyegodawatta, Bandarawatta, Waraketiya, Pamburugahamulakoratuwa, Koswinnagehena, Bilingahawatta, Jotige- hena, Peellagahawatta, Kongahahena, Pusselgollehena, Pinnagodahena, Galauda- hena, Talawattegehena, Bandarawatthena, Peelegawahena, Henagehena, Nahama- hena, Weatuwegalahena, Serugahahena, Alutkeriyagalchena, Hettigehena, Dorakada- kumburehena, Madugahahena, Godamada- tenna, Murungagasella, Wekadchena, Mara- ketiyehena, Kaluhamegehena, Mahahena, Uramullagehena, Panibedanaella, Nugehena, Kahatagahahena, Kamatpolehena, Bandara- hena, Welinagahahena, Galmullehena, Mahahena, Kapukoratuwa, Weudahagehena, Galehena, Kalagahahena, Karagahahena, Ittagalahena ...	386 3 15			
112	Stream (dry, half area) ...	0 1 1			
114	Peelle Ara (stream) ...	0 0 3			
117	Wewe Ara (stream, dry, half area) ...	0 0 36			
118	(Foot-path) ...	0 1 17			
121	Makulgaha Ara (stream) ...	0 0 7			
122	Medawatta ...	2 1 5			
123	Kumburegodawatta ...	0 2 37			
124	Kumburegodawatta ...	0 1 19			
125	Makulgahawatta ...	0 3 17			
127	Narangahahena, Jambugahahena, Bomalu- wehena, Agalakapuhena, Pattarajagaha- hena, Kamatpolehena, Bandarahena, Peelle- hena, Koskabalehena, Weatuwegalahena ...	42 0 18			
128	Godamadatenna, Weatuwegalahena (Reser- vation for Godamada Trig. Station) ...	1 3 38			
129	Liyangawatta ...	0 1 29			
131	Udaha Ara (stream) ...	0 0 35			
132	Lundagawawatta ...	0 1 31			
133	Wekade Ara (stream, dry) ...	0 0 7			
135	Hingureyaya ...	16 2 33			
136	Rankeriyagollemukalana, Murungagasello- atura ...	8 2 38			
137	Gal Ara (stream, dry) ...	1 1 12			
139	Tittawelketimukalana, Tittawelketiyehene- mukalana, Millaketimukalana, Galpeelle- mukalana, Manangalagodanemukalana, Ma- nangalamukalana, Halmilleketimukalana, Halmilleketiyemukalana ...	127 2 32			
140	Galwalehena ...	1 3 1			
141	Helapalekele ...	14 1 10			
142	(Foot-path) ...	0 1 29			
143	Helapalehena ...	2 2 12			
144	Taniundagehena, Ratameddagahena, Kum- buragodahena, Galapitagahena, Karawita- gehena, Puwakgahalegehena, Katupila- ketiyehena ...	50 3 8			
145	(Foot-path) ...	0 0 14			
146	(Stream) (dry) ...	0 3 0			
147	Karametiyyehena, Bulugahahena ...	22 3 20			
148	(Stream) (dry) ...	1 1 19			
149	(Irrigation Channel) ...	0 0 14			

Ratnapura S.O. 48—1950

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,604 (Ratnapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned ** within a period of three months from the 29th day of September, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 8th day of August, 1950.

M. W. F. ABEYAKOON,
Assistant Settlement Officer.

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the Village of Kottimbulwala in the Helapalle Palata of the Meda Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

North: The village limit of Kanda.

East: The village limit of Nikawatugoda, Part of Belgasdeniye Ara (the village limit of Nikawatugoda), Part of Kottimbulwala Dola (the village limit of Kottimbulwala in Atakalan Korale);

South: Part of Kottimbulwala Dola (the village limit of Kottimbulwala in Atakalan Korale);

West: Part of Galketiye Ara (the village limit of Pitakanda), Part of Wewudeniyee Ara (the village limit of Kanda).

Block Survey Village Plan No. 876

Lot	Name of Land	Extent A. R. P.
1	Wewudeniyee Ara (dry-half area) ...	0 0 8
3	(Foot-path) ...	0 0 14
5	Katupilalandeyaya, Kongahahena, Indigolle- hena, Nikaketiya, Narangahawatta, Bada- halagewatta, Galiaddehena, Pitakoratuwa, Palawatthena, Tennepitmandiya, Kon- gahakoratuwa, Tennapitahena ...	25 1 9
6	(Stream, dry) ...	0 0 15
7	Katupilalandeyaya, Narangahawatta (Reser- vation along Irrigation Channel) ...	0 0 27
8	(Irrigation Channel) ...	0 3 29
9	(Foot-path) ...	0 0 10
10	Pitakoratuwa ...	1 3 12
12	Belgasdeniye Ara (half area) ...	0 0 19
13	Pitakoratuwa (Reservation along Irrigation Channel) ...	0 0 11
14	Kottimbulwala Dola (half area) ...	1 1 36
16	Badahalagewatta (Reservation along Irrigation Channel) ...	0 0 36
17	(Foot-path) ...	0 0 26
18	Galketiye Ara (half area) ...	0 1 25
	Total ...	80 0 17

Ratnapura S.O. 49—1950

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,605 (Ratnapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned ** within a period of three months from the 29th day of September, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 8th day of August, 1950.

M. W. F. ABEYAKOON,
Assistant Settlement Officer.

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Kendawinna in the Helapalle Palata of the Meda Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

North: The village limit of Galpoddeniya,
East: The village limit of Urawala;
South: The village limit of Urawala, the village limit of Galpoddeniya;
West: The village limit of Galpoddeniya.

Block Survey Village Plan No. 876A

Lot	Name of Land	Extent		
		A.	R.	P.
2 ...	Ehelagabahena <i>alias</i> Galapallekotuwehena, Walmriyehena ...	3	2	10
4 ...	Kumburegodehena <i>alias</i> Iwuraudahena ...	1	3	36
Total		5	2	6

Ratnapura S.O. 50—1950

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,606 (Ratnapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned ** within a period of three months from the 29th day of September, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 8th day of August, 1950.

M. W. F. ABEYAKOON,
Assistant Settlement Officer.

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Galpoddeniya in the Helapalle Palata of the Meda Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

North: The village limit of Kudakanda;
East: The village limits of Kalukanda, Matpetta *alias* Matpett goda, Urawala and Kendawinna, Part of Urawala Ara (the village limit of Urawala);
South: The village limit of Urawala Ara (the village limit of Urawala). Part of Kudakandu Ela (the village limit of Kudakanda);
West: Part of Kudakandu Ela (the village limit of Kudakanda).

Block Survey Village Plan No. 876B

Lot	Name of Land	Extent		
		A.	R.	P.
2 ...	Pitanadehena, Talagahahena, Kapukotuwa, Gatorawattehena, Unapandurehena, Kalukandemandiyehena, Miriswelawattehena, Udawattemandiyehena ...	24	3	23
3 ...	Pallepitakande Ela (dry) ...	0	1	23
4 ...	Galapallewattehena ...	3	1	21
5 ...	Galpoddeniye Ara, Dikhene Ela ...	1	3	9
6 ...	Lindagawa Ela (dry) ...	0	0	5

E 2

Lot	Name of Land	Extent		
		A.	R.	P.
7 ..	Galapallehena, Dalukgalehena, Udahadalukgalehena, Udahakumburegodehena, Galapallewattehena, Kongahahena ...	12	2	34
11 ...	(Gansabhawa Foot-path) ...	0	1	3
13 ..	Rilagala (Rock) ...	2	0	12
14 ..	Kudakandu Ela (half area) ...	1	2	24
15 ..	Kumbukgahayaya <i>alias</i> Dikhena, Karagahahena, Dunumadalhena, Kumbukgahahena, Pettarawalehena, Kongahahena <i>alias</i> Konwattewalehena, Duntotehena, Rilagalehena, Kankanigewatta, Ketakellemandiyehena, Madawalemandiyehena, Galpoddemyearehena, Muttettuwehena ...	38	1	13
16 ...	Ehelagahayaya <i>alias</i> Mukalanhena, Egodahawattehena, Ehelagabahena, Tanipolgahawattehena, Edandewalehena, Udahadalukgalehena, Tennemawandiyehena, Pallearawegodahena, Batalakotuwehena, Higgahahena, Pahaladalukgalehena ...	33	2	7
17 ..	Urawala Ara (half area) ...	0	1	2
Total ...		119	1	16

Ratnapura S.O. 51—1950

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,607 (Ratnapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned ** within a period of three months from the 29th day of September, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 8th day of August, 1950.

M. W. F. ABEYAKOON,
Assistant Settlement Officer.

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Kudakanda in the Helapalle Palata of the Meda Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

North: The village limit of Rupahingagoda, part of Gatagahawature Ara (the village limit of Kalukanda), the village limit of Kalukanda;

East: The village limits of Kalukanda and Galpoddeniya, part of Kudakandu Ela (the village limit of Galpoddeniya), the village limit of Urawala, parts of Kalukovilalle Ara and Kudakandu Ela (the village limit of Kanda);

South: The village limit of Alakolamada;
West: The village limit of Radagoda, part of Weligepola Dola (the village limit of Radagoda), the village limit of Weligepola.

Block Survey Village Plan No. 876c

Lot	Name of land	Extent		
		A.	R.	P.
2 ..	Muludurapuwattehena ...	2	2	6
4 ...	(Bund—abandoned) ...	0	0	6
6 ..	Eramuddeniyeudahagedarawatta ...	1	2	7
7 ..	Lindagawahenyaya, Lindagawahena, Peellagawahena, Tennewattehena, Perawattehena, Hapugahahena, Maliaddeniyehehena, Mahapuraneewewa, Wewehena, Madawalehena, Pahalawelewattehena, Eramuddeniyeuwattehena, Helaudahena, Galaudahena, Galamunehena, Galpillekoratuwa, Manchadigahahena, Kurullangahamandiyehena, Meegahahena, Silpayagehena, Mulanehena, Bandarahena, Kolaparagahakoratuwehena, Ratgorkogahawattehena, Hapugahalandehena ...	58	1	28
9	Galaudahena (reservation for Moneraendogala Trig. Station) ...	0	3	3
10	Gatagahawature Ara (dry) ...	0	0	1
11 ...	Gatagahawature Ara (dry—half area) ...	0	0	33
14	Bandarakotuwa, Dahanaggehena, Puwakgahakumburegodehena, Muttettuwehena, Madawalehena ...	15	2	17
19 ..	Thuntotehena, Galaudakoratuwa, Ellemandiyehena, Medamandiyehena, Maragahahena, Issangalehena, Muttettuhena, Millehena, Gigalehena, Galaudakoratuwa, Bandaramandiyehena, Kumburegodahena, Ellehena ...	32	2	1

Lot	Name of land	Extent		Schedule
		A.	R. P.	
20	Puwakgahakumbure Ela (dry)	0	3 28	The following lots situated in the village of Alakolamada in the Helapalle Palata of the Meda Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:— North: The village limit of Kudakanda; East: The village limit of Kudakanda, Part of Kudakandu Ela (the village limit of Pitakanda); South: Part of Kudakandu Ela, the village limit of Pitakanda, the village limit of Talagaskanda in Atakalan Korale, West: The village limit of Pitakanda.
22	Hettigahadeniye Ela (dry)	0	1 16	
25	Bandarahena	0	1 10	
26	Bandarahenewatta	0	2 12	
27	Bandarahenewatta	0	3 27	
28	—(Stream—dry)	0	0 25	
29	Menerilanda	3	0 25	
34	—(Gansabhawa foot-path)	0	0 38	
36	Etambagahamullewatta	0	2 32	
37	Mahapuranehenewatta, Etambagahamullewatta	0	3 35	
38	Etambagahamullehenewatta	1	0 32	
39	Mahapuranehenewatta	1	1 32	
40	Bandarahena, Kabaragoigalahena, Kahatemandiya, Karuwalakotamunahena	0	1 35	
41	Weligepola Dola (half area)	0	0 19	
42	Kahatamandiyewatta	0	3 2	
43	Kaminiyawewatta	0	3 16	
44	Kukulbetimandiyewatta	0	3 37	
45	Galamunehenewatta	1	3 10	
46	Tennewatthena (reservation along channel)	0	0 36	
48	—(Gansabhawa Path)	0	2 31	
49	Nagahekumburewatta (reservation along stream)	0	0 39	
50	Nagahekumburewatta (reservation along stream)	0	1 22	
51	—(Irrigation Channel)	0	0 2	
52	—(Irrigation Channel)	0	0 3	
53	Tennewatta (reservation along Channel)	0	0 3	
55	Getagahawattchena	0	2 29	
56	Keenagahawatta	1	1 22	
57	—(Foot-path)	0	0 5	
58	Ehelagahawattchena, Migahahena <i>alias</i> Galehenewatta	3	1 34	
59	Galehenewatta	3	2 9	
60	Migahahenewatta	0	3 28	
61	Migahahenewatta	0	2 23	
62	Migahahenewatta	1	2 35	
63	Dawatagahawatta	1	0 0	
65	Polattearawehena	1	1 15	
66	—(Gansabhawa path)	0	2 15	
71	Kudakandu Ela	2	3 31	
73	Hinneyya <i>alias</i> Gamagehena, Gammehehena, Pansalawatta, Getagahawattchena, Mahahena, Katutiyambarawehena, Galgegawahena, Egodaladdewattchena, Pansalewattchena, Kottimbulwalawattchena	23	3 14	
74	—(Gansabhawa foot-path)	0	0 15	
75	Mawelagewatta	1	0 25	
76	Bambaramulleya <i>alias</i> Gonagahahena, Panidodangahahena, Naidelagahena, Arambewatta, Mawelagahena, Rukattanehena, Kosgahahena, Katutiyambarawehena, Maragahawatta, Bambaramullewatta, Unapandurehena, Delgahawatta	44	0 32	
77	Galhenewatuyaya <i>alias</i> Ellehena, Galhenewatta, Diwulemandiya, Rambukketyehena, Rukattanehena, Bogahahena, Niyandagawatta, Polwattearawekoratuwa	21	3 9	
78	Kudakandu Ela (half area)	1	2 24	
79	Kudakandu Ela	0	2 19	
80	Bogahahena	2	0 10	
81	Kalukovilaelle Ara (dry—half area)	0	0 8	
82	Kudakandu Ela (half area)	0	1 30	
Total		252	1 21	

Ratnapura S.O. 52—1950

Ratnapura S.O. 53—1950

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,609 (Ratnapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned ** within a period of three months from the 29th day of September, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 8th day of August, 1950.

M. W. F. ABEYAKOON,
Assistant Settlement Officer.

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,608 (Ratnapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned ** within a period of three months from the 29th day of September, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 8th day of August, 1950.

M. W. F. ABEYAKOON,
Assistant Settlement Officer.

** The word "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Pitakanda in the Helapalle Palata of the Meda Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

North: Part of Kudakandu Ela (the village limits of Alakolamada and Kudakanda), the village limit of Kanda, Part of Galketiye Ara (the village limit of Kanda);

East: Part of Galketiye Ara (the village limits of Kanda and Kottimbulwala);

South: Part of Kottimbulwala Dola (the village limit of Kottimbulwala in Atakalan Korale);

West: Part of Kottimbulwala Dola (the village limit of Kottimbulwala in Atakalan Korale), part of Kudakandu Ela (the village limit of Alakolamada).

Block Survey Village Plan No 876E			Block Survey Village Plan No 876E		
Lot	Name of Land	Extent A R. P.	Lot	Name of Land	Extent A. R. P.
1	Kudakandu Ela (half area)	1 3 14	16	(Foot-path)	0 0 19
2	Kudakandu Ela	1 0 27	18	Galketiye Ara (dry)	0 2 26
3	Medadugodella	2 2 24	19	Katupilalandeyaya, Halgahaowita (Reservation along Irrigation Channel)	0 1 32
4	Kottimbulwala Dola (half area)	4 2 38	20	(Irrigation Channel)	0 0 6
6	Amunehena (Reservation along Channel and Kottimbulwala Dola)	1 1 39	21	(Foot-path)	0 0 13
7	(Irrigation Channel)	0 0 7	21½	(Foot-path)	0 0 34
8	Galkaduweyaya, Uruwalhena, Pallewellekorotuwehena, Ellekumbuegodahena, Amunehena, Galkotuwehena, Kolongahahena, Gorokgahawattehena, Mankadahena, Parehena, Bakmigahaarawehena, Aturakapapuhena, Baddegchena, Kitulohena, Medamuttettuwa, Pitanaachena	130 2 20	22	Halgahaowita (Reservation along stream)	0 2 26
10	Galketiye Ara (half area)	0 2 17	23	Halgahaowita (Reservation along stream)	0 0 18
	Total	143 0 36	25	Galketiye Ara (half area)	0 0 32
			26	Wewudeniye Ara (dry, half area)	0 0 8
				Total	154 2 28

Ratnapura S O 54—1950

Ratnapura S.O. 55—1950

LAND SETTLEMENT ORDINANCE**Settlement Notice No. 2,610 (Ratnapura)**

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned ** within a period of three months from the 29th day of September, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 8th day of August, 1950.

M. W. F. ABEYAKOON,
Assistant Settlement Officer.

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Kanda in the Helapalle Palata of the Meda Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

North: Part of Kalukoviallele Ara (the village limits of Kudakanda and Urawala), the village limit of Urawala;

East: The village limit of Belgasdeniya;

South: The village limit of Kottimbulwala, part of Wewudeniye Ara (the village limit of Kottimbulwala), part of Galketiye Ara (the village limit of Pitakanda), the village limit of Pitakanda;

West: The village limit of Pitakanda, part of Kudakandu Ela (the village limit of Kudakanda).

Block Survey Village Plan No. 876F

Lot	Name of Land	Extent A. R. P.
1	Kudakandu Ela (half area)	0 0 30
2	Kalukoviallele Ara (dry, half area)	0 0 20
3	Kalukoviallelemukalana	1 1 37
4	Kalukovialleleyaya <i>ahas</i> Aswedduwewatta, Mankadahena, Parehena, Gorokgahawattehena, Ambalangodahena, Naidalagehena, Halgahaowita, Galapallekoratuwa, Gorokgahahena, Kiriwanaketiya, Tannepitahena, Ambagahamadehena, Wedagehena, Bogahahena, Rukattanchena, Meekotemandiya	65 3 10
5	Ambagahamadegala (rock)	0 3 6
6	(Foot-path)	0 0 38
7	Dalukgodana (rock)	6 1 19
8	Udahawatta	0 1 32
9	Ketakellehenyaya <i>ahas</i> Udahawatta, Bogahahena	3 0 19
10	Marawehenyaya, Bulatgamaralagemandiya, Kosgaswatta, Labuwelkoratuwa, Ketakellehenyaya, Ketakellehena, Tanakotuwehena, Meegahakoratuwewatta, Gallehena, Tanakoratuwa, Ehalagashenyaya, Heennaranagahamandiya, Wandakommehena, Meegahahena	31 1 38
13	Katupilalandeyaya, Undugahakoratuwa, Bogahahena, Undukoratuwa, Ehalagashena, Pahalagammedewatta, Galladdehena, Karambawelketiya, Marawehena, Dambehena, Lyanagemandiya, Nikaketiya	23 1 1
14	Wewudeniye Ara (dry)	0 2 13
15	Ehalagashenyaya <i>ahas</i> Meegahahena, Wewudeniyehena, Ehalagahahena, Halgahaowita, Kosgahahena	18 0 36

LAND SETTLEMENT ORDINANCE**Settlement Notice No. 2,611 (Ratnapura)**

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned ** within a period of three months from the 29th day of September, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 8th day of August, 1950.

M. W. F. ABEYAKOON,
Assistant Settlement Officer

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Nikawatugoda in the Helapalle Palata of the Meda Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

North: The village limit of Belgasdeniya;

East: Parts of Hewandeniye Ara and Imantota Ara (the village limit of Imantota) part of Kottimbulwala Dola (the village limit of Kottimbulwala in Atakalan Korale);

South: Part of Kottimbulwala Dola (the village limit of Kottimbulwala in Atakalan Korale);

West: Part of Belgasdeniye Ara (the village limit of Kottimbulwala), the village limit of Kottimbulwala.

Block Survey Village Plan No. 876G

Lot	Name of Land	Extent A. R. P.
1	Katupilalandeyaya, Ellamandiya, Pangwatta, Daraandahadda, Kongahahena	6 3 14
3	(Footpath)	0 0 11
4	Belgasdeniye Ara	0 1 20
5	Katupilalandeyaya, Ellamandiya Meegahahena	2 1 6
8	(Stream-dry)	0 1 3
10	Godaudawatuyaya, Siwuruappulluwalehena, Karangodagewatta, Kongahahena, Yahalabandihena Munkoratuwa, Potawehena, Kosmulliamunehena, Bogahahena	28 0 13
11	Belgasdeniye Ara (half area)	0 0 19
12	Godaudawatuyaya, Potawehena (reservation along stream)	0 0 28
13	(Irrigation Channel)	0 0 4
14	Godaudawatuyaya, Potawehena (reservation along Irrigation Channel)	0 1 5
15	Kottimbulwala Dola (half area)	0 3 36
17	Dombewatta	0 2 24
18	(Irrigation Channel)	0 0 6
19	Dombewatta, Godaudawatta (reservation along Irrigation Channel and Stream)	0 2 0
20	Dombewatta, Godaudawatta	2 0 4
22	(Foot Path)	0 0 4
23	Imantota Ara, Hewandeniye Ara (half area)	0 1 32
24	(Foot Path)	0 0 1
26	(Foot Path)	0 0 2
	Total	43 0 32

Ratnapura S.O. 56—1950

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,612 (Ratnapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned ** within a period of three months from the 29th day of September, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 8th day of August, 1950.

M. W. F. ABEYAKOON,
Assistant Settlement Officer.

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Beligasdeniya in the Helapalle Palata of the Meda Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

North: The village limits of Urawala and Hewandeniya;
East: The village limit of Hewandeniya, part of Hewandeniye Ara (the village limits of Hewandeniya and Ibimantota);
South: The village limit of Nikawatuqoda;
West: The village limit of Kanda.

Block Survey Village Plan No. 876H

Lot	Name of Land	Extent A. R. P.
1 ...	(Foot Path) ...	0 0 10
3 ...	Beligasdeniye Ela (dry) ...	0 0 13
5 ...	Marawchenyaya, Ranagalehena, Galakoratuwa, Marawehena, Labuwelkoratuwa, Lindagawakoratuwa, Ellemandiya, Arawewatta, Tanakoratuwa, Ipitahawatta, Godamaweyaya, Kuntulketiya, Halmillemandiya, Galgodamandiya, Gorakagahahena, Amunehena, Galaudakoratuwa ...	68 2 15
6 ...	Ranagala (Rock) ...	0 3 33
7 ...	Hewandeniye Ara (half area) ...	0 2 3
8 ...	(Foot Path) ...	0 0 29
9 ...	Godaudawatuwaya, Siwuruappulluwalehena, Kalaotuwawa, Bogahahena, Yahalabandihena ...	11 1 35
10 ...	(Stream-dry) ...	0 0 27
11 ...	Ellemandiya, Meegahahena, Dalukgalehena, Madawalehena ...	5 2 19
12 ...	Beligasdeniye Ara ...	0 0 34
13 ...	Katupilalandeyaya, Ellemandiya Undukoratuwa, Marawehena ...	5 3 7
Total		93 2 30

Ratnapura S.O. 57—1950

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,613 (Ratnapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned ** within a period of three months from the 29th day of September, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 8th day of August, 1950.

M. W. F. ABEYAKOON,
Assistant Settlement Officer.

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the Village of Hewandeniya in the Helapalle Palata of the Meda Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

North: The village limits of Urawala and Kewalagala;
East: Part of Gorukgashelenwetichcha Ara (the village limit of Yatipasgamuwa), the village limits of Yatipasgamuwa and Wikirawita;
South: Part of Konwinne Ara (the village limit of Ibimantota);
West: Part of Hewandeniye Ara (the village limit of Beligasdeniya), the village limits of Beligasdeniya and Urawala.

Block Survey Village Plan No. 876 I

Lot	Name of Land	Extent A. R. P.
1 ...	Driwyagahatalawemukalana ...	34 0 3
2 ...	Gorukgashelenwetichcha Ara (dry-half area) ...	0 0 5
3 ...	Madugahahena, Kattadgehena, Manannalagewatta, Udahawattihena, Wadiyagahena, Mukalanhena, Wambatukoatuwa, Paragahamulhena, Udahawatta, Kendaketiya, Gorokgahalandegalehena, Meegahawatta ...	18 3 30
4 ...	(Foot Path) ...	0 0 30
5 ...	Ambagahakoratuwa ...	0 3 12
8 ...	(Ela-dry) ...	0 0 19
9 ...	Gorokgahalandegalehena, Kintulketiyyaya Imbulwattihena, Dambehena, Mathakkehena, Massenehena, Ellemandiya, Bandarahena, Kendaketiya, galehena ...	29 3 33
10 ...	Puhulhena Ara, Hewandeniye Ara ...	0 2 39
11 ...	Hewandeniye Ara (half area) ...	0 1 12
12 ...	(Irrigation Channel) ...	0 0 3
13 ...	Kintulketiyyehena, Kolongahahena, Amunehena (Reservation along Irrigation Channel and Stream) ...	0 0 37
14 ...	(Foot Path) ...	0 0 24
15 ...	Kalugahahenyaya, Kolongahahena, Hettigehena, Aturakapapuhena, Galehena, Tanneudahena, Ambagahamulhenyaya, Amunehena, Ambagahahena, Bandarahena, Budalehena, Ellemandiyyehena, Mahahena, Egodahena ...	43 3 30
16 ...	Konwinnemukulana ...	1 2 28
17 ...	Konwinne Ara (dry-half area) ...	0 2 2
Total		131 2 27

Ratnapura S.O. 58—1950

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,614 (Ratnapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned ** within a period of three months from the 29th day of September, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 8th day of August, 1950.

M. W. F. ABEYAKOON,
Assistant Settlement Officer.

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Ibimantota in the Helapalle Palata of the Meda Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

North: Part of Konwinne Ara (the village limit of Hewandeniya);
East: The village limit of Wikirawita;
South: Part of stream (the village limit of Wikirawita), part of Saikunware Dola (the village limit of Kottimbulwala in Atakalan Korale);
West: Parts of Hewandeniye Ara and Imantota Ara (the village limits of Nikawatuqoda and Beligasdeniya).

Block Survey Village Plan No. 876j		Lot	Name of Land	Extent A. R. P.
1 ...	Konwinne Ara (dry) (half area) ...	11 ..	Maragahawatu Dola (dry) ...	0 2 2
2 ...	Mukalanhenyaya, Potawehena, Budalehena, Walasamodaganmandiya, Meegahahena, Tundole-ella, Kalugahahena, Bogahahena, Handapandeniyehena, Parehena, Mukalan- yayehena ...	13 ..	Karagahalandehenyaya, Manchadigahahena, Karagahalandehena, Karagahahena ...	49 1 4
3 ...	— (Foot-path) ...	14 ..	Karagahalandegala (rock) ...	0 0 17
4 ...	— (Irrigation Channel) ...	19 ..	Habarehenyaya, Ratamaddegehena, Habare- hena, Thippelehena, Uduwalehena, Wadi- yagolanda, Karagahalandehenyaya, Galauda- hena, Warawattehena, Adigedarawatta, Karagahalandahena, Manchadigahahena ...	0 0 13
5 ...	Mukalanhenyaya, Potawehena, Siwuruap- pulluwalehena, Mukalanyayehena, Pare- hena (reservation along Irrigation Chan- nel and Stream) ...	20 ...	(Stream, dry) (half area) ...	102 2 30
7 ...	Hewandeniye Ara, Imantota Ara (half area) ...			0 1 1
8 ...	— (Foot-path) ...			Total ... 208 0 6
11 ...	Handapandeniyehena Ara (dry) ...			
12 ...	Mailehenyaya, Yabaragodahena, Galkotuwa, Hambangewatta, Munasiriyagewatta, Bo- gahahena, Gimmelagewatta, Mailehena, Galkoratuwa, Kattandigehena, Yabara- katiya ...			
13 ...	— (Stream, dry) (half area) ...			
14 ...	Salakunuare Dola (dry) (half area) ...			
16 ...	— (Foot-path) ...			
17 ...	— (Foot-path) ...			
	Total ...			86 0 7

Ratnapura S.O. 59—1950

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,615 (Ratnapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned ** within a period of three months from the 29th day of September, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 8th day of August, 1950

M. W. F. ABEYAKOON,
Assistant Settlement Officer.

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Wikirawita in the Helapalle Palata of the Meda Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

North: The village limit of Yatipasgamuwa;

East: The village limit of Yatipasgamuwa, Part of Stream (the village limit of Yatipasgamuwa);

South: The village limit of Kottimbulwala in Atakalan Korale, part of Salakunuare Dola (the village limit of Kottimbulwala in Atakalan Korale);

West: Part of Stream (the village limit of Ibimantota) the village limits of Ibimantota and Hewandeniya.

Block Survey Village Plan No 876k

Lot	Name of Land	Extent A. R. P.
1 ..	Handapandeniyehena Ara (dry) ...	0 0 27
2 ...	(Stream, dry) ...	0 0 11
3 ...	(Stream, dry) (half area) ...	0 0 15
4 ...	Salakunuare Dola (dry) (half area) ...	0 1 7
5 ...	Mailehenyaya, Mailehena, Peellehena, Gal- koratuwa, Gabadagehena, Kitul- koratuwahena, Gimmelagewatta, Bogaha- henyaya, Amoagahahena, Telletiwelände- yaya, Arawehena, Meegahahena, Tan- nepitahena, Galkandehena, Puwakgaha- heleyaya, Puwakgahalehena, Megodaha- hena, Mukalanhenyaya, Meegahalande- hena, Dambehena, Tudale-ella, Kalugaha- henyaya, Galaudakoratuwa ...	82 2 25
8 ..	Lolugahagala (rock) ...	5 1 4
9 ...	Mahagala (rock) ...	3 2 18
10 ...	(Foot Path) ...	0 0 33

Lot	Name of Land	Extent A. R. P.
11 ..	Maragahawatu Dola (dry) ...	0 3 4
13 ..	Karagahalandehenyaya, Manchadigahahena, Karagahalandehena, Karagahahena ...	8 1 8
14 ..	Karagahalandegala (rock) ...	3 2 28
19 ..	Habarehenyaya, Ratamaddegehena, Habare- hena, Thippelehena, Uduwalehena, Wadi- yagolanda, Karagahalandehenyaya, Galauda- hena, Warawattehena, Adigedarawatta, Karagahalandahena, Manchadigahahena ...	102 2 30
20 ...	(Stream, dry) (half area) ...	0 1 1
	Total ...	208 0 6

Ratnapura S.O. 60—1950

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,616 (Ratnapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned ** within a period of three months from the 29th day of September, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 8th day of August, 1950.

M. W. F. ABEYAKOON,
Assistant Settlement Officer.

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Urawala in the Helapalle Palata of the Meda Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:—

North: The village limits of Galpoddeniya, Matpetta *alias* Matpetgoda and Dessepota;

East: The village limits of Dessepota, Kewalagala and Hewandeniya,

South: The village limits of Belgasdeniya and Kanda, part of Kalukoville Ara (the village limit of Kanda);

West: The village limit of Kudakanda, part of Urawala Ara (the village limit of Galpoddeniya), the village limits of Kendawinpa and Galpoddeniya.

Block Survey Village Plan No. 877.

Lot	Name of Land	Extent A. R. P.
1 ...	Bandarahena <i>alias</i> Ellemandiyehena ...	2 1 14
2 ...	— (Gansabhawa path) ...	0 0 9
3 ...	Higgahahena, Kattuwehena, Walniriyehena, Imbulehena, Wedagehena, Hapugahaelle- hena, Bandarahena ...	23 1 38
4 ..	Matpetta Ara (dry) ...	0 3 39
6 ..	Ankendaketiyehehena ...	6 1 11
7 ...	Gorokgahahena, Ehelegahahena, Gonamala- ellehena, Nindahena, Ellemandiyehena, Amba- gahamulahena ...	10 3 35
8 ..	Katupillaketiyehehena, Kongahahena, Pandara- wehena, Nindahena, Kongahawatta ...	12 1 24
9 ...	Ellemandiyawatta ...	0 2 38
10 ..	Batalawatta ...	0 1 39
11 ..	Delgahawatta ...	0 1 39
12 ..	Godewatta ...	0 3 7
13 ..	Gulanawatta ...	0 0 28
14 ..	Buluwanigewatta ...	1 0 15
15 ..	Buluwanigewattagala (rock) ...	0 3 35
16 ..	Mukalanhena ...	0 1 13
17 ..	Muduntalawepatana ...	3 0 13
18 ..	Talawehenemukalana, Atambagahahenemuka- lana, Gulanawattellemukalana, Dodangaha- henemukalana, Liyaddamademukalana, Ambagah-arawemukalana, Atambahenemu- kalana ...	84 2 3
19 ..	Dikgala (rock) ...	6 2 13
20 ...	Wannigetennawatta ...	1 3 37
21 ..	Nugehena, Amittillangahahena, Mukalan- hena, Moraketiyehehena, Ambalamehena, Tennehena, Moraketiya ...	10 0 32
22 ..	— (Gansabhawa path) ...	0 1 34
27 ...	Hiripitiyegewatta <i>alias</i> Dambehena ...	1 2 39
28 ..	Dikhenemukalana ...	2 1 23
29 ..	Urawala Ara ...	4 2 10
30 ..	Kolonketiyehehena ...	1 2 8
31 ..	Dhupotha ...	0 0 30
32 ..	Urawala Ara (half area) ...	0 1 2
33 ..	Kalukoville Ara (dry—half area) ...	0 0 12

Lot	Name of Land	Extent A. R. P.	(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands. (c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.
34	Ellemandiyahena, Iriyagahahena, Telambugahahena, Ketakellehena, Kalukovilaellehena, Bakmeegahahena, Karagahatennehena, Panpandurehena, Vitaranewattahena, Gamaetigehena, Wedagehena, Teneppitahena, Kolonketiyehena, Dikhena, Nindehena	41 1 27	Schedule The following lots situated in the village of Handagiriya (Topo area) of the Helapalle Palata of the Meda Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, all of which lots fall within the boundaries:— North: Part of Katupota Oya (the village limit of Handagiriya (part of); East: The village limit of Henegama, part of Unapotu Ara (the village limit of Henegama), the village limit of Henegama, part of Gamadiyawala Ara (the village limit of Henegama), part of Puseh Ara (the village limit of Henegama) and part of Walawe ganga, (the boundary of final Topo plan No. 37 in the Province of Uva); South: Part of Kiule Ela (the village limit of Galpaya in Atakalan Korale), and village limit of Galpaya in Atakalan Korale. West: Part of Weli Ara (the village limit of Yatipasgamuwa), the village limit of Yatipasgamuwa, part of Kuullinda Ara, (the village limit of Hataramune), part of Talapat Ara (the village limit of Hataramune) and the village limit of Hataramune.
35	— (Foot-path)	0 0 38	
46	Meegahahena <i>alias</i> Wannigetennehena	1 1 23	
50	Dambehena, Appelehena, Meegahahena, Nayehena <i>alias</i> Ellemandiya, Kongahahena, Kapugahahena, Dalukgalahena, Dumbulehena, Gallindehena, Kahattehena, Tiyambarawehena, Nindehena, Waduwehentennehena, Karagahatennehena, Wewehena, Godakumburehena, Godakumburewatta, Galapallehena, Yahalawattahena, Gnimmalagehena, Galauda-arawehena, Polwattahena, Udahawattahena, Unapandurehena, Nindamandiya, Ranawarawatta	47 2 38	
51	Dalukgalemukalana	1 1 23	
52	Udahawatta	0 1 37	
53	Raturalagehenemukalana	0 3 13	
	Total	272 2 34	

Ratnapura S.O. 61—1950

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,617 (Ratnapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned ** within a period of three months from the 29th day of September, 1950, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 8th day of August, 1950.

M. W. F. ABEYAKOON,
Assistant Settlement Officer.

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

Topo Preliminary Plan No. 9.

Lot	Name of land	Extent A. R. P.
1	Handagirikela, Welareyayehena, &c. includes half area of Walawe ganga, Gamadiyawala Ara, Puseh Ara, Unapotu Ara, Kuullinda Ara, Weli Ara, Katupat Oya Talapat Ara and Kiulle Ara where they form the village boundary (forest, chena, patana, rock, streams and paths)	7,191 2 0
	Inset No. 1	
2	Pansankulugala	11 2 20
	Total	7,203 0 20

Ratnapura S.O. 62—1950

Land Acquisition Notices

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

All that allotment of land called Veeragahakele, in extent 3 roods, 2 perches, situated in the village of Mahakachchakodiya in Vavuniya District, and surveyed and more particularly described as lot 1 in preliminary plan A 1,647.

Ref. No. J/E/130.
Colombo, September 20, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

Declaration

(Under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950)

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:—

The land called Tunhaukurunduwatta surveyed and more particularly shown as lots 1, 2 and 3 in Preliminary Plan No. A 2,722, in extent 2 acres, 3 roods 13.06 perches, and situated in Talangama North Village.

The land called Maragahawatta surveyed and more particularly shown as lot 4 in Preliminary Plan No. A 2,722, in extent 5 perches, and situated in Talangama North Village.

Colombo 1, August 15, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An allotment of about one-eighth ($\frac{1}{8}$) of an acre of the land claimed by T. Nallah, situated at Nochehmoddai, Vavuniya District, within the following boundaries:—

North—The remaining portion of the land claimed by T. Nallah of Nochehmoddai.
East—Premises of V/Nochehmoddai Government Tamil Mixed School.
South—Ditto.
West—Crown land.

Ref. No. J/E/188
Colombo, September 20, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration Under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:—

An allotment of one and half acres approximately out of Wallaha Estate, situated in Lindula Village in Nuwara Eliya District within the following boundaries:—

North : Wallaha Estate.
East : River.
South : Wallaha Estate.
West : Wallaha Estate.

Ref. J/E/324.

Colombo, September 20, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

Q 3313

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance, Cap 203", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for improving lands on the 6th mile Colombo-Kandy Road, to wit:—

Preliminary plan No. A 2,801. Village—Himbutuwelgoda

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Kajugahakotuwekumbura	Owita contains 5 plantain bushes	Walmunidewage Sepanona, Samanapaya, Iriyawetiya, Kelaniya	0	0	1.4
2	Do.	Owita contains 4 coconut plants 4 years, 1 kapok tree 20 years, 1 arecanut tree 3 years, 1 domba tree 3 years, 3 plantain bushes, part of a masonry well, and part of a temporary house	D Mendis Fernando, Himbutuwelgoda, Kelaniya	0	0	2.5
3	Parewatta	Coconut garden contains 6 coconut trees 40 years, 1 domba tree 12 years, 1 bulu tree and 1 bel tree 40 years, 1 plantain bush, betel creepers, masonry steps, pavement and retaining wall and part of a cadjaned temporary shed	Muhandram G. C. F. Ratnesekera, Himbutuwelgoda, Kelaniya	0	0	8.6

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at this Kachcheri, on October 30, 1950, at 10 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Colombo, August 28, 1950.

S. J. WALPITA,
Assistant Government Agent.

No. LA. 589.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for Point Pedro Police Station and Quarters, to wit:—

Preliminary plan No. A 1,632. Village—Point Pedro, Ward No. 2, Athiady

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Oridatheniothirayanmanal, assessment No. 73	Waste land contains 7 palmyra trees 50 years, 1 margosa tree 20 years, 2 tulip trees 20 years and 2 masonry wells	Theivapilla Nagalingam, ditto Manikam, Vallammal wife of K. Nagalingam, Kidnapilla Nagalingam, all of Point Pedro and Meenachisunderam wife of V. Sinnathamby of Valvetiturai	0	3	27
2	Oridatheniothirayanmanal, assessment Nos 69 and 71	Garden contains 25 coconut trees 30 years, 16 palmyra trees 50 years, 1 margosa plant 3 years, 3 permanent buildings with rubble and lime walls and tiled roofs and a masonry well	Vallipillai wife of V. Veluppillai of Puloly West, Point Pedro	0	2	1.4
3	Oridatheniothirayanmanal, assessment Nos. 61, 63 and 65.	Garden contains 6 coconut trees 30 years, 31 palmyra trees 50 years, 2 permanent houses with rubble and lime walls and tiled roofs, a permanent latrine with concrete walls and roof and a masonry well	Kathrasipillai wife of P Alva-pillai of Puloly West, Point Pedro	0	1	33.3

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Jaffna Kachcheri, on November 1, 1950, at 10 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Jaffna, September 20, 1950.

P. J. HUDSON,
Government Agent.

L. M. 4703.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for the construction of an irrigation channel, to wit:—

Preliminary plan No. A 637. Village—Uda Makadawara

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Udadeeyanga	Paddy field	K. B. Dassanayake and L. B. Gangodatenna of Uda Makadawara, Hingula	0	0	5.2

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at Mawanella Resthouse, on October 28, 1950, at 10 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Kegalla, September 22, 1950

D. G. DAYARATNA,
Assistant Government Agent.

Land Redemption Notices

LD.—B.49/50.

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

LRO/APL 4779/J/AL/252.

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:—

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9, 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, August 4, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

Schedule

Supplement No. 3 to final village plan No. 33. Village—Moragasptiya

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
313	Kohonahena, Attikkagahamulahena	Chena	B. M. A. Kohona of the Treasury, Colombo, and P. W. Karunaratna Kohona of Udattawa School, Pallewatta, Madugoda, Kandy	5 1 8

L. D.—B. 49/50

LRO/APL 5116/J/AL/50

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, July 20, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

Schedule

Supplement No. 2 to F. V. P. No. 50. Village—Pallepola

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
307	Medawelayamanakumbura, Medawelayamanapillewa	Paddy field and coconut garden	U. B. Dissanayake of Dullewa, Matale	1 1 23

L. D.—B. 49/50

LRO/APL/5066/J/AL/51

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, July 20, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

Schedule

Preliminary plan No. A 1,546. Village—Guralawela

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Galpilhlehena	Rubber and cocoa 30 years contains also coconut and arecanut over 30 years (interplanted)	H. H. D. Devanarayana of Guralawela, Ukuwala	1 0 15

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a public purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

LRO/APL 815/J/AL/501.
Colombo, September 4, 1950.DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

Schedule

Preliminary plan No. A, 1,596. Village—Otalawa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Hurimanawatta	Tea, 30 years	K. R. Mahadevan of Meddetenne Estate, Pundalu Oya	4 0 11

L. D.—B. 49/50.

LRO/APL 4041/J/AL/104

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, September 4, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

Schedule

Preliminary plan No. A 1,623. Village—Matalapitiya

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Polwattegederagawakumbura	Paddy field contains 1 coconut tree 60 years and coconut garden contains 3 coconut trees 60 years	Udamullegedera Bandiya, c/o Village Headman, Matalapitiya, Udasingiriya	0 1 7

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, Eardley Godfrey Goonewardene, Assistant Government Agent of the Nuwara Eliya District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—

(a) appear personally or by agent duly authorised in writing, before me at the Nuwara Eliya Kachcheri on November 14, 1950 at 10.30 a.m., and

(b) notify to me in writing on or before the seventh day of November, 1950, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Nuwara Eliya, September 26, 1950.E. G. GOONEWARDENE,
Assistant Government Agent.

Schedule

Preliminary plan No. A 1,596. Village—Otalawa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Hurimanawatta	Tea, 30 years	K. R. Mahadevan of Meddetenne Estate, Pundalu Oya	4 0 11

ඉඩම් නිරවුල්කිරීමේ අඥපණකය

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,601 (රත්නපුර)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විකාරවෙත ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1950ක්වූ ඇප්‍රිල් මස 29 වෙනි දින පවත් වූ භූමියක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරන ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම් රජයේ සේවයට ඉඩම් නිරවුල්කිරීමේ අඥපණකයේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කර ලැබෙන බවද රජයේ සේවයට ඉඩම් මගෙන් හෝ ඊට කටයුතු කරන බවද එකී අඥපණකයේ 4 වන වගන්තිය යටතේ මෙහි දැනුම් දෙනු ලැබේ.

වම් 1950ක්වූ අගෝස්තු මස 8 වන දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කන්කෝරුවෙහිදී.

ඇම්. බී.ලී. ආර්. අබයසේන, නිරවුල්කිරීමේ සහකාර නිරවුල්කරු.

** "නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත්කරණ ලිපිවල ඇතුළත් ලිපිවලට උඩ මිනිසුන්ගේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සවිස්තරව සඳහන් කළ යුතුය.

(a) මෙම ඉඩම් හැඟ මුද්‍රා කොටසට ඇතුළත් වූ ඉඩම්වලට නිරවුල්කිරීමේ අඥපණකයේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කර ලැබෙන බවද එකී අඥපණකයේ 4 වන වගන්තිය යටතේ මෙහි දැනුම් දෙනු ලැබේ.

(b) මෙහි ඉඩම්වලට නොහොත් එයින් එකකම වරින් හෝ යම් පාරකට අයිතිකම් කිසි ඒ ඉඩම්වලට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්වලට හැරීමට හැකිවනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කම්වලට අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිවකිසිවක් පහත දැක්වෙන වාර්ෂිකව වැදිලි නඩු ඒ පිළිබඳව යම්විටෙක දැන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු කිසිව බිම්කම්වලට අයිතිකම් කියාසිටීමට වටහා නොවේ.

උපලේඛනය

සබරගමුව දිස්ත්‍රික්කයේ මැදකොටසේ හෙල පල්ලේ පළාතේ හදිසිය (කොටසක්) යන ගම් පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිලි පහත දක්වන සියලුම බිම් කම්පි, එනම්:—

උතුර: උණුමුල්ලේ ආර් කොටසක්, (හෙලපිටි පළාතේ අවුල්ලේ ගම් මායිම), හෙලපිටි පළාතේ ගොඩකුඹුර සහ බිහිලේ ගම් මායිම;

නැගෙනහිර: හෙලපිටි පළාතේ උඩමහ මහ දොරවෙල ගම් මායිම;

දකුණ: කටුපත්තියේ කොටසක් (නො. 9 දරණ වෝට්ස් මුල් බිහිලේ මායිම සහ හතරමුණේ ගම් මායිම);

බස්නාහිර: කැත්තේ මෙල සහ හතරමුණේ ගම් මායිම; උණුමුල්ලේ ආර් කොටසක් (බිහිලේ ගම් මායිම).

රටහන මැදිලි ගම් බිහිලේ නො. 873

Table with 3 columns: No. (අංකය), Description (විස්තරය), and Area (ප්‍රමාණය, අ.ර.ප.). Rows 1-22 listing land parcels with details like 'ලැංගුම්පිටිය', 'මායිම', etc.

Table with 3 columns: No. (අංකය), Description (විස්තරය), and Area (ප්‍රමාණය, අ.ර.ප.). Rows 23-91 listing land parcels with details like 'ලැංගුම්පිටිය', 'මායිම', etc.

රත්නපුර නි. නි. 46—1950

ඉඩම් නිරවුල්කිරීමේ අඥපණකය

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,602 (රත්නපුර)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විකාරවෙත ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1950ක්වූ ඇප්‍රිල් මස 29 වෙනි දින පවත් වූ භූමියක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරන ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම් රජයේ සේවයට ඉඩම් නිරවුල්කිරීමේ අඥපණකයේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කර ලැබෙන බවද රජයේ සේවයට ඉඩම් මගෙන් හෝ ඊට කටයුතු කරන බවද එකී අඥපණකයේ 4 වන වගන්තිය යටතේ මෙහි දැනුම් දෙනු ලැබේ.

වම් 1950ක්වූ අගෝස්තු මස 8 වන දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කන්කෝරුවෙහිදී.

ඇම්. බී.ලී. ආර්. අබයසේන, නිරවුල්කිරීමේ සහකාර නිරවුල්කරු.

** "නිරවුල් කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත්කරණ ලිපිවල ඇතුළත් ලිපිවලට උඩ මිනිසුන්ගේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සවිස්තරව සඳහන් කළ යුතුය.

(a) මෙම ඉඩම් ඇත වැඩිදුර කොරතුරු ඉඩම් චේරුම්කරණ කිරීමට අවශ්‍යවන ප්‍රධාන අවශ්‍යතා පරිදි සිතීමට පටන්ගත් ජනරජයේ සේවයට පත්වන පැයකිවි.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එකී එකකට වඩා වැඩි ප්‍රමාණයක් පාරකට අයිතිකරුන්ට ඉඩම්වලට නොහොත් ඉඩම්වලට අයිතිකරුන්ට හැරීමට භාරගනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කම්වලට අඩංගු වන ප්‍රදේශයට ඇතුළත් නොවන කිසිව බිම්කම්වලට පහත දැක්වෙන මාසිම්වලට මැදිවු නඩු පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විභාගකරණ නොලැබේ. එබඳු කිසිව බිම්කම්වලට අයිතිකම් කියාසිටිමට වුවහා නොලැබේ.

රජයේ සේවය

සබරගමු දිසා මේ රත්නපුර දිස්ත්‍රික්කේ මැද කෝරළේ පොල්ලේ පළාතේ කොරතුරු සහ සෑම පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මාසිම්වලට මැදිවු පහත දැක්වෙන සිව්වන බිම්කම්වලට, එනම්:—

රතුරම: කටුපත්තියේ සහ කොරතුරු මහලේ කොටස් (බිම්කරු ගම මාසිම්), හදවිටි (කොටස්) සහ කැන්තේවෙල ගම මාසිම්, කොරතුරු මහලේ කොටස් (කැන්තේවෙල ගම මාසිම්) කටුපත්තියේ කොටස්, (කැන්තේවෙල සහ හදවිටි (කොටස්) ගම මාසිම්);

නැගෙනහිර: කො. 9 දරණ වෝට්ස් මුල් සිතියම මාසිම් නලපත්තියේ සහ කිඳුල්ලිදකොටස් කොටස් (කො. 9 දරණ වෝට්ස් මුල් සිතියම මාසිම්);

දකුණ: කිඳුල්ලිදකොටස් කොටස් (කො. 9 දරණ වෝට්ස් මුල් සිතියම මාසිම්), ධර්මපුර ගම මාසිම්;

බස්නාහිර: ධර්මපුර ගම මාසිම්, හලුරුකොටස් කොටස් (ධර්මපුර ගම මාසිම්) සහ ධර්මපුර ගම මාසිම්.

ලංකා මැදිමේ ගම සිතියම කො. 874

Table with 3 columns: No. (බිම්කම්වල), Name (ඉඩම් නම), and Area (ප්‍රමාණය, අ. රූ. ප.). It lists various land parcels and their respective areas in acres and cents.

Table with 3 columns: No. (බිම්කම්වල), Name (ඉඩම් නම), and Area (ප්‍රමාණය, අ. රූ. ප.). It lists land parcels 35 through 40 with their areas.

රත්නපුර නි. නි. 47—1950

ඉඩම් නිලධාරීන්ගේ අභ්‍යන්තර කටයුතු

නිරවුල්කිරීමේ දැන්වීම කො. 2,603 (රත්නපුර)

මිලියනකර නිලධාරීන්ගේ ප්‍රධාන අභ්‍යන්තර කටයුතු මෙහි විස්තර කර ඇත. මෙහි විස්තර කර ඇත. මෙහි විස්තර කර ඇත. මෙහි විස්තර කර ඇත.

මේ 1950 ක්වූ අගෝස්තු මස 8 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කාර්යාලයේ දී.

ඇ. ඩබ්ලිව්. ඇල්. අභ්‍යන්තර නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා.

** "නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකම්" යන වචන ඉහත කී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත්කරණ ලියවිලි ඇතුළත් ලිඛිත කවරවලට මේ කොළඹ නිරවුල් කිරීමේ කාර්යාලයට යොමු කළ යුතුය.

(a) මෙම ඉඩම් ඇත වැඩිදුර කොරතුරු ඉඩම් චේරුම්කරණ කිරීමට අවශ්‍යවන ප්‍රධාන අවශ්‍යතා පරිදි සිතීමට පටන්ගත් ජනරජයේ සේවයට පත්වන පැයකිවි.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එකී එකකට වඩා වැඩි ප්‍රමාණයක් පාරකට අයිතිකරුන්ට ඉඩම්වලට නොහොත් ඉඩම්වලට අයිතිකරුන්ට හැරීමට භාරගනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කම්වලට අඩංගු වන ප්‍රදේශයට ඇතුළත් නොවන කිසිව බිම්කම්වලට පහත දැක්වෙන මාසිම්වලට මැදිවු නඩු පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විභාගකරණ නොලැබේ. එබඳු කිසිව බිම්කම්වලට අයිතිකම් කියාසිටිමට වුවහා නොලැබේ.

රජයේ සේවය

සබරගමු දිසා මේ රත්නපුර දිස්ත්‍රික්කේ මැද කෝරළේ පොල්ලේ පළාතේ කොරතුරු සහ සෑම පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මාසිම්වලට මැදිවු පහත දැක්වෙන සිව්වන බිම්කම්වලට, එනම්:—

රතුරම: කටුපත්තියේ සහ කොරතුරු මහලේ කොටස් (බිම්කරු ගම මාසිම්), හදවිටි (කොටස්) සහ කැන්තේවෙල ගම මාසිම්, කොරතුරු මහලේ කොටස් (කැන්තේවෙල ගම මාසිම්) කටුපත්තියේ කොටස්, (කැන්තේවෙල සහ හදවිටි (කොටස්) ගම මාසිම්);

නැගෙනහිර: කො. 9 දරණ වෝට්ස් මුල් සිතියම මාසිම් නලපත්තියේ සහ කිඳුල්ලිදකොටස් කොටස් (කො. 9 දරණ වෝට්ස් මුල් සිතියම මාසිම්);

දකුණ: කිඳුල්ලිදකොටස් කොටස් (කො. 9 දරණ වෝට්ස් මුල් සිතියම මාසිම්), ධර්මපුර ගම මාසිම්;

බස්නාහිර: ධර්මපුර ගම මාසිම්, හලුරුකොටස් කොටස් (ධර්මපුර ගම මාසිම්) සහ ධර්මපුර ගම මාසිම්.

Table with 3 columns: S.N., Description, and Area. Includes items 121-171 with descriptions in Sinhala and corresponding area values.

රත්නපුර කි. නි. 48—1950

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනති

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,804 (ජනප්‍රසාර)

මිටි සැකර හිමිකරුට ප්‍රදානය කෙරෙන බිම් කොටසක ඉඩම් මිලිකරුන් සිසිමක් හෝ ඒ ඉඩම්වල ගිණිබි කොටසක් නොකොන් ප්‍රයෝජනයක් නැත යම් කෙනෙකුට ගිණි අයිතිවාසිකමක් ඇත්නම් එය මි. 1950ක් වූ සැප්තැම්බර් මස 29 වැනි දින පවත් වූ දේශපාලන ආඥාපනති මගින් පහත අන්තර්ගතයේ ** මා මිසින ඉදිරිපත් නොකළාහැයිනම් එහි ඉඩම රජයන්තක ඉඩමකට ඉඩම්

නිරවුල්කිරීමේ ආඥාපනතේ 5(1) වන විෂයයට යටත් ප්‍රකාශකරුණු ඉඩම් රජයන්තක ඉඩමක් බවට පත් කිරීමේ අවස්ථාවකට එහි ආඥාපනතේ 4 වන විෂයයට යටත් කෙරෙන දැනුම් දෙනු ලැබේ. මි. 1950ක් වූ අන්තර්ගතයේ 8 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදී.

ඇම්. ඩබ්ලිව්. ඇප්. අධ්‍යක්ෂණය, නිරවුල්කිරීමේ සහකාර නිරවාරිතුව.

** "නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත කී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත්කරණු ලියවිලි ඇතුළත් ලියුම් කමිටුවට උඩ මි. 1950 කොළඹ මාරු කළ යුතුය.

(a) මෙහි ඉඩම් ගැන මැතිවරුන් තෝරාගැනීමේදී ඉඩම් කෙරෙහි කන්තෝරුවේදී, ඒවායේ සිතියම් සර්වේචර්ස් ජනරල්වලට දැනුම් දීමට සලස්වා ඇත.

(b) මෙහි ඉඩම්වලට කොටසක් එයින් එකකට වත් උඩින් යන සේ පාරකට අයිතිකරුන්ට ඒ ඉඩම්වලට කොටසක් ඉඩම්වලට අයිතිකරුන්ට හැරීමට භාරගනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවන බිම්කම්වලට අදාළ වන පලවන බිම්කම්වලට අදාළවන බිම්කම්වලට වැදිලි නඩු පිළිබඳව යම්කිසි දැන්වීමක් යටතේ විනාශකරනු නොලැබේ. එබඳු කිසිවක් බිම්කම්වලට අයිතිකම් කියාපිටිම වුවහොත් නොවේ.

උපලේඛනය

සබරගමුව දිස්ත්‍රික්කයේ මැදකොට්ටේ හෙල පල්ලේ පළාතේ කොට්ටේමුල්ල ගඟ ගමේ ගිව්‍යා නිමිත මෙහි පහත අදහස් මායිම්වලට වැදිලි පහත දැන්වීම සිලබ්ට්, එනම්:—

උතුරට: කන්දගම මායිම;

නැගෙනහිරට: නිකවතුගොඩ ගම මායිම, මෙලියේ දෙවියන් අරේ කොටසක් (නිකවතුගොඩ ගම මායිම), කොට්ටේමුල්ල දෙපළ කොටසක් (අවකලන්තෝරුවේ කොට්ටේමුල්ල ගම මායිම);

දකුණට: කොට්ටේමුල්ල දෙපළ කොටසක් (අවකලන්තෝරුවේ කොට්ටේමුල්ල ගම මායිම);

බස්නාහිරට: ගල්කැටියේ ආරේ කොටසක් (පිටකන්ද ගම මායිම), මැව්දෙවියන් අරේ කොටසක් (කන්දගම මායිම).

ලංකා මැණිමේ ගම් සිතියම නො. 876

Table with 3 columns: S.N., Description, and Area. Includes items 1-18 with descriptions in Sinhala and corresponding area values.

මුළු ගණන .. 30 0 17

රත්නපුර කි. නි. 49—1950

ඉඩම් නිරවුල්කිරීමේ අඥාපණයකි

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,605 (රත්නපුර)

මීට යාකර තිබෙන උපලේඛනයෙහි විස්තරවන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතියකිනම් ඉදිරිපත්කරණ ලිපිවල ඇතුළත් ලිඝුම් කවරවලට එම ඉඩම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

මීට 1950ක්වූ අංශෝඡතු මහ 8 වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදීය.

ඇම්. ඩබ්ලිව්. ඇෆ්. අබයකෝන්, නිරවුල්කිරීමේ සහකාර නිර්වාරීතුමා.

** "නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතියකිනම්" යන වචන ඉහත කී දැන්වීම පිළිබඳව අයිතියකිනම් ඉදිරිපත්කරණ ලිපිවල ඇතුළත් ලිඝුම් කවරවලට එම ඉඩම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

(අ) මෙහි ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් මිලදීගන්නා කිරුබාරීතුමාගෙන්ද, එමාගේ සිතියම් සර්වේශර් ජනරල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(ආ) මෙහි ඉඩම්වලට නොහොත් එයින් එකකින් උඩින් යන යම් පාරකට අයිතියකිනම් ඒ ඉඩම්ට නොහොත් ඉඩම්වලට අයිතියකිනම් හැරියට හාඡනු ලැබේ.

(ඇ) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කවිටි අඩංගු උපලේඛනයට ඇතුළත් නොවන කිසිව බිම්කවිටියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විභාගකරණු නොලැබේ. එබඳු කිසිව බිම්කවිටියකට අයිතියකිනම් කියායිවිට උවචනා නොවේ.

උපලේඛනය

සබරගමු දිසාවේ රත්නපුර දිස්ත්‍රික්කේ මැදකෝරළේ කෙලපල්ලේ පළාතේ කැන්දවින්නගම ගමේ පිහිටි කිසිවක මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දැක්වෙන සියළුම බිම් කවිටි, එනම්:—

- උතුරට: කල්පොත්දෙකින ගමේ මායිම;
- නැගෙනහිරට: උරුමල ගමේ මායිම,
- දකුණට: උරුමල ගමේ මායිම, කල්පොත්දෙකින ගමේ මායිම;
- බස්නාහිරට: කල්පොත්දෙකින ගමේ මායිම.

ලංකා මැණිමේ ගම් සිතියම් නො. 876A

බිම්කවිටිය	ඉඩම් නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
2	ඇහැලගොන්න නොහොත් ගලපල්ලේ කොටුවොන්න, වල්කිරිගේ හේන	3 2 10
4	කුඹුර්ගොඩොන්න නොහොත් ඉවුරටුවොන්න	1 3 36
	මුළුගණන	5 2 6

රත්නපුර නි. නි. 50—1950

ඉඩම් නිරවුල්කිරීමේ අඥාපණයකි

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,606 (රත්නපුර)

මීට යාකර තිබෙන උපලේඛනයෙහි විස්තරවන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතියකිනම් ඉදිරිපත්කරණ ලිපිවල ඇතුළත් ලිඝුම් කවරවලට එම ඉඩම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

මීට 1950ක්වූ අංශෝඡතු මහ 8 වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදීය.

ඇම්. ඩබ්ලිව්. ඇෆ්. අබයකෝන්, නිරවුල්කිරීමේ සහකාර නිර්වාරීතුමා.

** "නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතියකිනම්" යන වචන ඉහත කී දැන්වීම පිළිබඳව අයිතියකිනම් ඉදිරිපත්කරණ ලිපිවල ඇතුළත් ලිඝුම් කවරවලට එම ඉඩම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

(අ) මෙහි ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් මිලදීගන්නා කිරුබාරීතුමාගෙන්ද, එමාගේ සිතියම් සර්වේශර් ජනරල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(ආ) මෙහි ඉඩම්වලට නොහොත් එයින් එකකින් උඩින් යන යම් පාරකට අයිතියකිනම් ඒ ඉඩම්ට නොහොත් ඉඩම්වලට අයිතියකිනම් හැරියට හාඡනු ලැබේ.

(ඇ) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කවිටි අඩංගු උපලේඛනයට ඇතුළත් නොවන කිසිව බිම්කවිටියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විභාගකරණු නොලැබේ. එබඳු කිසිව බිම්කවිටියකට අයිතියකිනම් කියායිවිට උවචනා නොවේ.

උපලේඛනය

සබරගමු දිසාවේ රත්නපුර දිස්ත්‍රික්කේ මැද කෝරළේ කෙලපල්ලේ පළාතේ කැන්දවින්නගම ගමේ පිහිටි කිසිවක මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දැක්වෙන සියළුම බිම් කවිටි, එනම්:—

- උතුරට: කුඹාකන්ද ගමේ මායිම;
- නැගෙනහිරට: කඵකන්ද, මත්පැන්ක නොහොත් මත්පැනිගොඩ, උරුමල ගම කැන්දවින්නගම ගම්වල මායිම, උරුමල අගර් කොටසක් (උරුමල ගමේ මායිම);
- දකුණට: උරුමල අගර් කොටසක් (උරුමල ගමේ මායිම), කුඹාකන්ද මැලේ කොටසක් (කුඹාකන්ද ගමේ මායිම);
- බස්නාහිරට: කුඹාකන්ද මැලේ කොටසක් (කුඹාකන්ද ගමේ මායිම).

ලංකා මැණිමේ ගම් සිතියම් නො. 876B

බිම් කවිටිය	ඉඩම් නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
2	පිටගමොන්න, කලගොන්න, කපුකොටුව, ගැටෝරවත්තේහේන, උනපුරේහේන, කඵකන්දේහේන, මිහිමලවත්තේහේන, උඩවත්තේහේන	24 3 23
3	පල්ලෙවකන්දේහේන (කිදිවිම)	0 1 23
4	ගලපල්ලෙහේන	3 1 21
5	කල්පොත්දෙකිනගම, දික්ගොන්න	1 3 9
6	ලිදගාමිහේන	0 0 5
7	ගලපල්ලෙහේන, දඵකන්දෙහේන, උඩගදඵකන්දෙහේන, උඩගකුඹුර්ගොඩොන්න, ගලපල්ලෙවත්තේහේන, කෝන්ගොන්න	12 2 34
11	(ගම්පහා ඉඩ්පාර)	0 1 3
13	රිලාගල (ගල)	2 0 12
14	කුඹාකන්ද මැල (හරිකොටසක්)	1 2 24
15	කුඹුක්කොටස නොහොත් දික්ගොන්න, කඵකන්දෙහේන, දුඹුමිලගොන්න, කුඹුක්කොටස, කෝන්ගොන්න, කෝන්ගොන්න නොහොත් කෝන්වත්තේහේන, ඉන්දොමොහේන, රිලාගලේහේන, කන්කාතිගොන්න, කැටිකැල්ලෙහේන, මඩවලේ මිහිමලගොන්න, කල්පොත්දෙකිනගම, කුඹුක්කොටස	38 1 13
16	ඇහැලගොන්න නොහොත් මුකුලගොන්න, එගොඩගොන්න, ඇහැලගොන්න, කුඹාකන්දෙහේන, ජදන්දෙහේන, උඩගදඵකන්දෙහේන, කැන්දෙහේන, පල්ලෙහේන, පල්ලෙහේන, බහලකොටුවොන්න, හික්කොන්න, පහල දඵකන්දෙහේන	33 2 7
17	උරුමල අගර් (හරිකොටසක්)	0 1 2
	මුළුගණන	119 1 16

රත්නපුර නි. නි. 51—1950

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතයි

නිරවුල්කිරීමේ දැන්වීම අං. 2,608 (රත්නපුර)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විකාරයට පත් ඉඩම්වලින් එකක් වූ ඉඩමකට අයුරින් යම්කිසි කොටසක් නොමැති වූයේ ප්‍රධාන ජනයන් මගින් එම ඉඩම මත දැඩිව වැඩ කරන බැවින් 1950 ක්වූ සැප්තැම්බර් මස 29 වන දින පවත්වන ලද පහසුකම් සම්බන්ධ පහසුකම් සහතිකයේ ** 28 වන වගුවේ දක්වා ඇති පරිදි එහි ඉඩම රජයේ ඉඩමකට ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගුවෙන් යටපත් ප්‍රකාශනවලට මෙන්ම එම ඉඩම රජයේ ඉඩමක් වශයෙන් යොදා දීමට සූදානම් කරන බව ද එහි ආඥාපනතේ 4 වන වගුවෙන් යටපත් වී තිබේ.

එහි 1950 ක්වූ අගෝස්තු මස 8 වන දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කාර්යාලයට යොමුවේ.

ඉ.ම. බයිලීම්, ඉ.පී. ඉඩමකොන්, නිරවුල්කිරීමේ සහකාර නිරවාරකයා.

** "නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකම්" යන වචන ඉහත කී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලද විට ආදායම් ලියුම් කවරවලට මිලියම් කොටසට පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සඳහන් කළ යුතුයි.

(අ) මෙම ඉඩම පැහැර මැසීමට අයුරින් ඉඩම් කිරීමට නිරවාරකයාගෙන් ද, ඒවායේ සිහිපත් කරන ලද ජනරජ ආදායමක් ලෙස සඳහන් කළ යුතුයි.

(ආ) මෙහි ඉඩම්වලට නොමැති වූයේ එකක් එකක් වශයෙන් යන සහ සාධකව ඉඩම් කවරවලට මිලියම් කොටසට පැහැදිලි අයිතිකම් සහිතව සඳහන් කළ යුතුයි.

(ඇ) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කවරි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන නිසිම බිම්කවරියක් පහත දැක්වෙන මාසිම්වලට මැදි වූ නමුත් ඒ පිළිබඳව යළිකරන දැන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු නිසිම බිම්කවරියකට අයිතිකම් නිසා සිටිමට ඉඩ නොමැත.

උපලේඛනය

සබරගමු දිසාවේ රත්නපුර දිස්ත්‍රික්කයේ මැද කොටසේ සබරගමුව පළාතේ අලුතොට මහ මංගල පිහිටා තිබෙන මෙහි පහසුකම් සහතිකයේ මාසිම්වලට මැදි වූ පහසු දක්වන සියලුම බිම්කවරි, එනම්:—

- උතුරු: කුඩාකන්ද ගම මාසිම්;
මැහැනිගොඩ: කුඩාකන්ද ගම මාසිම්, කුඩාකන්ද ගම මාසිම්;
දකුණු: කුඩාකන්ද ගම මාසිම්, පිටකන්ද ගම මාසිම්;
අලුතොට: අලුතොට ගම මාසිම්;
බස්නාහිර: පිටකන්ද ගම මාසිම්.

ලංකා මැණිමේ ගම් සිහිපත් නො. 876D

Table with 3 columns: Description, Quantity, and Unit. Lists various land parcels with their respective measurements and units.

Table with 3 columns: Description, Quantity, and Unit. Lists land parcels 27 and 28 with their measurements.

රත්නපුර හි. නි. 53—1950

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතයි

නිරවුල්කිරීමේ දැන්වීම අං. 2,609 (රත්නපුර)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විකාරයට පත් ඉඩම්වලින් එකක් වූ ඉඩමකට අයුරින් යම්කිසි කොටසක් නොමැති වූයේ ප්‍රධාන ජනයන් මගින් එම ඉඩම මත දැඩිව වැඩ කරන බැවින් 1950 ක්වූ සැප්තැම්බර් මස 29 වන දින පවත්වන ලද පහසුකම් සම්බන්ධ පහසුකම් සහතිකයේ ** 28 වන වගුවේ දක්වා ඇති පරිදි එහි ඉඩම රජයේ ඉඩමකට ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගුවෙන් යටපත් ප්‍රකාශනවලට මෙන්ම එම ඉඩම රජයේ ඉඩමක් වශයෙන් යොදා දීමට සූදානම් කරන බව ද එහි ආඥාපනතේ 4 වන වගුවෙන් යටපත් වී තිබේ.

එහි 1950 ක්වූ අගෝස්තු මස 8 වන දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කාර්යාලයට යොමුවේ.

ඉ.ම. බයිලීම්, ඉ.පී. ඉඩමකොන්, නිරවුල්කිරීමේ සහකාර නිරවාරකයා.

** "නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකම්" යන වචන ඉහත කී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලද විට ආදායම් ලියුම් කවරවලට මිලියම් කොටසට පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සඳහන් කළ යුතුයි.

(අ) මෙම ඉඩම පැහැර මැසීමට අයුරින් ඉඩම් කිරීමට නිරවාරකයාගෙන් ද, ඒවායේ සිහිපත් කරන ලද ජනරජ ආදායමක් ලෙස සඳහන් කළ යුතුයි.

(ආ) මෙහි ඉඩම්වලට නොමැති වූයේ එකක් එකක් වශයෙන් යන සහ සාධකව ඉඩම් කවරවලට මිලියම් කොටසට පැහැදිලි අයිතිකම් සහිතව සඳහන් කළ යුතුයි.

(ඇ) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කවරි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන නිසිම බිම්කවරියක් පහත දැක්වෙන මාසිම්වලට මැදි වූ නමුත් ඒ පිළිබඳව යළිකරන දැන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු නිසිම බිම්කවරියකට අයිතිකම් නිසා සිටිමට ඉඩ නොමැත.

උපලේඛනය

සබරගමු දිසාවේ රත්නපුර දිස්ත්‍රික්කයේ මැද කොටසේ සබරගමුව පළාතේ පිටකන්ද ගම මංගල පිහිටා තිබෙන මෙහි පහසුකම් සහතිකයේ මාසිම්වලට මැදි වූ පහසු දක්වන සියලුම බිම්කවරි, එනම්:—

- උතුරු: කුඩාකන්ද ගම මාසිම්, අලුතොට ගම මාසිම්;
දකුණු: කුඩාකන්ද ගම මාසිම්, පිටකන්ද ගම මාසිම්;
අලුතොට: අලුතොට ගම මාසිම්, පිටකන්ද ගම මාසිම්;
බස්නාහිර: පිටකන්ද ගම මාසිම්.

ලංකා මැණිමේ ගම් සිහිපත් නො. 876B

Table with 3 columns: Description, Quantity, and Unit. Lists various land parcels with their respective measurements and units.

රත්නපුර හි. නි. 54—1950

රටාංක 26෦෯෧෧ ගම් සිතියම නො. 876a

Table with 3 columns: S.N., Description, and Area. Includes items like කටුපිලුන්දොය, ආල්ලමත්තිය, පංචස්ත, etc.

මුළු ගණන .. 43 0 32

රත්නපුර නි. නි. 56 — 1950

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්ණසි

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,612 (රත්නපුර)

මේ ගාස්තර නිමක උප ලේඛනයෙහි විභාජන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල සම්පිණ්ණ කොටසක් නොගොස් ප්‍රයෝජනයක් හැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1950ක් වූ ආදායම් මිල 29 වැනි දින පවත් තුන් මාසයක් ඇතුළත මෙහි පහත අන්තර්ගත 5 වැනි ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම් රජයේ සතු ඉඩම්වලට නිරවුල් කිරීමේ ආඥාපණ්ණසේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණ ලබන බවද රජයේ සතු ඉඩම්වලට නිරවුල් කිරීමේ ආඥාපණ්ණසේ 4 වන වගන්තිය යටතේ මෙහි දැනුම් දෙනු ලැබේ.

මේ 1950ක් වූ අගෝස්තු මස 8 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කන්තෝරුවේදීය.

ආම්. බිබිලිම. ඇස්. අබයකෝන්, නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා.

55 "නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන මඟ ඉහත කී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත්කරණ ලිපිවල ඇතුළත් ලිඛිත කමරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සවිභව කළ යුතුය.

(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර කොරතුරු ඉඩම් බෙදුම්කරණ නිලධාරීතුමාගෙන්ද, ඒවායේ සිතියම සර්වේයර් නිකල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(ආ) මෙහි ඉඩම්වලට නොගොස් එකී එකකමක් උඩින් සහ යම් පාරකම අයිතිකමක් ම ඉඩම්ට නොගොස් ඉඩම්වලට අයිතිකමක් හැසිරව භාරගනු ලැබේ.

(ආ) මෙම දැන්වීම යටතේ පලවන බිම්කවරි අංච උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවරියක් පහත දැක්වෙන මාසිම්වලට මැදි වූ නවුටු ඒ පිළිබඳව යමෙකුට දැන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. ඒ බඳු කිසිම බිම්කවරියකට අයිතිකම් කියාසිටීමට ලිවෙනා නොවේ.

උපලේඛනය

සබරගමු දිසා මේ රත්නපුර දිසාවෙන් මුදාකරණ ලේඛන පලේඛන පළාතේ බෙලිස්දෙහි යන ගමේ සිටිවා නිකොන මෙහි පහත සඳහන් මාසිම්වලට මැදි වූ පහත දක්වන සියළුම බිම් කවරි, එනම්:—

උතුරට: උරවල සහ හෙවන්දෙහි ගමවල මාසිම්ද;

හැකෙණ්ණසි: හෙවන්දෙහි ගම මාසිම්, ටැවන්දෙහි ගම මාසිම් (හෙවන්දෙහි සහ ඉඩම්වලට මාසිම් මාසිම්ද);

දකුණට: නිකවතුකොම ගම මාසිම්; බස්නාහිරට: කන්ද ගම මාසිම්.

රටාංක 26෦෯෧෧ ගම් සිතියම නො. 876H

Table with 3 columns: S.N., Description, and Area. Includes items like (අඹිපාර), බෙලිස්දෙහි මුදුණ (කුඳුම්ම), මොරවත්තිය, etc.

මුළු ගණන ... 93 2 30

රත්නපුර නි. නි. 57—1950

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්ණසි

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,613 (රත්නපුර)

මේ ගාස්තර නිමක උප ලේඛනයෙහි විභාජන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොගොස් ප්‍රයෝජනයක් හැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය ම 1950ක් වූ ආදායම් මිල 29 වැනි දින පවත් තුන් මාසයක් ඇතුළත මෙහි පහත අන්තර්ගත 5 වැනි ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම් රජයේ සතු ඉඩම්වලට නිරවුල් කිරීමේ ආඥාපණ්ණසේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණ ලබන බවද රජයේ සතු ඉඩම්වලට නිරවුල් කිරීමේ ආඥාපණ්ණසේ 4 වන වගන්තිය යටතේ මෙහි දැනුම් දෙනු ලැබේ.

මේ 1950ක් වූ අගෝස්තු මස 8 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදීය.

ආම්. බිබිලිම. ඇස්. අබයකෝන්, නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා.

55 "නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන මඟ ඉහත කී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත්කරණ ලිපිවල ඇතුළත් ලිඛිත කමරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සවිභව කළ යුතුය.

(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර කොරතුරු ඉඩම් බෙදුම්කරණ නිලධාරීතුමාගෙන්ද, ඒවායේ සිතියම සර්වේයර් නිකල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(ආ) මෙහි ඉඩම්වලට නොගොස් එකී එකකමක් උඩින් සහ යම් පාරකම අයිතිකමක් ම ඉඩම්ට නොගොස් ඉඩම්වලට අයිතිකමක් හැසිරව භාරගනු ලැබේ.

(ආ) මෙම දැන්වීම යටතේ පලවන බිම්කවරි අංච උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවරියක් පහත දැක්වෙන මාසිම්වලට මැදි වූ නවුටු ඒ පිළිබඳව යමෙකුට දැන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කවරියකට අයිතිකම් කියාසිටීමට ලිවෙනා නොවේ.

උපලේඛනය

සබරගමු දිසා මේ රත්නපුර දිසාවෙන් මුදාකරණ ලේඛන පලේඛන පළාතේ හෙවන්දෙහි ගම ගමේ සිටිවා නිකොන මෙහි පහත සඳහන් මාසිම්වලට මැදි වූ පහත දක්වන සියළුම බිම් කවරි, එනම්:—

උතුරට: උරවල සහ කෙට්ටගල ගමවල මාසිම්ද;

හැකෙණ්ණසි: මොරවත්තිය ගම මාසිම්, හෙවන්දෙහි ගම මාසිම් (හෙවන්දෙහි සහ ඉඩම්වලට මාසිම් මාසිම්ද);

අග කිරී බෙදුමට නියුතු වශයෙන් ලියාපදිංචි නොකළ යුතුයි සැලකූ බවට පත්වීම් නම් ප්‍රධානතුමා විසින් කිරී බෙදුමට නියුතු වශයෙන් බහු ලියාපදිංචි කිරීම ප්‍රතික්‍ෂේපකරන හැකිය.

(2) යම්කු කිරී බෙදුමට නියුතු වශයෙන් ලියාපදිංචි කිරීමට යොදාගත් අගකරු නොලැබේ.

61. (1) කිරී පවිටික බලපත්‍රකාරයා විසින් ලියාපදිංචි කරනු ලැබූ කිරී සපයන්නකු විසින් හෝ ලියාපදිංචි කරනු ලැබූ කිරී බෙදුමට නියුතු විසින්, කිරී වෙළෙන්දා වශයෙන් කිසිම කොටසක් ඒ අග ප්‍රධානතුමා විසින් කිරී වෙළෙන්දකු වශයෙන් ලියාපදිංචි කරන ලද්දේ නම් මිස නැත්නම්, එහි බලපත්‍රකාරයා හෝ සපයන්නා හෝ බෙදුමට නියුතා ලෙස කිරී වෙළෙන්දකු වශයෙන් රක්‍ෂාවේ යොදවාගත යුතු නැත.

(2) ප්‍රධානතුමා විසින් කිරී වෙළෙන්දකු වශයෙන් ලියාපදිංචි කරනු ලබන සෑම අයකු වෙතම—

- (a) ඒ අගයන් නම්, ලියාපදිංචි කළ අංකය හා මාපටකිල්ලේ සලකුණක්;
- (b) නම රක්‍ෂාවේ නියුක්ත කිරී පවිටියේ, බලපත්‍රකාරයාගේ ලියාපදිංචි කරනු ලැබූ කිරී සපයන්නාගේ, නොහොත් ලියාපදිංචි කරනු ලැබූ කිරී බෙදුමට නියුතාගේ නම හා බලපත්‍ර අංකය හෝ ලියාපදිංචි කිරීමේ අංකයත්;

සඳහන් ලියාපදිංචි කිරීමේ කාඩ් පත්‍රයක් නිකුත් කළ යුතුද වන්නේය.

62. (1) ප්‍රධානතුමා විසින් නම් නියමකරන ලද වෙළෙඳ නිර්විකල්පකු විසින් ඒ අග පරිභාකර බලා බහු බෝවෙන රෝගයකින්, සමස්ත රෝගයකින් හෝ ව්‍යංග්‍ය රෝගයකින් නොපෙළෙන්නකු යයි සහතික කරනතුරු 61 වැනි අතුරු ව්‍යවස්ථාව යටතේ ප්‍රධානතුමා විසින් යම් කිසිවකු කිරී වෙළෙන්දකු වශයෙන් ලියාපදිංචි නොකර සිටිය හැකිය.

(2) යම්කු කිරී වෙළෙන්දකු වශයෙන් ලියාපදිංචි කිරීමට යොදාගත් අගකරු නොලැබේ.

63. ලියාපදිංචි කරනු ලැබූ සෑම කිරී වෙළෙන්දකු විසින්ම කිරී විකිණීමට තබනවිට; විකිණීමට ඉදිරිපත් කරනවිට හෝ විකිණීම සඳහා කිරී ගොස් භාර දෙනවිට නොහොත් විකුණන විට හෝ ඇවිදීමේ කිරී විකුණනවිට, ලියාපදිංචි කිරීමේ කාඩ් පත්‍රය නමා ලෙස තබාගත යුතු වූවන් හැර ප්‍රධානතුමා විසින් ඒ සඳහා ලියවිල්ලකින් විසිට පරිදි බලය පවර ඇති ඕනෑම නිලධාරියකු විසින් එය පවත්වනු ලබන්නට ඕනෑම කියා ඉල්ලා සිටිය විට එය ඉදිරිපත් කළ යුතුද වන්නේය.

64. කිසිවකු විසින් ගම් ප්‍රදේශය ඇතුළත—

- (a) "Skummed Milk" ගත ඉංග්‍රීසි පදය හා එහි සිංහල හා දෙමළ අනුරූපයන් ලියනලද රෙජිලයක් සිටි ඇඳුම් ඇති භාජනාගාර වත්කරු ලැබුණු කුඩා භාජනාගාරවලදී එය යොදාගත වන්නේ නොදැන සිටි සතුරු විසින් ප්‍රකාශකරනු ලැබූ නිවැරදිව නොවන මිස නැත්නම් යොදාගත වන්නේ නොදැන සිටි, හෝ
- (b) විකුර නොහොත් වෙනත් යම් බාහිර ද්‍රව්‍යයක් නොහොත් ද්‍රව්‍යයක් මිශ්‍රකරන ලද කිරී; හෝ
- (c) දිය සිරු ව නොපවත්නා යම්කිසි ස්බද ද්‍රව්‍යයකින් සුදුසු පරිදි නොවන ලද කටවල් ඇති බෝතලවලදී ගබඩා කිරී;

විකිණීමට තැබීම, විකිණීමට ඉදිරිපත් කිරීම හෝ විකිණීම සඳහා ගෙනගොස් භාරදීම හෝ විකිණීම හෝ ඇවිදීම විකිණීම හෝ නොකළ යුතුයි; එහෙත් හෝ කෝපි කඩයක හෝ බත් කඩයක ඒ ස්ථානයේදීම පාවිච්චිකිරීම පිණිස හෝ, කෝපි නොහොත් කොංකෝවා සමග මිශ්‍රකරනලද කිරී මේ අතුරු ව්‍යවස්ථාව සඳහා මිශ්‍රකිරීමක් වශයෙන් සලකනු නොලැබේ.

65. ප්‍රධානතුමා විසින් හෝ ප්‍රධානතුමාගේ ලියවිල්ලකින් බලය පවරන ලද ඕනෑම නිර්විකල්පකු විසින් ඕනෑම ලියාවකදී මිශ්‍රකර බැලීම සඳහා, කිරී පවිටියක බලපත්‍රකාරයකුගෙන්, හෝ ලියාපදිංචි කරනලද කිරී සපයන්නකුගෙන්, ලියාපදිංචි කරන ලද කිරී බෙදුමට නියුතාගෙන් හෝ ලියාපදිංචි කරන ලද කිරී වෙළෙන්දකුගෙන් කිරී සැමිපලයක් ඉල්ලා ඒට වැටහෙන මුදල ගෙවා ලබාගත හැකිය.

66. කිරී පවිටියක කිසිම බලපත්‍රකාරයකු විසින්, ලියාපදිංචි කරනු ලැබූ කිසිම කිරී සපයන්නකු විසින්, ලියාපදිංචි කරනු ලැබූ කිසිම කිරී බෙදුමට නියුතු විසින් හෝ ලියාපදිංචි කරනු ලැබූ කිසිම කිරී වෙළෙන්දකු විසින් නමා වෙන මේ අතුරු ව්‍යවස්ථාවේ 63 වැනි ඡේදය යටතේ නිකුත් කරන ලද කිරී වෙළෙන්දකුගේ මේ සැමිපලයක් ඉල්ලා ඒට වැටහෙන මුදල ගෙවා ලබාගත හැකිය.

67. කිරී පවිටියක බලපත්‍රකාරයා විසින් කිරී පවිටි හා කිරී වෙළෙඳුම් පිළිබඳව මේ අතුරු ව්‍යවස්ථාවල සිංහල පිටපතක්ද, බලපත්‍රයද රැකගනු ලබන කිරී පවිටිය තුළ කාටත් පෙනෙන ස්ථානයක එල්ලා තැබීමට සැලැස්විය යුතුයි.

අමුදම් හා අන්තර්ගතයකට කමිණින

68. (1) පහත දැක්වෙන කමිණින අමුදම් කමිණින වශයෙන් සැලකිය යුතුයි:—

- (a) සබන් සෑදීම;
 - (b) පොල්ලෙලි පෙහවීම පිණිස කොටුවක් තබාගැනීම.
- (2) පහත දැක්වෙන කමිණින අන්තර්ගතයකට කමිණින වශයෙන් සැලකිය යුතුයි:—
- (a) කොප්පර සෑදීම හෝ ගබඩා කිරීම;
 - (b) යනුහුදාදීමෙන් හෙල් හිදීම;
 - (c) පොල් පිලලා සකස් කිරීම;
 - (d) ජල බලයෙන්, වාෂ්ප බලයෙන් හෝ වෙනත් යාන්ත්‍රික බලයකින් ලී කැප් හෝ දූව දමු ඉරීම;
 - (e) සෝබා, ලෑමනඩි, අදි සිසිල් බිම වඩි සෑදීම;
 - (f) පිදුරු ගබඩා කිරීම;
 - (g) ගිනිපෙට්ටි කමිණින;
 - (h) එක හෝ කිහිපයක වඩා අලුණුණු ගබඩා කිරීම;
 - (i) කබුක්ගල් ලබාගැනීමට ගල් වළවල් හැරීම.

(3) පහත සඳහන් කාර්මාන්ත අමුදම් හා අන්තර්ගතයකට කමිණින වශයෙන් සැලකිය යුතුයි:—

ගබොල් හෝ උඳු පිච්චිම.

69. (1) සෞඛ්‍ය පිළිබඳ වෛද්‍ය නිලධාරියකුගේ රෙකමන පිට ප්‍රධානතුමා විසින් ඒ සඳහා නියුක්තරනලද බලපත්‍රයක් දරන්නේ නම් මිස නැත්නම් කිසිවකු විසින් අමුදම් කිසියම් කාර්මාන්තයක් හෝ අන්තර්ගතයකට කමිණින කාර්මාන්තයක් කරගෙනගොස් නොකළ යුතුයි.

(2) සෑම බලපත්‍රයක්ම 78 වැනි අතුරු ව්‍යවස්ථාව යටතේ අවලංගු නොකරන ලද්දේ නම් එය නිකුත් කරනු ලැබූ අවුරුද්දේ දෙසැම්බර් මස නිෂ්චක් වැනිදාට අවසාන වන්නේය.

70. (1) අමුදම් කිසියම් කාර්මාන්තයක් හෝ අන්තර්ගතයකට කමිණින කාර්මාන්තයක් කරගෙනගොස් බලාපොරොත්තු වන ස්ථානය සෞඛ්‍ය පිළිබඳ වෛද්‍ය නිලධාරියකු විසින් අනුමත කරනු ලැබේ.

(2) ඒ සඳහා ප්‍රයෝජනගත හැකිම බලාපොරොත්තුවන යම් ගොඩනැගිල්ලක් ගොඩනැගිලි තිබේ නම්, එය හෝ ඒවා පහත සඳහන් කියමණක්ට එකඟව තිබේ නොවන මිස නැත්නම් කිසිවකුට බලපත්‍රයක් ලැබීමට අයිතිවිය නොහැකි නැත. ඒ කියමණක් කවරේදැයි:—

- (a) ගොඩනැගිල්ල හොඳහැටි සාදා තිබිය යුතුවත් හැර එය ඇතුළුට හොඳට හුලා වැදෙන ලෙසත් හොඳට එල්ල වැටෙන ලෙසත් සෑහෙන තරම් කාණු හා වැසිකිලි පහසුකම් ඇතුළත් තිබිය යුතුයි;
- (b) ඒ ගොඩනැගිල්ලේ වහල කල් පවතින ද්‍රව්‍යවලින් සාදා, එහි බිම් සිමෙන්ති දමා තිබිය යුතුයි;
- (c) ඒ ගොඩනැගිල්ලේ වහල්පල පොළවේ සිට අඩි හයකට නොඅඩු විය යුතුයි;
- (d) ඒ ගොඩනැගිල්ලේ සෑම කාමරයකම විවෘත කළ හැකි ජනෙල් තිබිය යුතුයි; තවද ඒ ජනෙල් විවෘත කළ විට ඒ විවෘතව පවත්නා කොටස මතුපිට ඊලික් පහලොවෙන් එක පංඟුකට අඩු නොවිය යුතුයි;
- (e) ඒ ගොඩනැගිල්ලේ සෑම කාමරයකම බිත්ති උසින් අඩි හතකට පොරොත්තු වීමට, ගබොල්, ගල්, හෝ කබොන්ගල් වලින් සාදනලදුම් තිබිය යුතුයි;
- (f) ඒ බිත්තිවල ඇතුළු පැති බිම සිට අඩුගණනේ අඩි හතකට වත් උසට සිමෙන්තියෙන් සැපලාලා කොට, අවමණ් කොටස් තුණු බදුමෙන් කපලාලා කරනු ලැබ සුදුසු භාන ලදුම් තිබිය යුතුයි;
- (g) ඒ ගොඩනැගිල්ලේ ලී වැඩ හෙල් සාමකරන ලදුම් හෝ සුදුසු භාන ලදුම් හෝ තිබිය යුතුයි.

71. (1) බලපත්‍රයක් නිකුත් කරන ලද කාලසීමාවක් ඇතුළතට ඕනෑම වේලාවක ඒ බලපත්‍රය නිකුත් කරනු ලැබූ අමුදම් හෝ අන්තර්ගතයකට කමිණින සඳහා පාවිච්චිකරනු ලබන කිසියම් ගොඩනැගිල්ලක් 70 වැනි අතුරු ව්‍යවස්ථාවේ විධිවිධානවලට එකඟව නොපවත්නේ නම්, ප්‍රධානතුමා විසින් සෞඛ්‍ය පිළිබඳ වෛද්‍ය නිලධාරියකුගේ රෙකමන පිට බලපත්‍රකාරයා වෙත භාරකරවනු ලබන දැන්වීමකින් ඒ දැන්වීමේ සඳහන් කර තිබෙන දවසට ප්‍රථමයෙන් ඒ ගොඩනැගිල්ල එහි බිම්විවෘතවලට එකඟව පරිද්දෙන් කළ යුතු සෑම දෙයක්ම කරනට ඕනෑම කියා බලපත්‍රකාරයාට නිවේදනය කළ හැකිය.

(2) 1 වැනි ඡේදය යටතේ දැන්වීමක් භාරකරනු ලැබූ යම් අමුදම් හෝ අන්තර්ගතයකට කමිණින කමිණින සඳහා බලපත්‍ර ලත් කිසිවකු විසින් ඒ දැන්වීමේ දක්වා ඇති කියමණක් එහි සඳහන් කාලය ඇතුළතදී ඉඟිකිරීම පැහැර හැරිය යුතු නැත.

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කඩවි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කඩවි යක් පහත දැක්වෙන වාසිවලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කඩවි යකට අයිතිකම් කීයාසිවීම උවචනා නොවේ.

උපලේඛනය.

බවරගමු දිසාපති රත්නපුර දිස්ත්‍රික්කේ මැද කොට්ඨාස් බෙල පල්ලේ පළාතේ පිහිටිවෘතීඛක මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන සබරම් බිම් කඩවි, එනම්:—

- උතුරට: යටිපස්සමුම බෙල මායිම;
- නැගෙනහිරට: යටිපස්සමුම ගමේ මායිම, දිසපාර් කොටසක් (යටිපස්සමුම බෙල මායිම);
- දකුණට: අවසලක්කොට්ඨාස් කොට්ඨමුල්ල බෙල මායිම, සලකුණුආර් දොල් කොටසක්, (අවසලක්කොට්ඨාස් කොට්ඨමුල්ල බෙල මායිම);
- බස්නාහිරට: දිස පාරේ කොටසක් (ඉබ්බන්තොට බෙල මායිම) ඉඩින්නොට යන ගෙවික්දෙකිනකග ගම්වල මායිම.

ලංකා මැණිමේ මේ සිතියම නො. 876K

බිම්කඩවි	ඉඩමේ නම	ප්‍රමාණය,
		අ.රැ.ප.
1	හදපාන්දෙකින්කර (කිදවීම)	0 0 27
2	(දිසපාර කිදවීම)	0 0 11
3	(දිසපාර, කිදවීම) (හරිකොටසක්)	0 0 15
4	සලකුණුආර්දොල් (කිදවීම) (හරිකොටසක්)	0 1 7
5	මයිලෙන්නොය, මයිලෙන්නො, පිල්ලෙන්නො, ගල්කොරවුම්, ගම්බොගේන්නො, කිතුල්කොර වූමින්නො, ගිනිමැලගේවින්නො, බෝනසන්නො, ගාන, ආභිගොන්නො, කොල්ලාදිමැල්ලන්දේ කොය, අරුමොන්නො, මිගොන්නො, නැන්ගොවිටි මේන්නො, ගල්කුණදොන්නො, පුස්සිකගොගොල් කොය, පුච්ඡිකගොගොල්මේන්නො, මිගොබොගොන්නො, මුකලන්තේන්නොය, මිගොගොල්දොන්නො, දොබොන්නො, ආබිලොල්ල, ගානකොන්නොය, කලුරුබොකොරවුම් .. 82 2 25	
8	ලෝරුගහගල (ගල) ..	5 1 4
9	මොකල (ගල) ..	3 2 18
10	(අඹිපාර) ..	0 0 33
11	මාගොගොන්නොය (කිදවීම) ..	0 3 4
13	කරංගලන්දොන්නොය, මන්වාහිගොන්නො, කරංගලන්දොන්නො, කරංගොන්නො ..	8 1 3
14	කරංගලන්දොල (ගල) ..	3 2 28
19	ගම්බොගේන්නො, රට්ටිදොගොන්නො, ගම්බොගේන්නො, කිප්පොලොන්නො, උච්චිලොන්නො, මාහිගොල්ලන්දො, කරංගලන්දොන්නොය, ගලරුබොගොන්නො, වරුම්බොන්නො, ආබිලොදො වන්නො, කරංගලන්දොන්නො, මන්වාහිගොන්නො 1 2 2 30	
20	(දිසපාර, කිදවීම) (හරිකොටසක්) ..	0 1 1
	මුළු මෙණිය ..	208 0 6

රත්නපුර කි. සි. 60—1950

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්ඩසි
නිරවුල්කිරීමේ දුන්විම ගණ. 2,816 (රත්නපුර)

මිච්චාසාර සීඛන උප ලේඛනයෙහි විස්තරවන ඉඩම්වලින් කිසිවක් බවර ඒ ඉඩම්වල ගම්බිහි කොටසක් නොගොන්න ප්‍රභේද ජනනක් වන ළම කොනකවුම යම් අයිතියායිකමක් ඇත්නම් එය වම් 1950ක් වූ හැප්පාලමීර් මස 29වන දින පටන් කුන්මොස නම ඇතුළත මෙහි පහත අන්තර්කරණ මොබොහ ඉදිරිපත් නොකලොත් එහි ඉඩම් රජයන්කන ඉඩමකැයි ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපණ්ඩසි 5(1) මො මොන්තිය යටතේ ප්‍රකාශකරණ රහිත බිම් ද රජයන්කන ඉඩමක් මිගොගේ ගො ඊට කවුණු කරණ බිම් ද එහි ආඥාපණ්ඩසි 4 මො වසන්තිය යටතේ මෙහිස් දුණුමදෙනු ලැබේ.

මයි 1950ක් වූ අගෝස්තු මස 8වන දින කොලුම්ඉඩම් නිරවුල් කිරීමේ කන්තෝරුවෙහිදී.

ඇම්. බිබ්ලි. ඇස්. අම්ගොන්ස්,
නිරවුල්කිරීමේ මොහොර නිරවධානීගුමො.

* * * “නිරවුල්කිරීමේ දුන්විම යටතේ ආයිබොටිකම” ගො බවන ඉහතකී දුන්විම මිලිබදම් ආයිතිමොසියාච්චිඉදිරිපත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම්කවරෙල උඩ බට කොලුමර් පැහැදිලි ලෙස මො පොහොන ලෙස මොහන්කෙණු යුතුයි.

(a) මෙහි ඉඩම් වූ අන මැඩුණු බොහොහොල්ලුමඩුමරුකරණ නිරවධානීගුමොහොන්ද, ඒමොහේ මිහිමේ මෙහවෙහි ජනගත්තුමොහොන්ද ලබාගන හැකිය.

(b) මෙහි ඉඩම්වලට නොගොන්න එහිස් එකකවක් උගිත්තන ගම් මොහොන්ද අයිතිකම්හිම ඒ ඉඩම්ව මොහොන්නො ඉඩම්වලට ආයිතිකම්හිම මැට්ටිම මොහොනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කඩවි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කඩවි යක් පහත දැක්වෙන වාසිවලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විභාග කරණු නොලැබේ. එබඳු කිසිම බිම්කඩවි යකට අයිතිකම් කීයාසිවීම උවචනා නොවේ.

උපලේඛනය

බවරගමු දිසාපති රත්නපුර දිස්ත්‍රික්කේ මැද කොට්ඨාස් බෙල පල්ලේ පළාතේ උරාවල ගහගම් පිහිටිවෘතීඛක මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන සිගල ම බිම් කඩවි, එනම්:—

- උතුරට: ගල්පොන්දෙකිය, මන්පෙස්සන නොගොන්න මන්පැච්චොඩිගහ දොල්පොහොන ගම්වල මායිම;
- කැනතනහිරට: දෙස්මපොහොන, කේමලගල ගහ ගමන්දෙකිය ගම්වල මායිම;
- දකුණට: බඩ්ලිකන්දෙකිය ගහ කන්ද ගම්වල මායිම, කව්කෝවල ආ ලේ අමේ කොටසක් (කන්ද ගමට මායිම);
- බස්නාහිරට: කුබොකන්ද ගමේ මායිම, උරාවල ආර් ගොටසක් (හලපොන්දෙකිය ගමේ මායිම), කැන්දමින්න ගහ ගල්පොන්දෙකිය ගම්වල මායිම.

ලංකා මැණිමේ මේ සිතියම නො. 877

බිම්කඩවි	ඉඩමේ නම	ප්‍රමාණය,
		අ.රැ.ප.
1	බන්බාරගොන්න නොගොන්න ඇල්ලොන්තිය ..	2 1 14
2	(ගම්පො පාර)	0 0 9
3	කිත්තොගොන්න, කව්වුමොන්නො, මල්කිට්තේගොන්න, ඉඹිලොගොන්න, මෙදොගොන්න, හසුගහඇල්ලොන්නො, බන්බාරගොන්න ..	23 1 38
4	මිත්තොන්නො (කිදවීම) ..	0 3 39
6	අන්කොන්දකැට්තේගොන්න ..	6 1 11
7	ගොරුකුණ ගම, ඇහැලොගහ ගොන්න, ගෝතමල ඇල්ලොගොන්න, කන්ද ගොන්න, ඇල්ලොමන්තිය, ආභිගහමුලොගොන්න ..	10 3 35
8	කවුම්ලොකැට්තේ ගොන්න, කෝන්ගහ ගොන්න, පන්දරුමොගොන්න, කිත්දොගොන්න, කෝන්ගහ මන්ත ..	12 1 24
9	ඇල්ලොමන්තියමන්ත ..	0 2 38
10	මිකලවන්ත ..	0 1 39
11	දොල්ගොවන්ත ..	0 1 39
12	ගොමිමන්ත ..	0 3 7
13	ගලුගමන්ත ..	0 0 28
14	මුලුමකිගොන්න ..	1 0 15
15	මුලුමකිගොන්න (ගල) ..	0 3 35
16	මුකලවන්ත ..	0 1 13
17	මුගුන්තලා, මෙපනත ..	3 0 13
18	තලාවෙගොන මුකලොග, ඇට්මගොගොන්න මුකලොග, ගලුගමකැට්තේ මුකලොග, දොබන්ගොගොන මුකලොග, ලියද්දොමඩ මුකලොග, අම්ගොගොන මුකලොග, ඇට්ම ගොනෙමුකලොග ..	84 2 3
19	දිසල (ගල) ..	6 2 13
20	වන්තියකැන්ගොමන්ත ..	1 3 37
21	හුගොන්න, ඇම්මිල්ලොගොන්න, මුකලන්තේගො, මොරකැට්තේගො, දුම්බලමොගොන්න, නැන්ගොන්න, මොස්කැට්තිය ..	10 0 32
22	(ගම්පො පාර) ..	0 1 34
27	කිට්ටිගොගොන්න කොහොන් දුම්බොගොන්න ..	1 2 39
28	දිසපොනමුකලොග ..	2 1 23
29	උරාවලආර ..	4 2 10
30	කොලොන්කැට්තේගොන්න ..	1 2 8
31	දුපොක ..	0 0 30
32	උරාවලආර (හරිකොටසක්) ..	0 1 2
33	කලුකෝම්මිලොදොආර (කිදවීම හරිකොටසක්) ..	0 0 12

92. මේ අතුරු ව්‍යවස්ථා බල පැවැත්වෙන දිනට පසු—

- (a) කායී සභාවේ ජල කණිත්තයෙන් යෙදවීමේ කටයුතු සඳහා සැපයෙන වතුරවලින් ගැලපී 10 කට වැඩි ප්‍රමාණයක් අල්ලන ජලාංශයක් හෝ ජලාංශ යම් දේපලක පිහිටුවීම හෝ සෑදීම නොකළ යුතුයි;
- (b) ඒ කණිත්තවලින් සැපයෙන වතුර රැකීමට කිසිව ජලාංශයක් ජලාංශ හෝ නාන බාල්දියක් ඒවායේ ප්‍රමාණය, සැලැස්වෙල් හා ගණන පිළිබඳව ප්‍රධාන තුමාගේ අනුමතිය කැපී පැහැදිලි කිරීමට හෝ නැත්නම් කිසිව දේපලක පිහිටුවීම හෝ සෑදීම හෝ ගොනු කළ යුතුයි.

93. යම් දේපලකට වතුර ලබාගැනීමට සවිකොට තිබෙන පසිපප, ජලාංශය, හෝ වෙනත් උපකරණය වෙනස්ව දේපලක පිහිටි පසිපපයකට, ජලාංශයකට, හෝ උපකරණයකට හෝ සවිකළ යුතු නැත.

94. ප්‍රධානතුමාගේ විරෝධය අවසරය නැතිව පුද්ගලික ජල යන්ත්‍රණයක් කොටසක් ගොඩනඟා ගැනීමට හෝ “බොයිලරයකට” උකුණු කළ යුතුයට හෝ වෙනස්ව යනු සුදානම් කළ යුතුය.

95. ප්‍රධානතුමා විසින් හෝ එතුමාගෙන් ඒ සඳහා බලය ලත් යම් කිලියාරියෙකු හෝ යම් අයෙකු විසින් පරීක්ෂාකර බලනු ලැබ අනුමතකරනු ලබනතුරු යම් දේපලකට වතුර දීම සඳහා අවශ්‍යත් සාදන ලද පසිපප ක්‍රමයට පසිපප, ඉපියාවල්, කර්ම හෝ වෙනත් දේවල් අවමණය කළ යුතු නැත.

පුද්ගලික ප්‍රයෝජනය සඳහා වතුර ලබාගැනීමට සාදන පසිපප මායිම් ප්‍රධාන ජල මායිම්වලට සවිකළ යුතුයි

96. (1) 95 වැනි අතුරු ව්‍යවස්ථාව යටතේ අවශ්‍යත් සාදන ලද ජල සැපයීමේ සේවයක් පරීක්ෂාකරනු ලැබ අනුමතකර තිබෙන විට දැල්ලුම්කරු විසින්:—

- (a) ප්‍රධානතුමා විසින් කන්සේරු කරන ලද ප්‍රකාරයට, කායී සභාවේ ප්‍රධාන ජල මායිම්වලට හෝ ජල කණිත්තවලට ඒ සේවය සවිකළ යුතුයට හෝ වෙනස්ව යනු සුදානම් කළ යුතුයට, උපකරණ හා පරිපාලනය සඳහා යන වියදමක්;
- (b) පසිපප සවිකළ යුතුයට හෝ ජලය සැපයීම සඳහා රුපියල් 20ක පාරිභෝගික මුදලක් නොහොත් අතිරේක ගාස්තු වසුන්;

96. (2) මේ අතුරු ව්‍යවස්ථාවේ 1 වැනි ඡේදය යටතේ නැත්පත් කළ යුතු වූ ගාස්තු විවිධ ප්‍රකාරයට ගෙවනතුරු පසිපප මායිම සවිකළ යුතු නැත.

96. (3) ප්‍රධානතුමා විසින් බලය පවරන ලද කායී සභාවේ කිලියාරියෙකුගේ පාලනය යටතේ මිස නැත්නම් යම් පුද්ගලික දේපලකට ජලය සැපයීමට පිහිටුවන ලද පසිපප කායී සභාවේ ප්‍රධාන ජල මායිම්වලට හෝ අප්‍රධාන ජල මායිම්වලට සවිකළ යුතුය.

අපරන් යාම වැළැක්වීම

97. (1) කායී සභාවේ ජල කණිත්තවලට සවිකළ යුතු යම් දේපලක පිහිටි පුද්ගලික ජල සම්පාදන ක්‍රමයක කොටසක් ගොඩනඟා ගැනීම යම් පසිපපයක, කර්මයක, ඉපියාවක හෝ වෙනත් කොටසක පිළිවෙල, ප්‍රමාණය, පිහිටීම, ස්ථාන හෝ තත්ත්වය යන වෙනස්වීම් පොදු ප්‍රයෝජනය සේ පුද්ගලික ප්‍රයෝජනය සඳහා ජල කණිත්තයෙන් සැපයෙන වතුර අපරන් යාම, වැරදි ලෙස පාවිච්චි කිරීම, හුම් විරෝධී ලෙස පරිහරණය කිරීම හෝ තරස්වීම ඇතිව සැකය කියා හෝ ජල කණිත්තයෙන් සැපයෙන වතුර විවිධ පරිදි පාලනය කිරීම හෝ බෙදාහැරීම සම්බන්ධයෙන් අගතියක් සිදුවීම හැකි කිසිදු හෝ විශ්වාස කිරීමට හරි හේතු සාධක තිබෙන කවර විටකදී වුවත් ප්‍රධානතුමා විසින් ඒ දේපලේ අයිතිකාරයා වෙත මීට යාකොට ඇති උප දේපලයේ ‘B’ පෝර්ටයේ ප්‍රකාර දැන්වීමක් හැර දිය හැකිය.

(2) එබඳු සෑම දැන්වීමකට ප්‍රධානතුමා අපේක්ෂාකරන වෙනස් කිරීම සඳහන් කර තිබිය යුතු වූවන් හැර ඒ දැන්වීමේ සඳහන් කර තිබෙන කාර්යවලට ඇතුළත්ව ඒ අයිතිකාරයා විසින් ප්‍රධානතුමා සන්තර්පනය වන පරිද්දෙන් ඒ දේවල් වෙනස් කළ යුතුයි.

(3) අයිතිකාරයාගේ පදිංචිය හෝ නාමය නොදන්නාවීමට ඊට අදාළ දේපලේ කාට්ට් පෙ. නාන සානක සලවා තිබෙන විට ඒ දැන්වීම ඒ අයිතිකාරයාට විවිධ පරිදි හැර දුන්නාක් මෙන් සැලකිය යුතුයි.

98. ප්‍රධානතුමා විසින්—

- (a) යම් දේපලක අයිතිකාරයාගේ හෝ පදිංචිකාරයාගේ ඉල්ලීම පිට, හෝ
- (b) ඒ දේපලේ අයිතිකාරයා විසින් හෝ පදිංචිකාරයා විසින් මේ අතුරු ව්‍යවස්ථාවේ විධිවිධානවලට එකඟව යම් ජල සම්පාදන ක්‍රමයක සෑදීම හෝ පසිපප දැමීම සම්බන්ධයෙන් යම් යම් දේ ඉටු නොකර හෝ වෙනස් නොකර තිබෙන විට,

(c) ජල කණිත්ත අයිතිකරුට හෝ ඒවාට හානිකරීම් හෝ වතුර අපරන් නාශකර දැමීම හෝ වැරදි ලෙස පාවිච්චි කිරීම සම්බන්ධයෙන් ගම් අතුරු ව්‍යවස්ථාවල විධිවිධානවලට විරෝධව යම් ක්‍රියාවක් හෝ දෙයක් ඒ දේපල අයිතිකාරයා විසින් හෝ පදිංචිකාරයා විසින් කරන ලද විට හෝ ඒ විධිවිධානවලට එකඟවන පරිද්දෙන් යම් ක්‍රියාවක් හෝ දෙයක් කිරීම මගහරින ලද විට හෝ තිබෙන විට වුව, හෝ

කායී සභාවේ ප්‍රධාන ජල මායිම්වලින් පුද්ගලික ජල සේවයක් සම්බන්ධයෙන් හැනියෙන් හෝ දේපලක පදිංචිකාරයා විසින් ඒ සේවයේ කොටසක් කොට ඇති යම් පසිපපයකින්, කර්මයකින් හෝ වෙනත් උපක්‍රමයකින් වතුර අපරන් යන කවර විටකදී වුවත් වහාම ඒ වග ප්‍රධානතුමාට දැනුම් දිය යුතුයි. එකී යෙදීම හෝ දේපලේ පදිංචිකරු පිළිබඳව වෙනස් කිරීම් කවර විටකදී වුවත් ඒ වග පිළිබඳව විධිවිධානවලට පැහැදිලිව අනුමත කර ඇති පදිංචිකරු විසින් ඒ වග ප්‍රධානතුමාට දැනුම් දිය යුතුයි.

99. කායී සභාවේ ජල කණිත්තවලින් පුද්ගලික ජල සේවයක් සම්බන්ධයෙන් හැනියෙන් හෝ දේපලක පදිංචිකාරයා විසින් ඒ සේවයේ කොටසක් කොට ඇති යම් පසිපපයකින්, කර්මයකින් හෝ වෙනත් උපක්‍රමයකින් වතුර අපරන් යන කවර විටකදී වුවත් වහාම ඒ වග ප්‍රධානතුමාට දැනුම් දිය යුතුයි. එකී යෙදීම හෝ දේපලේ පදිංචිකරු පිළිබඳව වෙනස් කිරීම් කවර විටකදී වුවත් ඒ වග පිළිබඳව විධිවිධානවලට පැහැදිලිව අනුමත කර ඇති පදිංචිකරු විසින් ඒ වග ප්‍රධානතුමාට දැනුම් දිය යුතුයි.

100. යම් දේපලක පිහිටි පුද්ගලික ජල සේවයක කොටසක් කොට ඇති යම් කර්මයකින්, පසිපපයකින් හෝ වෙනත් උපක්‍රමයකින් වතුර අපරන් යනවා පෙනෙන්නට තිබෙන කවර විටකදී වුවත් ප්‍රධානතුමා විසින් හෝ එතුමා විසින් ඒ සඳහා බලය පවරන ලද යම් කෙනෙකු විසින් වහාම ඒ සේවය කායී සභාවේ ප්‍රධාන ජල කණිත්තවලින් වෙන් කළ හැකිය. ඒ දේපලේ අයිතිකරුවා විසින් හෝ පදිංචිකරුවා විසින් හෝ ඒ අපරන් යාමට හේතුව ඉවත් කරනතුරු එකී සේවය නැවත සම්බන්ධ නොකළ යුතුයි.

101. 97 වැනි අතුරු ව්‍යවස්ථාවේ සඳහන් යම් කාරණයක් උඩ කපා හරින ලද යම් පුද්ගලික ජල සේවයක් කායී සභාවේ ප්‍රධාන ජල මායිමට හෝ ජල මායිම්වලට සම්බන්ධ කිරීමට ප්‍රධානතුමා විසින් ගණන් බලන ලද විටදී ඒ දේපලේ අයිතිකාරයා විසින් කායී සභාවට කැඳව ගෙන යාමට හෝ ඒ දේපලේ අයිතිකරු වූවන්ගේ විටදී ඒ අවසාන වූවට පසු ඒ මුදල මුද්‍රා අපරන් දෙනු ලැබේ. ඇත්ත වශයෙන් වියදම් වූ මුදල ගණන් බලන ලද විටදී වඩා වැඩි වූවාක් ඒ වැඩි අවසන් වූ වහාම අයිතිකාරයා විසින් ඒ වැඩි වියදම් ගණන ගෙවිය යුතුයි.

102 (a) ජල කණිත්තයේ වතුර ප්‍රමාණයක් නොමැති කියා; හෝ

(b) ප්‍රධාන ජල මායිම හෝ ජල කණිත්ත වහාම වෙනස් කිරීම හෝ අලුත් වැඩියා කිරීම සඳහා හෝ ප්‍රධාන ජල මායිම්වලට පසිපප සවිකළ යුතුයට සඳහා හෝ එසේ කිරීම අවශ්‍ය කියා නැතහොත් ප්‍රශ්නාවරය කියා; හෝ

(c) පොදු වතුර පසිපපයකට සිදුවූ යම් අලාභයක් නිසා හෝ එකී වතුර අපවිත්‍රවීම හෝ අපරන් යාම නිසා එසේ කිරීම අවශ්‍ය කියා නැතහොත් ප්‍රශ්නාවරය කියා; හෝ

(d) ගින්නක් පැන නැගීමෙන් හෝ අලාභයක් සිදුවීම නිසා හෝ නැතහොත් සිදුවන්නට ඉඩ තිබිය කියා; හෝ

ඒත්තුගිය කවර විටකදී වුවත් ප්‍රධානතුමා විසින් අභ්‍යන්තරයෙන් හෝ මේ අතුරු ව්‍යවස්ථාවේ යටතේ හෝ අයදෙන්නන්ට තිබෙන හෝ අගතිය සෑදීම නිසා හැකිවූ යම් වතුර බිදී යාම හෝ වෙනත් මුදල් අදියක් සම්බන්ධයෙන් කිසිව අවාසියක් නැතිව කායී සභාවේ ජල කණිත්තවලට සම්බන්ධ යම් ප්‍රධාන ජල මායිමකින්, පොදු ජල උපකරණයක්, පසිපපයකින් හෝ වෙනත් උපකරණයකින් ජලය සැපයීම සම්බන්ධයෙන් හෝ අගතියෙන් හෝ අහිමිවීම, අනුකිරීම හෝ වෙන අනුකට හැරවීම කළ හැකිය.

103. එක් එක් පුද්ගලික සේවයේ කර්මය හෙවත් ඉපියාවක් ඒ කර්මයේ නොහොත් ඉපියාවේ සිට ප්‍රධාන ජල මායිම දක්වා වතුර ලබාගන්නා පසිපපයේ කොටසක් කායී සභාව සතු දේපල වශයෙන් සැලකිය යුතුය, ඒ කොටස හානිවැනිව, අලුත් වැඩියා කිරීම, හෝ එකී අලුත් කැලී දැමීම සඳහා වියදම් කායී සභාවෙන් දරිය යුතුයි. ඒ කොටස හැර වෙනත් යම් අලුත් වැඩියා කිරීමක් නොහොත් අලුත් කැලී දැමීමක් සඳහා වියදම් කායී සභාවෙන් දරිය යුතුය. ඒ කොටස හැර වෙනත් යම් අලුත් වැඩියා කිරීමක් නොහොත් අලුත් කැලී දැමීමක් අවශ්‍ය වන්නේ ඒ සේවය සඳහා ඇති දේපලේ අයිතිකාරයා හෝ පදිංචිකරු විසින් මිනුම්කර කරන ලද යම් ක්‍රියාවකින් හෝ පැහැර හැරීමකින් සිදුවූ යම් හානියක් හේතුකොටගෙන නම් එසේ අලුත් වැඩියා කිරීම හෝ අලුත් කැලී දැමීම සඳහා යන වියදම එකී අයිතිකාරයා විසින් කායී සභාවට ගෙවිය යුතු කියා ප්‍රධානතුමා විසින් ඉල්ලා සිටිය විට ඒ අයිතිකාරයා විසින් ඒ මුදල කායී සභාවට ගෙවිය යුතුයි.

104. 95 වැනි අතුරු ව්‍යවස්ථාවේ යටතේ යම් පුද්ගලික සේවයක් හෝ පසිපප සවිකිරීමක් අනුමත කර තිබීම හෝ ඒ පුද්ගලික සේවය පිහිටි ඉඩමේ අයිතිකාරයාට හෝ පදිංචිකාරයාට

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උමුමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිවරයා වූ බිහිලි පැල්වත් සේනානායක ඇමති ඊට ලෙසින් ප්‍රකාශ කරමි.

පහත සඳහන් මායිම්වලට සීමාවූ, නුවරදෙණි දඹුල්ල දිස්ත්‍රික්කයේ ඊදුල්ල ගමේ පිහිටි චලනවත්තෙන් අක්කර එකලොරක් පමණ ඉඩම් වේ—

- උතුරට: චලනවත්ත;
- ආගනගිරිට: ගඟ;
- දකුණට: චලනවත්ත;
- බස්නාහිරට: චලනවත්ත.

නොමිලය J/E/324
මි 1950ක්වූ පැපර් 20 වෙනි දින කොළඹදීය.

බිහිලි සේනානායක,
කායිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිතුමා.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උමුමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිවරයා වූ බිහිලි පැල්වත් සේනානායක නමැති ඊට ලෙසින් ප්‍රකාශ කරමි:—

වවුනියා දිස්ත්‍රික්කයේ නොවිම්මොට්ටි පිහිටි ව. නල්ලියා නමැති අග පිහිටි අයිතිකම්කරුගේ, අක්කර අටෙන් එකක් (1/8) පමණ ඉඩම් වෙති පහත මායිම් තුළ පිහිටි කොටස:—

- උතුරට: නොවිම්මොට්ටි ව. නල්ලියා නමැති අග පිහිටි අයිතිකම්කරුගේ ඉඩමේ ඉතිරි කොටස; නැගෙනහිරට V/නොවිම්මොට්ටි ආණ්ඩු විලාසයේ දෙදළ පාසැල් ගින්න; දකුණට මම; බස්නාහිරට රත්සත්තක ඉඩම්.

මි 1950ක්වූ පැපර් 20 වෙනි දින කොළඹදීය.

බිහිලි සේනානායක,
කායිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිතුමා.

ආණ්ඩුමේ කටයුත්තකට, ඒනමි:—කොළඹ-නුවර පාරේ හැකැප්පේ රෝස් කනුව අසල ඉඩම් දිසුණුකිරිම පිණිස රජයට සහ අදාළවන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරණ පිණිස “ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත” 5 වෙනි වගන්තියේ කාරුණික පාලනවලට ප්‍රකාරයට නොවිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිතුමාගෙන් නිසිආකාර මිට අණ ලැබී තිබේ. ඒ ඉඩම් ගම්:—

පිහිටීමේ නො. A 2,801. ගම—හිඹුඳුමුල්ලොඩ

නො.	ඉඩමේ නම	අක්දම්	අයිතිකම්කරුගේ නම	මෙහි, අ. ර. ප.
1	කපුගලකොටුවේ කුඹුර	කෙසෙල් පෙරු 5ක් ඇති බවට	..	0 0 1.4
2	එම	අවුරුදු 4 පොල්පැල 4, අවුරුදු 20 කපුගල 1, අවුරුදු 3 පුළුන්ගල 1, අවුරුදු 3 දෙමහල 1, කෙසෙල් පෙරු 3, කපුරුකල ලීදකින් කොටසක් සහ නාවකාලික කෙසෙල් කොටසක් ඇති බවට	.. හි. මැන්ඩිස් ප්‍රනායු, හිඹුඳුමුල්ල ගාඩ, කැලණිය	0 0 2.5
3	පාරේවත්ත	අවුරුදු 40 පොල්ගල 6, අවුරුදු 12 දෙමහල 1, අවුරුදු 40 කුලුගලක් සහ බෙලිගලක්, කෙසෙල් පෙරු 1, කුලුගල වැලක්, කපුරුකල පඬි, පෙවුම්මත් පි එකක්, රුකුල් බිත්තිකක් සහ අතුරෙහිලි නාවකාලික ලෙවුම්කින් කොටසක් ඇති පොල් ඉඩම	.. මුහන්පුම් ඒ. සී. ඇ.ප. රත්නසේකර, හිඹුඳුමුල්ල කොඩ, කැලණිය	0 0 8.6

එමඟින් ඉඩම් අයිතිකරුන්ට මි අක්වූවන්ට කල්පනාමි නිමිත මිට පොදුගොඩ දැරුණු සඳහා සහ මෙහි පිහිටි ඉඩම්කරුන්ට නිමිත පැමිණිලි මෙසින් දැනුම්දෙමි.

ඉහත සඳහන් ඉඩම්වලට අයිතිමායිකම් ඇත්නම් පැමිණිලි කළහොත් කළුබඩ පිණිස මෙහි සඳහන් කළ ආකාරයට මි 1950ක්වූ බස්නාහිර මහ 30 වෙනි දින පෙරවර 10 ව මෙම කමිටියේ දී මා ඉදිරිපිට පැමිණ ඒ කොටස අත්දැක අයිතිමායිකම්ද කිසි කිසියම් වර්ගයකට මි කැපී සහ මෙහි ඉඩම් මෙහි මි ඉල්ලා සිටින මිදල් ගණනක් ඊට ඇත්නම් කළුබඩ පිණිස අයිතිකරුන් කොටසක් මි කැපී මි මෙසින් දැනුම්දෙමි.

මි 1950ක්වූ අගෝස්තු මහ 28 වෙනි දින කොළඹ කමිටියේ දීය.

ඇස්. මේ. චල්පිට,
ආණ්ඩුමේ උප ඒජන්ත මිම.

LA. 589

ආණ්ඩුමේ කටයුත්තකට, ඒනමි:—පාසිත්පිටිමිරු පොලිස් ජේලියෙහි සහ පොලිස් බංගලාවල් සෑදීම පිණිස මෙහි පහත සඳහන් වන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරණ පිණිස “ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත” පස්වැනි කොටසේ කාරුණික පාලනවලට ප්‍රකාරයට නොවිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිතුමාගෙන් නිසිආකාර මිට අණ ලැබී තිබේ. ඒ ඉඩම් ගම්:—

පිහිටීමේ නො. A 1,632. ගම—පොසිත්පිටිමිරු, කොළඹගල නො. 2, අත්තිහිමි

නො.	ඉඩමේ නම	අක්දම්	අයිතිකම්කරුගේ නම	මෙහි, අ. ර. ප.
1	උර් බිහි ක් හේ නි උක්තිරුන්මණල් (කක්ෂේරු නො. 73)	අවුරුදු 50 ක් වයසැති කල්ගල 7ක්ද, අවුරුදු 20 ක් වයසැති කොකොඹගලක්ද, අවුරුදු 20 ක් වයසැති කුරුමක් 2 ක් සහ කපුරුකල කෙසෙල් ලීදකින් ඇති ඉඩමක්	..	0 3 27
2	එම (කක්ෂේරු නො. 69, 71)	අවුරුදු 30 ක් වයසැති පොල්ගල 25 ක්ද, අවුරුදු 50 ක් වයසැති කල්ගල 16 ක්ද, අවුරුදු 3 ක් වයසැති කොකොඹගලක්ද, කුඹුරක් සහ ගල්වලින් බිඳුගලද උර්වලින් සෙවිලිකරන ලද සඳකාලික කෙසෙල් 3 ක් සහ කපුරුකල කෙසෙල් ලීදකින් ඇති මත්ත	.. පොසිත්පිටිමිරු බස්නාහිර පුරාණ මි පදිංචි මල්පිටිමිරු	0 2 1.4

காணி நிர்ணய முன்னறிவித்தல்களைக் குறித்த விளம்பரங்கள்.

காணியுரிமை நிர்ணயச் சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி. 2,600 (இரத்தினபுரி)

காணியுரிமை நிர்ணயச் சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்

நி. 2,599 (இரத்தினபுரி)

இதனோடு தொடர்புடைய அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கு மேலும் அதன் எப்பங்குகளையும் அதில் எச்சோந்தைகளையும் தமக்கு உரித்துண்டென்று 1950 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதிமாதம் 29 ம் தேதியி லிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்ட வ ருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினப்படி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்கொள்ளிய சட்டத்தின் 4 ம் பிரிவினப்படி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

இதனோடு தொடர்புடைய அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கு மேலும் அதன் எப்பங்குகளையும் அதில் எச்சோந்தைகளையும் தமக்கு உரித்துண்டென்று 1950 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதிமாதம் 29 ம் தேதியி லிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்ட வ ருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) பிரிவினப்படி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்கொள்ளிய சட்டத்தின் 4 ம் பிரிவினப் படி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1950 ம் ஆண்டு (ஆகஸ்டு) ஆவணி மாதம் 8 ந் தேதியிலன்று கொழும்பி டுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது.

1950 ம் ஆண்டு (ஆகஸ்டு) ஆவணி மாதம் 8 ந் தேதியிலன்று கொழும்பி டுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது.

எம். டபிள்யூ. எப். அபயகோன்,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்.

எம். டபிள்யூ. எப். அபயகோன்,

காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்.

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துகளைக்கொண்ட காணிக் களையுடைய இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துகளைக்கொண்ட காணிக் களையுடைய இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு.—(அ) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (சென்றில்மென்ட்ரெய்சர்) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அனைப்பட்டங்கள் (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரியகத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

குறிப்பு.—(அ) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (சென்றில்மென்ட்ரெய்சர்) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அனைப்பட்டங்கள் (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரியகத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணிக் கொள்வனவிலேயுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(b) இக்காணிக் கொள்வனவிலேயுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

அட்டவணை.

சப்பிற்கமுவ மாகாணம், இரத்தினபுரி டிஸ்திரிக், மெத கோழை ஹெல்யிலே பலாத்தவைச்சோந்த ஒவத்தறு கிராமத்தினுள்ள கீழ்க்காணும் காணிக் துண்டுகள். இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணு மெல்லைக்கு புகுகின்றன —

சப்பிற்கமுவ மாகாணம், இரத்தினபுரி டிஸ்திரிக், மெத கோழை, ஹெல் பலலே பலாத்தவைச்சோந்த தென்னேவெல் கிராமத்தினுள்ள கீழ்க்காணும் காணித் துண்டுகள். இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணு மெல்லைக்கு புகுகின்றன —

வடக்கு. ஹெல்யிலேயுள்ள பல்லைத்தவைச்சோந்த பல்லைத்தறு கிராமத்தின் எல்லை; கீழ்க்கு ஹெல்யிலேயுள்ள ஆறவின பகுதி, (ஹத்திறிய பகுதி) கிராமத் தின் எல்லை; ஹத்திறமுள்ள ஓயவின பகுதி, (ஹத்திறமுள்ள, தென்னே வெல் கிராமங்களின் எல்லைகள்);

வடக்கு. ஹத்திறிய (பகுதி) கிராமத்தின் எல்லை; கீழ்க்கு. ஹத்திறிய (பகுதி) கிராமத்தின் எல்லை;

தெற்கு. கற்றபுத ஓயவின பகுதி (ஹத்திறமுள்ள, யற்றிமல்குவே பஹல கம் கிராமங்களின் எல்லைகள்), யற்றிமல்குவே பஹலகம் கிராமத்தின் எல்லை;

தெற்கு. ஹத்திறிய (பகுதி) கிராமத்தின் எல்லை, கற்றபுத ஓயவின பகுதி (ஹத்திறமுள்ள கிராமத்தின் எல்லை);

மேற்கு. யற்றிமல்குவே பஹலகம் கிராமத்தின் எல்லை, மல்தொலவின் பகுதி, (நிக்கலந்தகொட கிராமத்தின் எல்லை), நிக்கலந்தகொட கிராமத்தின் எல்லை.

மேற்கு. ஹத்திறமுள்ள ஓயவின பகுதி, (ஓவத்தறு கிராமத்தின் எல்லை), ஹத்திறமுள்ள கிராமத்தின் எல்லை.

இலங்கை யளவை கிராமப்படம் நி. 871.

இலங்கை யளவை கிராமப்படம் நி. 872.

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. மு. ப.
1	மல்தொல (வற்றிய, அரைவாசி விசாலம்)	0 0 17
2	நாறங்கத்தலின்ன (நாறங்கத்தலின்ன திரிகோண அளவை குறிப்பு லுத்தானத்திற்கான சேமிப்பு)	0 0 20
3	ஹெல்யேரீன்	0 2 25
4	பிபிலேயுறு, உடையமலாவத்தேழக்கலான, உல்கலேழக்க லான, வெலானேழக்கலான, நாறங்கத்தலின்னேழக்க லான, ஓவத்திறேரீன்	151 3 14
5	உல்கலேழக்கலான	3 3 12
6	(நிர்ப்பாயச்சம் வாயக்கால்)	0 0 4
7	ஹெல்யிலேயுள்ளேழக்கலான, ஓவத்திறேரீன், கொட்டகம் புரேழக்கலான, (அருவிக்க, வாயக்கால் சேமிப்பு)	3 1 33
8	ஹெல்யிலேயுள்ள ஆற (அருவி)	0 2 16
9	ஹெல்யிலேயுள்ளேழக்கலான (அருவிப்பு சேமிப்பு)	0 3 28
10	ஹெல்யிலேயுள்ள, ஓவத்திறே ஓய, ஹத்திறமுள்ள ஓய, (அருவி, அரைவாசி விசாலம்)	6 2 25
11	ஹெல்யிலேயுள்ள (அருவிவின சேமிப்பு)	0 0 36
12	ஹெல்யிலேயுள்ள (அருவிவின சேமிப்பு)	0 2 21
14	(நிர்ப்பாயச்சம் வாயக்கால்)	0 0 6
16	(அருவி)	0 0 3
18	அல்கலேழக்கலான ஆற (அருவி)	0 0 38
20	அல்கலேழக்கலான ஆற	1 2 11
21	வெலானே எல் (நிர்ப்பாயச்சம் வாயக்கால்)	0 1 27
22	வெலானேரீன்	5 0 25
23	வெலானே ஆற, ஓவத்திறே ஆற (அருவி, வற்றிய)	0 1 25
24	வெலானேகல்	0 0 27
25	கட்டுபத்தறு (அருவி, அரைவாசி விசாலம்)	1 3 28
மொத்தம்		179 3 0

காணித் துண்டு	காணியின் பெயர்.	விசாலம். ஏ. மு. ப.
1	(நிர்ப்பாயச்சம் வாயக்கால்)	0 0 16
3	ஹத்திறமுள்ள ஓய (அரைவாசி விசாலம்)	0 0 10
4	கட்டுபத்தறு (அரைவாசி விசாலம்)	0 2 33
5	அல்கலேழக்கலான பாஷல் (கட்டுபத்தறு சேமிப்பு)	0 2 13
மொத்தம்.		1 1 32

இரத்தினபுரி நி. உ. 45—1950

காணியுரிமை நிர்ணயச் சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி. 2,601 (இரத்தினபுரி)

இதனோடு தொடர்புடைய அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கு மேலும் அதன் எப்பங்குகளையும் அதில் எச்சோந்தைகளையும் தமக்கு உரித்துண்டென்று 1950 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதிமாதம் 29 ம் தேதியி லிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்ட வ ருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) பிரிவினப்படி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்கொள்ளிய சட்டத்தின் 4 ம் பிரிவினப்படி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1950 ம் ஆண்டு (ஆகஸ்டு) ஆவணி மாதம் 8 ந் தேதியிலன்று கொழும்பி டுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது.

எம். டபிள்யூ. எப். அபயகோன்,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்.

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துகளைக்கொண்ட காசித் துணை இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு—(A) இக்காணிக்களைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழுப்பு (செற்றிலமெனறொபிசர்) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும அவைகளின் அளவைப்படங்கள் (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரியகாதரிடமும பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிக் கெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

சபிற்சமூல மாகாணம், இரத்தினபுரி டிஸ்திரிக், மெத்கோறனை, ஹெல் பல்லே பலாத் தவைச்சோந்த ஹத்தகிரிய (பகுதி), கிராமத்திலுள்ள கீழ்க் காணும் காணித்துண்டுகள் : இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் மெல்லைக்குள்ளிருக்கின்றன :—

வடக்கு : லுனுமெட்டிலே ஆறவின பகுதி, (ஹெல்பட பலாத் தவைச் சோந்த அதன்னலேவெல் ஹத்தகிரிய எல்லை), ஹெல்பட பலாத் தவைச் சோந்த கொட்குமபுற, பிபிலேவெல் கிராமங்களின் எல்லைகள் ;

கிழக்கு : ஹெல்பட பலாத் தவைச்சோந்த உட்கம், தொறவெல் கிராமங்களின் எல்லைகள் ;

தெற்கு : கற்றுப்பத ஓயவின பகுதி, (ரோப்போ பிரதம படம் இலக்கம் 9 தின் எல்லையும், ஹத்தகிரியே கிராமத்தின் எல்லையும்) ;

மேற்கு : தென்னேவெல், ஹத்தகிரியே கிராமங்களின் எல்லைகள், லுனு மெட்டிலே ஆறவின பகுதி, (ஓவத்தகிரிய கிராமத்தின் எல்லை) ;

இலங்கை யளவை கிராமப்படம் நி 873.

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம் எ. மு. ப.
1	லுனுமெட்டிலே ஆறு (அரைவாசி விசாலம்)	4 1 28
2	(நீர்ப்பாய்ச்சம் வாய்க்கால்)	0 3 1
3	குமபுறேபடவெட்டிய	0 1 0
4	(நீர்ப்பாய்ச்சம் வாய்க்கால்)	0 0 2
5	(கனசபாவ பாதை)	0 0 1
6	ஷே	0 1 7
7	மல்தொல் (வறறிய)	0 0 16
9	நியர்தகேகொட (வாய்க்கால் சேமிப்பு)	0 1 33
10	லொல்லேவத்த அலலது சேதரகேவத்த	0 1 29
11	லொல்லேவத்த	1 1 9
12	சேதரகேகேறென, பெத்தாரேவத்த, கமகெத்தவத்த, நக் வான்வத்த, லொல்லேவத்த	4 3 15
13	கமகெத்தவத்த, நக்வான்வத்த	1 1 38
14	வராகெட்டியேவத்த	0 2 32
15	மஹள்ளேகொட	1 0 4
16	ஷே (வாய்க்கால் சேமிப்பு)	0 0 37
17	கொலொங்கலவத்த	0 2 39
18	ஆசாரிகும்புரேகொடவத்த	0 0 30
19	(நீர்ப்பாய்ச்சம் வாய்க்கால்)	0 0 7
20	உபளாத் தவத்த	0 1 4
21	கொலொங்கலவத்த	0 1 9
22	உபளாத் தவத்த, வெலிவெவேறென	2 2 1
23	உபளாத் தவத்த	0 1 33
24	ஷே	0 1 26
25	வெலிவெவேவத்த	1 2 29
26	அத்தரபலஹாபுவேகொட	0 0 29
27	(நீர்ப்பாய்ச்சம் வாய்க்கால்)	0 0 1
29	வெஹெரகொடெல்லை	0 0 13
30	தென்னவத்தேகமத்த	0 0 12
31	(நீர்ப்பாய்ச்சம் வாய்க்கால்)	0 0 7
32	கல்காவஹூலவாரிகும்புரேவத்த	0 0 23
33	குறுகுமபுரேகேலே	0 0 23
34	ஷே (திராமாணித்திருக்கும் சேமிப்பு)	0 1 14
35	குறுகுமபுரேகேலே	0 1 10
36	குறுகுமபுரே	0 0 34
37	தம்பஹட்டியேவத்த	0 3 5
39	(நீர்ப்பாய்ச்சம் வாய்க்கால்)	0 0 3
41	ஷே	0 0 4
42	ஷே	0 0 5
43	வரகெட்டியேவத்த, கல்கேவத்த, மாகொடவத்த	1 2 2
44	(நீர்ப்பாய்ச்சம் வாய்க்கால்)	0 0 2
47	(கனசபாவ பாதை)	0 0 3
49	ஷே	0 0 4
51	(நீர்ப்பாய்ச்சம் வாய்க்கால்)	0 0 1
53	ஷே	0 0 1
54	ஷே	0 0 3
56	ஷே	0 0 6

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம் எ. மு. ப.
64	கட்டுபதய	0 1 32
65	மெத்கொட	0 3 25
66	கொட்டஹூரவல்ல	0 2 29
68	கணுகெட்டிய, கிரிலெல்லெட்டிய	1 2 2
70	(சினது)	0 0 1
72	(நீர்ப்பாய்ச்சம் வாய்க்கால்)	0 0 12
73	(கனசபாவ பாதை)	0 0 7
77	ஷே	0 0 1 34
79	பின்னமூல	0 0 10
80	(நீர்ப்பாய்ச்சம் வாய்க்கால்)	0 0 2
81	கிரிமாதொல்ஹேன	0 0 14
82	மெத்கொட	0 3 13
83	கட்டுபதய (அரைவாசி விசாலம்)	12 0 4
84	பல்லேவத்தவத்த	7 3 29
85	(கனசபாவ பாதை)	0 0 7
86	பல்லேவத்தவத்த	0 0 13
87	பல்லேவத்தவத்த, மஹாக்கறந்தத்தறந்த, படமுல்லேலந்த, கமகேயாய், மஹாபாரேலந்த	18 1 34
88	படமுல்லேலந்த, மெத்கொட	29 1 30
89	ஹத்தகிரிஹேலேபுக்கலான, வடுமுல்ல, வடுமுல்லேலந்த, ஹத்தகிரிஹேல, அல்கொல்கெல்லெல், நாகஹகரமெற்றிய தொறவெல்லந்த, கபுக்கல்	776 0 10
90	நாகஹகரமெட்டிய	22 2 36
91	கபுக்கல்	25 1 15
மொத்தம்.		924 2 34

இரத்தினபுரி நி. உ. 46—1950.

காணியுரிமை நிர்ணயச் சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல் நி 2,602 (இரத்தினபுரி)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோந்தகேனும் தமக்கு உரித்துண்டென்று 1950 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 29 ம் தேதியி லிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்ட வரக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்கும்படித்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) பிரிவின்படி அக்காணியை முடிக்கூறிய காணியென வெளிப்படுத்தி முடிக்கூறிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று, மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவின்படி இத்துல அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1950 ம் ஆண்டு (ஆகஸ்டு) ஆவணி மாதம் 8 ந் தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதித் தரத்தாரிற் கொடுக்கப்பட்டது.

எம். டபிளயு. எப். அபயகோன, காணியுரிமை நிர்ணய உத்தவி உத்தியோகஸ்தர்.

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துகளைக்கொண்ட காசித் துணை இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு—(A) இக்காணிக்களைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழுப்பு (செற்றிலமெனறொபிசர்) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும அவைகளின் அளவைப்படங்கள் (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரியகாதரிடமும பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணிக் கெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

சபிற்சமூல மாகாணம், இரத்தினபுரி டிஸ்திரிக், மெத்கோறனை, ஹெல் பல்லே பலாத் தவைச்சோந்த ஹத்தகிரிய (பகுதி), கிராமத்திலுள்ள கீழ்க் காணித்துண்டுகள் : இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் மெல்லைக்குள்ளிருக்கின்றன :—

வடக்கு : கற்றுப்பத ஓயவினதும, ஹத்தகிரிய ஓயவினதும பகுதிகள் (ஓவத்தகிரிய கிராமத்தின் எல்லை), ஹத்தகிரிய (பகுதி), தென்னேவெல் கிராமங்களின் எல்லைகள், ஹத்தகிரிய ஓயவினபகுதி, (தென்னேவெல் கிராமத்தின் எல்லை), கற்றுப்பத ஓயவின பகுதி, (தென்னேவெல், ஹத்தகிரிய (பகுதி), கிராமங்களின் எல்லைகள்) ;

கிழக்கு : ரோப்போ பிரதம படம் இலக்கம் 9 தின் எல்லை, தலபத் ஆறவினதும, கியுல்லிந்த ஆறவினதும, பகுதிகள், (ரோப்போ பிரதம படம் இலக்கம் 9 தின் எல்லை) ;

தெற்கு : கியூலிந்த ஆறவின பகுதி, (ரோப்போ பிரதம படம இலக்கம் 9 தின எல்லை), யற்றிப்பலகமுல கிராமத்தின எல்லை ;
 மேற்கு : யற்றிப்பலகமுல கிராமத்தின எல்லை, கலயிற ஆறவின பகுதி, (யற்றிப்பலகமுல, யற்றிமலகடுவ பஹலகம் கிராமங்களின எல்லைகளை)

இலங்கையளவை கிராமப்படம் நி. 874.

காணித துணடு.	காணியின பெயர்.	விசாலம். ஏ. மு. ப
1	கல்கெட்டியேதறந்த, குருலனபொறகுமுபுரேதறந்த	2 0 6
2	குருலனபொறகுமுபுரேவத்த	0 1 0
5	(அருவி)	0 0 14
6	ஹத்தரமுனேவத்த	0 1 9
7	ஹத்தரமுனூய (அருவி, அரைவாசி விசாலம்)	2 0 26
9	கல்கெட்டிகொட, பிறுகமனகுமுபுரேபாவுல	1 2 35
10	கட்டுபத்திய (அருவி, அரைவாசி விசாலம்)	3 1 18
11	(கனசபவ பாதை)	0 1 10
12	முடகெட்டிய	3 3 15
13	முடகெட்டிய, பாங்கெட்டிய	66 3 24
13 1/2	கல்கெட்டி ஆற (அருவி, வற்றிய-அரைவாசி விசாலம்)	1 2 25
14	போகஹுவினன, கொட்டிகொடஹுவினன	112 0 16
15	திவறுனபொலயாய	61 0 29
16	யகடெலவாவலநத, றனகலேகட்டுவ, முடகெட்டிய, பாங்கெட்டிய, லீனியாகெட்டிய, புறகெட்டி, லிந்த ஆற, போகஹுவினன, போகஹுவினனேழுககலான	40 1 33
17	கல்வலை ஆற (அருவி, வற்றிய)	0 3 10
18	தளபத ஆற (அருவி, வற்றிய)	11 1 15
19	தளபத ஆற (அருவி, வற்றிய, அரைவாசி விசாலம்)	1 1 10
20	வறலநதேழுககலான	2 1 1
21	வறலநதேழுககலான, போகஹுயாய	10 0 28
22	மினிநனஹினை, போகஹுயாய	17 0 15
23	போகஹுயாயேழுககலான	4 3 29
24	மினிநனஹினை, கெட்டிஹேவனகொலேஹினை	24 3 6
25	மினிநனஹினை, மினிநனஹினைழுககலான, கறதுரேழுககலான, கெட்டிஹேவனகொலேழுககலான	41 1 7
26	போகஹுவினனேழுககலான	2 1 14
27	தொறகொடஹினை, தொறகொடஹினைபததன	29 2 15
28	தொறகொடஹினைழுககலான, டிகனவலேழுககலான	21 2 6
29	எலலேழுககலான	2 2 35
30	வட்டகல்எலலேழுககலான, மினிநனஹினைழுககலான	14 1 33
31	மினிநனஹினைபததன, கெட்டிஹேவனகொலேஹினைபததன, கெட்டிஹேவனகொலேஹினை, மினிநனஹினை	48 0 12
32	அட்டுசசயாய, கெட்டிஹேவனகொலேயாய போகஹுயாய, சிறிவனதளாய, வறலநத, கெட்டிஹேவனகொலே	194 0 36
33	கியூலிந்தஹினைழுககலான, கியூலிந்தஹினை	59 0 8
34	கியூலிந்தஹினை	30 0 31
35	கியூலிந்தஹினை	20 0 5
36	கெட்டிஹேவனகொலே, கியூலிந்தஹினை	15 3 38
37	கியூலிந்த ஆற (அருவி, வற்றிய, அரைவாசி விசாலம்)	5 3 15
38	ஹம்பிலிபான, பம்பரகலழுககலான, மீகஹுயாய, மீகஹுயாயழுககலான, மினிநனஹினைழுககலான	171 3 36
39	வட்டகஹுஎலலேபததன, மினிநனஹினை	79 3 3
40	கியூலிந்த ஆற (அருவி, வற்றிய)	0 0 18
மொத்தம்.		1,470 1 6

இரத்தினபுரி நி. 47—1950

காணியுரிமை நிர்ணயச் சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
 நி. 2,603 (இரத்தினபுரி)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்தனள காணிகளில் எதற்கேனும் அதன எப்பங்குகேனும் அதில் எச்சோந்தகையேனும் தமக்கு உரித்தானதென்று 1950 ம. 19 (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 29 ம தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்ட வருகை** ஒருவரும் அறிவிக்காமலிருக்கப்பட்டது, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) பிரிவினப்படி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன விஷயத்திற் செய்யவேண்டிய செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினப்படி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1950 ம. 19 (ஆகஸ்டு) ஆவணி மாதம் 8-ந தேதியிலென்று கொடும்பிலுள்ள காணியுரிமை நிர்ணய பகுதி கந்தோரிற் கொடுக்கப்பட்டது.

எம். டபிள்யூ. எப். அபயகோன,
 காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தா.

**மேற்காணும் அறிவித்தலைப்படி வரும் உரித்துகளைக்கொண்ட காசித உறைகளின் இடது கையக மேல மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெரிவாக்கவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(1) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழுப்பு (செறிவெனெடுபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படங்கள் (சாவேயா ஜெனரல்) நில அளவைக்காரியகாத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணிகளை வெவ்வேறானவற்றினால் வழியிட்டு அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் எல்லாப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

சுப்பிரகமல மாகாணம், இரத்தினபுரி டிஸ்திரிக், மெத கோரண ஹெல பல்லே பலாததவைச்சேர்ந்த யற்றிப்பலகமுல கிராமத்தினுள்ள கீழ்க்காணும் காணித்துண்டுகளை : இக்காணித் துண்டுகளைஎல்லாம் கீழ்க்காணும் மெல்லெகட்டு எரிருக்கின்றன :—

வடக்கு : கேவலகல், வெலவெத்துகொட கிராமங்களின எல்லைகள், வே வெல்கநதரே ஆறவின பகுதி, (வெலவெத்துகொட கிராமத்தின எல்லை), வெலவெத்துகொட கிராமத்தின எல்லை, தித்தேவெல் ஆறவின பகுதி, (வெலவெத்துகொட கிராமத்தின எல்லை), யற்றிமலகடுவ உடஹகம், யற்றிமலகடுவ பஹலகம் கிராமங்களின எல்லைகள் ;

கிழக்கு : கலயிற ஆறவின பகுதி, (ஹத்தரமுனே கிராமத்தின எல்லை), ஹத்தரமுனே கிராமத்தின எல்லை, ரோப்போ பிரதம படம் இலக்கம் 9 தின எல்லை ;

தெற்கு : வெலி ஆறவின பகுதி, (ரோப்போ பிரதம படம் இலக்கம் 9 தின எல்லை), யற்றிப்பலகமுல ஆறவினதும் கொலேகேவ ஆறவினதும் பகுதிகள், (அட்டகலனை கோரணையேச்சேர்ந்த ஹத்தனகல் கிராமத்தின எல்லை), அட்டகலனை கோரணையேச்சேர்ந்த ஹத்தனகல் கிராமத்தின எல்லை.

மேற்கு : அட்டகலனை கோரணையேச்சேர்ந்த ஹத்தனகல் கிராமத்தின எல்லை, வெலி ஆறவின பகுதி, (அட்டகலனை கோரணையேச்சேர்ந்த ஹத்தனகல், கொற்றிமபுலவல் கிராமத்தின எல்லை), விக்கிருவிற கிராமத்தின எல்லை, அருவியின பகுதி, (விக்கிருவிற கிராமத்தின எல்லை), விக்கிருவிற ஹெவனதெனிய கிராமங்களின எல்லைகள், அருவியின பகுதி, (ஹெவன தெனிய கிராமத்தின எல்லை)

இலங்கை யளவை கிராமப்படம் நி. 875.

காணித துணடு.	காணியின பெயர்.	விசாலம். ஏ. மு. ப
1	கொறுக்கலஹெலெனவெட்டிச்ச ஆற (அருவி, வற்றிய வற்றிய அரைவாசி விசாலம்)	0 0 5
2	பண்டாரஹேன, வம்பட்டுகொறட்டுவ, ஹீனபண்டியா, அட்டுரே மனடிய, கல்கஹேனே, கஹலகஹாமண்டியேஹேன	10 3 33
3	வெலகொல	1 3 8
4	கொலகஹமனடிய, கறவிட்டகேஹேன, கொலகஹமலமண்டிய, குமுபுரேமட்டஹேன, படடியகாவஹேன, கல்பல்லே கொறட்டுவ, ஹெலேவெல்கொடகொட, வெலுஹெல்கொறட்டுவ	13 1 1
5	ஹீனவத்த ஆறுவ, ஹெலமபகஹகொட	1 0 24
8	புஹுலஹேனே ஆற, தியமீகஹ ஆற (அருவி)	1 1 11
9	கல்கேழுககலான, கல்புழுககலான, சிதுக்கலழுககலான, புஹுலஹேனேழுககலான, பண்டாரஹேனே ழுககலான, வெலவெல்கொலேழுககலான, கல்பல்லேகொறட்டுவேழுககலான, தல்கஹாழுககலான	25 2 27
10	மஹாசீனுககல	3 1 35
11	புஹுலஹேனேழுககலான, சீனுககலேழுககலான	4 3 17
12	ஹீனசீனுககல, புஹுலஹேனேழுககலானகல்	3 0 39
13	புஹுலஹேனேழுககலான, சீனுககலேழுககலான, ஹீனசீனுககலேழுககலான	1 2 8
14	புஹுலஹேனேபததன	0 1 19
15	புஹுலஹேனேழுககலான, படடியகாவஹேனேழுககலான	8 2 24
16	கொலவினனகேஹேன	2 0 26
17	வெலவெல்கநதரே ஆற (அருவி)	0 0 32
18	வேவெல்கநதரே ஆற (அருவி, அரைவாசி விசாலம்)	0 2 9
19	நாடனஹேனேபததன, உடுமெல்லேபததன	1 3 27
20	பல்கேழுககலான	12 3 29
21	தித்தேவெல் ஆற (அருவி, அரைவாசி விசாலம்)	1 1 7
22	மஹாயாய்கெலே, கறபெட்டியேழுககலான, ஹெலபாயுலே கெலே, போகஹுவினனகெலே, கலயிற ஆறகெலே,	
	தொறகஹீனழுககலான, கட்டுதலமுலலேழுககலான	1,335 2 11
23	கல்கஹ ஆற (அருவி, வற்றிய, அரைவாசி விசாலம்)	0 0 37
24	ஷெ (ஷெ)	0 0 34
25	கல்வலை ஆற (அருவி, வற்றிய, அரைவாசி விசாலம்)	0 2 30
26	கல்வலைஹேன	6 0 10
27	தலபத ஆற (அருவி, வற்றிய)	0 0 1 26
28	கோருலஹேனமுதுறுவனகேஹேன	16 1 4
29	கொடெல்கேசல்	12 2 14
30	உட்கிவுல ஆற (அருவி)	0 3 9
31	தித்தேவெல் ஆற (அருவி)	1 0 1
32	பல்கேழுககலான	6 1 4
33	(அட்டவணை)	0 1 11
34	கொடமுதுனேஹேன, வெல்கொடயாகேமனடிய	0 3 36
36	மெதவத்தேஹேன, மாறகஹேன	1 3 4
39	ஆறவேவத்த	1 1 14

காணித துணடு.	காணியின பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.	காணித துணடு.	காணியின பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.	
40	வேவுடறாகேறேன், பணகொட்டுவேறேன், பிடமகலந்தே றேன், கலகாவறேன், வெலிமுலலேறேன், கோங்கறே றேன்	23 2 5	110	ரங்கிரியாகொலேறேன், மாளமேறேன், கட்டாடிகேவத்த டெனியேகொடவத்த, பண்டாரவத்த, வராகொடைய, பம புருகறாமுலகொறட்டுவ, கொலவினகேறேன், பி பிலிங்கறாவத்த, ஜோட்டிகேறேன், பீலகலகாவத்த, கோங்கறாறேன், புலெலகொலேறேன், பினன கொடறேன், கலவுடறேன், தலவத்தேகேறேன், பண டாரவத்தேறேன், பீலகொலகாவறேன், ஜோனகேறேன், நகலமாறேன், வீயத்தவகலறேன், செறுகறாறேன், அஜுத்தேறியகேறேன், ஹெட்டிகேறேன், தொறகட குமபுறேறேன், மடுகறாறேன், கொட்டமடறேன், முரு நகலெலலலா, வேகடேறேன், மாறகெட்டியேறேன், கலுறாமிகேறேன், மறாறேன், ஊரமுலகேறேன், பெனப்பேடனஎல, நுகேறேன், கறட்டகறாறேன், கமத பொலேறேன், பண்டாரறேன், வெலியனகறாறேன், கலமுலலேறேன், மறாறேன், கப்புகொறட்டுவ, வேவுட றாகேறேன், கலேறேன், கலறாறேன், கரகறா றேன், இத்தகலறேன்	9 1 0 1 1 7 0 2 8 0 1 37 1 2 19	385 3 15
41	மறாக்கல, நிலாக்கல, குலாணேமுககலானகல, யட்டிபுல்கமு வேகல	106 0 0	111	அருவி (வறறிய அரைவாசி விசாலம்)	0 1 1	
42	எலலேமுககலான, குடாகொட்டமுககலான, உடுமுலலேமுக லான, குடாகொட்டிளேமுககலான, திப்பொடறஎலலே முககலான	57 1 0	112	பீலலேஆற (அருவி)	0 0 3	
43	பறையோலாசினமுககலான, புறூலறேனேமுககலான .. .	1 2 33	117	வெவே ஆற (அருவி, வறறிய, அரைவாசி விசாலம்)	0 0 36	
44	டிமபுலகாவறேன், கொலகறாறேன்	2 1 35	118	(அடிப்பாதை)	0 1 17	
45	பறையோலாசினமுககலான, புறூலறேனேமுககலான .. .	11 3 24	121	மகுலகறா ஆற (அருவி)	0 0 7	
46	வெறலுகறாகொறட்டுவ, டிமபுலகாவறேன், ஓடேகாவ றேன், ஹபபுகறாறேன்தேறேன்	9 1 0	122	மெத்தவத்த	2 1 5	
47	ஹீனாரங்கறாவத்த	1 1 7	123	குமபுறேறெகொடவத்த	0 2 37	
48	வெவகாவவத்த	0 2 8	124	ஷெ	0 1 19	
49	ஷெ	0 1 37	125	மகுலகறாவத்த	0 3 17	
52	ஹபபுகறாறேன்தேவத்த	1 2 19	127	நாறங்கறாறேன், ஜம்புகறாறேன், போமலுவேறேன், அகலகபுறேன், பத்தராஜகறாறேன், கமதபொலே றேன், பண்டாரறேன், பீலலேறேன், கொல்கபிலே றேன், வீயத்தவகலறேன்	42 0 18	
53	ஹபபுகறாறேன்தேறேன், கல்விந்தகாவறேன், வேவுடறா கேவத்த, மீகறாறேன், வேவுடறாகேறேன், கலவிந் காவமண்டிய	5 1 5	128	கொட்டமடதென்ன, வீயத்தவகலறேன், (கொட்டமட்திரி கோண அளவை குறிப்பு லத்தானத்திற்கான சேமிப்பு)	1 3 38	
56	குடாகந்தகேவத்த	0 2 1	129	லியனகேவத்த	0 1 29	
57	வேவுடறாகேவத்த	0 1 21	131	உடாறா ஆற (அருவி)	0 0 35	
58	உடதரந்தவத்த	0 0 34	132	லிந்தகாவவத்த	0 1 31	
59	புலக்கறகெலேவத்த	0 3 21	133	வேகடே ஆற (அருவி, வறறிய)	0 0 7	
62	(எல)	0 0 10	135	ஹீங்கறையாய	16 2 33	
63	ஓடேகாவவத்த	0 2 13	136	றங்கறறியாகொலேமுககலான, முருநகாகலஎலலே யதற	8 2 38	
64	ஓடேகாவவத்த	0 1 27	137	கல ஆற (அருவி, வறறிய)	1 1 12	
65	கோங்கறாறேன்தேவத்த, அமபுகறாகே ஆறுவேகொட்டுவ, ஆராசிககேறேன், வட்டாறீரகாவறேன், பறையோ லகினஎலலேறேன், உலகலகாவறேன், கலுப்போகற றேன், பட்டியகாவறேன், பெலெறெல்லிவத்தேறேன், அமபுகேறேன், அறூலியத்தேகேறேன், டம்பேறேன், வாடியகேறேன்	41 1 23	139	தித்தவெல்கெட்டிமுககலான, தித்தவெல்கெட்டியேறே னேமுககலான, மிலகெட்டிமுககலான, கல்பீலே முககலான, மாணகலகொடனேமுககலான, மாண கலமுககலான, ஹலமிலேகெட்டிமுககலான, ஹலமில லேகெட்டியேமுககலான	127 2 32	
66	வெலெகேவத்த	0 1 12	140	கலவலேறேன்	1 3 1	
67	ஊனகறாமிகேவத்த	0 2 13	141	ஹேலபாவுலகெலே	14 1 10	
68	கறவிட்டகேவத்த	0 3 8	142	(அடிப்பாதை)	0 1 29	
69	வேவுடறாகேவத்த	0 2 26	143	ஹேலபாவுலகேறேன்	2 2 12	
70	ஷெ	0 1 31	144	தனிணடகேறேன், றட்டமெடகேறேன், குமபுறகொட றேன், கலபிட்டகேறேன், கறவிட்டகேறேன், புலககற றெலகேறேன், கட்டுபிலகெட்டியேறேன்	50 3 8	
71	(எல)	0 0 26	145	அடிப்பாதை	0 0 14	
75	ஹோமெபொலகொட்டுவ (சவககால)	1 0 20	146	அருவி (வறறிய)	0 3 0	
76	(நீர்பாயசசம வாயககால)	0 0 2	147	கறமெட்டியாயேறேன், புலுகறாறேன்	22 3 20	
77	பறலபெலேவத்த	0 1 21	148	(அருவி) (வறறிய)	1 1 19	
78	ஹோரவினகேவத்த	0 2 10	149	(நீர்பாயசசம வாயககால)	0 0 14	
79	(அடிப்பாதை)	0 2 31	150	(அடிப்பாதை)	0 0 4	
80	கலறாகறமண்டிய, புலெலகொலேறேன், பினன கொடறேன், பறலகெதரவத்த, எறெலகறாறேனே கொடறேன், ஜனகெதரவத்த, இற்திகொட்டுவ, பாலு வத்தேகேறேன், அலறேன்	42 2 20	151	தித்தவெல்கெட்டியேறேன்	6 2 15	
81	(அடிப்பாதை)	0 0 17	153	வேரகமேகேறேன், மறாயாயேறேன், கறட்டகறாயே றேன், புலுகேறேன்	123 2 3	
83	பறலறேன், லொககேவத்த, பன்சலேவத்த, பன்சலே றேன்	3 0 2	154	டாசசேயாயேறேன், றுத்தமபலேறேன், குடாகமகேறேன், வேரகமேகேறேன், தித்தாவெல்கெட்டியேறேன், பூகெட டியாகொல, கபலலேயாய, அமபுகறாகேறேன், றன வெலயாமண்டிய, ஹேனகேறேன், காவட்டகேறேன்	144 3 34	
84	பண்டாரவத்த	0 0 19	155	கொலேகேவ ஆற (அருவி, வறறிய, அரைவாசி விசாலம்) .. .	1 1 8	
86	பிலிங்கறாவத்த	1 1 12	157	(அடிப்பாதை)	0 0 5	
87	டெனியேவெவ (நீரககுழி)	0 0 38	159	கறனகொட்டுவகெலே	102 2 2	
88	வெவகாவவத்த	0 3 15	160	அகலகபுலேகெலே	2 1 18	
89	கலகேகாவவத்த	0 3 11	161	(அருவி) (வறறிய)	0 2 7	
92	கலபலேறேன், கடிமேறேன், பகலவாடியகேவத்த, மீகறமுலமண்டிய, கவகாணகொடடு வாடியகேறேன், மட்கறாமண்டியேறேன், வட்டவலகாவறேன், புலு கறாறேன், கொலொனகறாறேன், மாரகறாறேன், கட்டுதலமுலலேறேனாய, எமநிலலகெட்டியேறேன், வடவலேறேன்	43 2 10	162	அகலகபுலேகெலே	14 3 30	
93	தெமட்டகறா ஆற (அருவி)	2 1 16	163	(அருவி) (வறறிய)	2 0 9	
94	கொலெனகறாறேன், மறாபெறெதகறாறேன், எதன டேறேன்	12 1 25	164	ஹமபிலியேனவத்ததன், பாலுகறேகொடஎலலேபத்தன் ..	16 1 20	
95	யட்டிபுலகமுல ஆற (அருவி, வறறிய)	21 3 10	165	அகலகபுலேகெலே, குடாகொடாறினெனகெலே, குட கொடகெலே	99 1 7	
96	மெட்டெவெலலே எல	0 0 10	166	குடாகொடாறினேபத்தன்	3 0 37	
100	(நீர்பாயசசம வாயககால)	0 0 5	167	மீவேபெண்டியாயேறேன்	117 2 4	
102	குடாகேவத்த	0 0 37				
103	பேரகறாவத்த	0 3 14				
104	கலகேகாவவத்த	0 2 6				
105	புலுகறாவத்த	0 0 33				
106	ஷெ	0 3 5				
108	குமபுறவெல்டோவ, கலகேகாவறேன், கலகேறேன், கும புறகொட்டமண்டிய, அம்பலமேகலேறேன், கலபலே றேன், கடிமேறேன், குரியகறாறேன், கட்டுகோமே றேன், வாடியகேறேன், மட்கறாமண்டியேறேன், குடா கேறேன், அமுனேறேன், ரதாகேவத்தேறேன், கொல வினனகேறேன், வட்டவலகாவறேன், பலெறெலலிகறா வத்த	33 2 39				

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம் ஏ. ரூ. ப.
168	குடாகொடகல்	1 0 22
169	வெலிஆற (அருவி, வறறிய, அரைவாசி விசாலம்)	2 0 10
170	டெமோதர கட்டுவெகெலே, ஹந்திதிருகொட	42 0 37
171	ஈட்டிபலகமுல ஆற (அருவி, வறறிய, அரைவாசி விசாலம்)	0 0 17
மொத்தம்		3,283 2 19

இரத்தினபுரி நி. உ. 48—1950

காணியுரிமை நிர்ணயச் சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்

நி. 2,604 (இரத்தினபுரி)

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோநதைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1950 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரடாதி மாதம் 29 ந் தேதியிலிருந்து மூன்று மாதகாலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவிமாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினப்படி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினப்படி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1950 ம் ஆண்டு (ஆகஸ்டு) ஆவணி மாதம் 8 ந் தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது.

எம். டபிள்யூ. எப். அபயகோன்,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்.

**மேற்காணும் அறிவித்தலின்படி. வரும் உரித்துகளைக்கொண்ட காசித உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(a) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென்றொபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படிக்கள் (சாவேயா ஜெனரல்) நில அளவைக காரிய காத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணிக் ளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்கான உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

சுப்பிரகமூவ மாகாணம், இரத்தினபுரி டிஸ்திரிக், மெதகோறனை ஹெல் பல்லே பலாததவைச்சோந்த கொற்றிமபுலவல கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித் துண்டுகள் : இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் மெல்லே கட்டுகளிருக்கின்றன :—

வடக்கு : கந்த கிராமத்தின் எல்லை ;

கிழக்கு : நிக்கவத்துகொட கிராமத்தின் எல்லை, பெலிகல்தெனியே ஆற வின் பகுதி, (நிக்கவத்துகொட கிராமத்தின் எல்லை), கொற்றிமபுலவல தொலவின் பகுதி, (அட்டகலன் கோறணையைச்சேர்ந்த கொற்றிமபுலவல கிராமத்தின் எல்லை) ;

தெற்கு : கொற்றிம்புலவல தொலவின் பகுதி, (அட்டகலன் கோறணையைச் சேர்ந்த கொற்றிமபுலவல கிராமத்தின் எல்லை) ;

மேற்கு : கல்கெற்றியே ஆறவின் பகுதி, (பிறக்கந்த கிராமத்தின் எல்லை) வெவுத்தெனியே ஆறவின் பகுதி, (கந்த கிராமத்தின் எல்லை) ;

இலங்கை யளவை கிராமப்படம் நி. 876.

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
1	வெவுத்தெனியே ஆற (வற்றிய-அரைவாசி விசாலம்)	0 0 8
3	(அடிப்பாறை)	0 0 14
5	கற்றுப்பிலைந்தேயாய, கோங்குறை, இந்திகொலே ஹேன, நிக்ககெற்றிய, நாறனகறைவத்த, படலலகேவத்த, கல்லிஅத்தேஹேன, பிறற்கொற்றறுவ, பல்லேவத்தேஹேன தெனேபிறறமணடி, கோங்குறைகொற்றறுவ, தெனேபிறறஹேன	25 1 9
6	(அருவி, வற்றிய)	0 0 15

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
7	கற்றுப்பிலைந்தேயாய, நாறனகறைவத்த (நீரப்பாய்ச்சம் வாய்க் காணுடனிக்கும சேமிப்பு)	0 0 9
8	(நீரப்பாய்ச்சம் வாய்க்கால்)	0 0 27
9	(அடிப்பாறை)	0 0 10
10	பிறற்கொற்றறுவ	1 3 12
12	பெலிகல்தெனியே ஆற (அரைவாசி விசாலம்)	0 0 19
13	பிறற்கொற்றறுவ, (நீரப்பாய்ச்சம் வாய்க்காலுடனிக்கும சேமிப்பு)	0 0 11
14	கொற்றிம்புலவலதொல (அரைவாசி விசாலம்)	1 1 36
16	பதலலகேவத்த (நீரப்பாய்ச்சம் வாய்க்காலுடனிக்கும சேமிப்பு)	0 0 36
17	(அடிப்பாறை)	0 0 26
18	கல்கெற்றியேஆற (அரைவாசி விசாலம்)	0 1 25

மொத்தம். 30 0 17

இரத்தினபுரி நி. உ. 49—1950

காணியுரிமை நிர்ணயச் சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்

நி. 2,605 (இரத்தினபுரி)

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோநதைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1950ம் ஆண்டு (செப்டெம்பர்) புரடாதி மாதம் 29 ந் தேதியிலிருந்து மூன்று மாதகாலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவிமாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினப்படி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினப்படி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1950 ம் ஆண்டு (ஆகஸ்டு) ஆவணி மாதம் 8 ந் தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது.

எம். டபிள்யூ. எப். அபயகோன்,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்.

**மேற்காணும் அறிவித்தலின்படி. வரும் உரித்துகளைக்கொண்ட காசித உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(a) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென்றொபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படிக்கள் (சாவேயா ஜெனரல்) நில அளவைக காரிய காத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணிக் ளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்கான உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

சுப்பிரகமூவ மாகாணம், இரத்தினபுரி டிஸ்திரிக், மெத கோறனை, ஹெல்பல்லே பலாததவைச் சோந்த கெந்தவினன கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித் துண்டுகள் : இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் மெல்லேகட்டுகளிருக்கின்றன :—

வடக்கு : கல்பொத்தெனிய கிராமத்தின் எல்லை ;

கிழக்கு : உறுவல கிராமத்தின் எல்லை ;

தெற்கு : உறுவல கிராமத்தின் எல்லை, கல்பொத்தெனிய கிராமத்தின் எல்லை ;

மேற்கு : கல்பொத்தெனிய கிராமத்தின் எல்லை.

இலங்கையளவை கிராமப்படம் நி. 876 A.

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
2	எஹெலகஹேன அல்லது கல்பல்லேகொற்றுலேஹேன, வலனிறியேஹேன	3 2 10
4	கும்புறகொடேஹேன, அல்லது இவ்றுஉடேஹேன	1 3 36
மொத்தம்		5 2 6

இரத்தினபுரி நி. உ. 50—1950

காணியுரிமை நிர்ணயச் சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்

நி 2,606 (இரத்தினபுரி)

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகளேனும் அதில் எச்சோந்தககேனும் தமக்கு உரித்தானதென்று 1950 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 29 ம் தேதியி லிருந்து மூன்று மாசுகாலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினபடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1950 ம் ஆண்டு (ஆகஸ்டு) ஆவணி மாதம் 8 ந் தேதியிலென்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது.

எம். டபிள்யூ. எப். அபயகோன, காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்.

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காகித உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென்றெடுபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்பாடங்களை (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரிய காத்ரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணிக் கெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

சப்பிற்கழுவ மாகாணம், இரத்தினபுரி டிஸ்திரிக், மெத கோறனை, ஹெலபலே பலாததவைச சோந்த கல்பொட்டெனிய கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித் துண்டுகள்: இக்காணித்துண்டுகளெல்லாம் கீழ்க்காணு மெல்லைக்குள்ளிருக்கின்றன:—

வடக்கு: குடகந்த கிராமத்தின் எல்லை, கிழக்கு: களுகந்த, மதபெத்த அல்லது மதபெத்திகொட, ஊராவல் கொந்தவின கிராமங்களின் எல்லைகள், ஊராவல் ஆறவின பகுதி, (ஊராவல் கிராமத்தின் எல்லை); தெற்கு: ஊராவல் ஆறவின பகுதி (ஊராவல் கிராமத்தின் எல்லை), குடாகந்த எல்லை பகுதி (குடாகந்த கிராமத்தின் எல்லை), மேற்கு: குடாகந்த எல்லை பகுதி, (குடாகந்த கிராமத்தின் எல்லை).

இலங்கையளவை கிராமப்படம் நி. 876 B.

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
2	பிறறண்டேறேன, தல்குறேறேன, கப்புக்கொறறுவ, கத தொறவத்தேறேன, உன்பநதறேறேன, களுகந்தே மண்டியேறேன, மிரிஸவெலவத்தேறேன, உட வத்தேமண்டியேறேன	24 3 23
3	பல்லேபிறறகந்தே எல் (வறறிய)	0 1 23
4	கலபல்லேவத்தேகேன	3 1 21
5	கல்பொட்டெனிய ஆற, டிக்ககேன எல்	1 3 9
6	லிந்தகாவ எல் (வறறிய)	0 0 5
7	கலபல்லேகேன, தல்குறேறேன, உடஹத்தல்குறே கேன, உடஹத்தல்குறேகொட்டேகேன, கலபல்லேவத்தே கேன, கோங்குறேகேன	12 2 34
11	(கனசபாவ அடிப்பாறை)	0 1 3
13	நிலாகல் (கற்பாறை)	2 0 12
14	குடாகந்த எல் (அரைவாசி விசாலம்)	1 2 24
15	குமபுக்கறையா அல்லது டிக்ககேன, கற்குறேகேன, துறு மடல்கேன, குமபுக்கறேகேன, பெற்றறவலேகேன, கோங் கறேகேன, அல்லது கோனவத்தே வலேகேன, துன் தொறறேகேன நிலாகலேகேன, கங்காணிகேவத்த, கெற்ற கெடுமண்டியேகேன, மடவலேமண்டியேகேன, கல் பொத்தெனியே ஆறேகேன, முற்றறறுவேகேன	38 1 13
16	எடுகல்கறையா அல்லது மூக்கல்கேன, எடுகல்கறவத்தே கேன, எடுகல்கறேகேன, ரணிப்பொல்கறவத்தேகேன, எடண்டேல்கேன, உடஹத்தல்குறேகேன, ரெனனேமண்டியேகேன, பலலே ஆறவே கொட்கேன, பறறல்கொறறு வேகேன, ஹிக்கறேகேன, பறறல்தல்குறேகேன	33 2 7
17	ஊராவல் ஆற (அரைவாசி விசாலம்)	0 1 2
மொத்தம்.		119 1 16

இரத்தினபுரி நி 2 51—1950

காணியுரிமை நிர்ணயச் சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்

நி. 2,607 (இரத்தினபுரி)

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகளேனும் அதில் எச்சோந்தககேனும் தமக்கு உரித்தானதென்று 1950 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 29 ம் தேதியி லிருந்து மூன்று மாசு காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினபடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1950 ம் ஆண்டு (ஆகஸ்டு) ஆவணி மாதம் 8 ந் தேதியிலென்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது.

எம். டபிள்யூ. எப். அபயகோன, காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்.

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காகித உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென்றெடுபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்பாடங்களை (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரிய காத்ரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணிக் கெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

சப்பிற்கழுவ மாகாணம், இரத்தினபுரி டிஸ்திரிக், மெதகோறனை, ஹெலபலே பலாததவைசசோந்த குடாகந்த கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித் துண்டுகள்: இக்காணித்துண்டுகளெல்லாம் கீழ்க்காணு மெல்லை கட்டுள்ளிருக்கின்றன:—

வடக்கு: றுப்பஹினகங்கொட கிராமத்தின் எல்லை, கஹறகறவத்தறே ஆறவின பகுதி, (களுகந்த கிராமத்தின் எல்லை), களுகந்த கிராமத்தின் எல்லை;

கிழக்கு: களுகந்த, கல்பொத்தெனிய, கிராமங்களின் எல்லைகள், குடாகந்த எல்லை பகுதி, (கல்பொத்தெனிய கிராமத்தின் எல்லை) ஊராவல் கிராமத்தின் எல்லை, களுகோவில் எல்லை ஆறவினதம், குடாகந்த எல் வினதம் பகுதிகள், (கந்த கிராமத்தின் எல்லை); தெற்கு: அல்கொலமட கிராமத்தின் எல்லை;

மேற்கு: நதாகொட கிராமத்தின் எல்லை, வெலிகேப்பொல தொலவின் பகுதி, (நதாகொட கிராமத்தின் எல்லை), வெலிகேப்பொல கிராமத்தின் எல்லை

இலங்கையளவை கிராமப்படம் நி. 876 C.

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
2	முல்லுதறறுவத்தேறேன	2 2 6
4	கட்டு, பாழடைந்த	0 0 6
6	எறமுட்டெனியே உடஹகெதறவத்த	1 2 7
7	லிந்தகாவறேனயாய, லிந்தகாவறேன, பீல்காவறேன, தெனவேவத்தேறேன, பேறவத்தேறேன, ஹபபுகஹ றேன, மாலியட்டெனியேறேன, மறறுபுரேனவெவ, வெவேறேன, மடவலேறேன, பறறலவெவேவத்தே றேன, எறமுட்டெனியேவத்தேறேன, ஹெலஉடேறேன, கலஉடேறேன, கல்முனேறேன, கல்பிலலேகொறறுவ, மஞ்சபுகஹறேன, குறுலல்கஹமண்டியேறேன, மீகஹ றேன, கில்பயாகேறேன, முல்னேறேன, பண்டாற றேன, கொலபாற கஹகொறறுவ றேன, நற கொறறுகஹவத்தேறேன, ஹபபுகஹறேன	58 1 28
9	கலஉடேறேன, (மொனறனனகேல திரிகோண அளவைக் குறிப்பு ஸ்தானத்திற்கான சேமிப்பு)	0 3 3
10	கறறுகஹவத்தறே ஆற (வறறிய)	0 0 1
11	கறறுகஹவத்தறே ஆற (வறறிய, அரைவாசி விசாலம்)	0 0 33
14	பண்டாறகொறறுவ, தந்தககேறேன, புலக்கஹகுமபுறே கொட்டேறேன, முற்றறறுவேறேன, மடவலேறேன	15 2 17
19	துனதோறறேறேன, கலஉட்கொறறுவ, எல்லெண்டிய, மெதமண்டியேறேன, மறகஹறேன, இலங்கைகே றேன, முற்றறறுவேறேன, மிலலேறேன, ஹிக்கே றேன, கலஉட்கொறறுவ, பண்டாறமண்டியேறேன, கும்புறேகொட்டேறேன, எல்லேறேன	32 2 1

காணித் துணடு.	காணியின் பெயர்.	விசாலம் ஏ. ரூ. ப.
20	புவாக்கஹரூம்புறே எல (வறறிய)	0 3 28
22	ஹேறறிகஹதெனியே எல (வறறிய)	0 1 16
25	பண்டாறஹேன	0 1 10
26	பண்டாறஹேனேவத்த	0 2 12
27	பண்டாறஹேனேவத்த	0 3 27
28	(அருவி, வறறிய)	0 0 25
29	மெனேறிலந்த	3 0 25
34	(கனசபாவ அடிப்பாறை)	0 0 38
36	எறறம்பகஹரூம்புறேவத்த	0 2 32
37	மஹபுறூனேஹேனேவத்த, எறறம்பகஹரூம்புறேவத்த	0 3 35
38	எறறம்பகஹரூம்புறேனேவத்த	1 0 32
39	மஹபுறூனேஹேனேவத்த	1 1 32
40	பண்டாறஹேன, கபறகோயிகலேஹேன, கஹறறேமண்டிய, கறுவலகொறறே அமுனேஹேன	9 1 35
41	வெலிகேபொல்தொல (அரைவாசி விசாலம்)	0 0 19
42	கஹறறமண்டியேவத்த	0 3 2
43	காமினியாவேவத்த	0 3 16
44	குருல்பெறறிமண்டியேவத்த	0 3 37
45	கலஅமுனேஹேனேவத்த	1 3 10
46	தெனேனேவத்தேஹேன (வாயக்காஹுடன சேமிப்பு)	0 0 36
48	(கனசபாவ பாறை)	0 2 31
49	நாகஹேரூம்புறேவத்த (அருவியுடன சேமிப்பு)	0 0 39
50	நாகஹேரூம்புறேவத்த (அருவியுடன னிருககும் சேமிப்பு)	0 1 22
51	(தீப்பாயச்சம் வாயக்கால்)	0 0 2
52	(ஹே)	0 0 3
53	ரெனேனேவத்த (வாயக்காஹுடன சேமிப்பு)	0 0 3
55	கெறறகஹவத்தேஹேன	0 2 29
56	ஹீனகஹவத்த	1 1 22
57	(அடிப்பாறை)	0 0 5
58	எஹலகஹவத்தேஹேன, மீகஹேனேன அல்லது கல்லேஹேனேவத்த	3 1 34
59	கலேஹேனேவத்த	3 2 9
60	மீகஹேனேவத்த	0 3 28
61	மீகஹேனேவத்த	0 2 23
62	மீகஹேனேவத்த	1 2 35
63	தவறகஹவத்த	1 0 0
65	பொலஅத்தேஹேனேவத்த	1 1 15
66	(கனசபாவ பாறை)	0 2 15
71	குடாகந்துஎல	2 3 31
73	ஹீனேனேயாய அல்லது கமகேஹேன, கனிமேஹேன, பனசலவத்த, கெறறகஹவத்தேஹேன, மஹேனேன, கற்றுறியம பறூவேஹேன, கல்கேகாவேஹேன, எகொடலியடடேவத்தேஹேன, பனசலேவத்தேஹேன, கொறறிம்புல்வலவத்தேஹேன	23 3 14
74	(கனசபாவ அடிப்பாறை)	0 0 15
75	மாவெலகேவத்த	1 0 25
76	பம்பறமுலேயாய அல்லது கெனகஹாஹேன, பெனி தொடகஹேனேன, எறறேலகேஹேன, அறமபேவத்த, மாவெலகேஹேன, றுககத்தனேஹேன, கொலகஹேனேன கற்றுறியம்புறேஹேன, மாறகஹவத்த, பம்பறமுலே அருவ, உனபந்துறேஹேன, தெலகஹவத்த	44 0 32
77	கல்ஹேனேனவறறியாய அல்லது எல்லேஹேன, கல்ஹேனேவத்த, டி.லேமண்டிய, நம்புககெறறியேஹேன, றுககத்தனேஹேன, போகஹேனேன, நியாந்தகலேவத்த, பொலவத்தேஹேனேவத்த	21 3 9
78	குடகந்து எல (அரைவாசி விசாலம்)	1 2 24
79	குடகந்துஎல	0 2 19
80	போகஹேனேன	2 0 10
81	கஹுகோவிலேலேஹேன (வறறிய, அரைவாசி விசாலம்)	0 0 8
82	குடகந்துஎல (அரைவாசி விசாலம்)	0 1 30
மொத்தம்.		252 1 21

இரத்தினபுரி நி. உ. 52—1950.

காணியுரிமை நிரணயச் சட்டம்.

காணியுரிமை நிரணய விஷய அறிவித்தல்
நி. 2,608 (இரத்தினபுரி)

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில், எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோநதைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1950 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 29 ம் தேதியிலிருந்து மூன்று மாதகாலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவர்களுக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்கும்படித்து, காணியுரிமை நிரணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின்படி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவின்படி இத்தலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1950 ம் ஆண்டு (ஆகஸ்டு) ஆவணி மாதம் 8 ந் தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிரணயப் பகுதிக் கந்தோறற் கொடுக்கப்பட்டது.

எம். டபிளவு. எப். அபயகோன,
காணியுரிமை நிரணய உதவி உத்தியோகஸ்தா.

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித் துணைகளை இடது கைப்பக்க மேல் மூலையில் "நிரணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும் விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு:—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறறிலமெனெறூபிசா) காணி நிரணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படங்களை (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரிய காத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(ஆ) இக்காணிக் ஹேவறறிலேஹேனவறறியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(ச) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துணைகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துணைகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துணைகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

சுப்பிரகமுவ மாகாணம், இரத்தினபுரி டிஸ்ட்ரிக்ட், மெத்தகோனே, ஹெல பல்லே பலாததவைச்சோந்த அலகொலமட் கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித் துணைகள் : இக்காணித் துணைகளைல்லாம கீழ்க்காணும் மெல்லகைக்கு ளிருக்கின்றன :—

- வடக்கு : குடாகந்து கிராமத்தின் எல்லை ;
- கிழக்கு : குடாகந்து கிராமத்தின் எல்லை, குடாகந்து எல்வின பகுதி, (பிறற்கந்து கிராமத்தின் எல்லை) ;
- தெற்கு : குடாகந்து எல்வின பகுதி, பிறற்கந்து கிராமத்தின் எல்லை அட்டகலை கோறணையேச்சோந்த தலகலைந்து கிராமத்தின் எல்லை.
- மேற்கு : பிறற்கந்து கிராமத்தின் எல்லை.

இலங்கையளவை கிராமப்படம் நி 876 D

காணித் துணடு.	காணியின் பெயர்.	விசாலம் ஏ. ரூ. ப.
1	கல்கேகாவேஹேன, அலஹெலலிகஹேனேன, மஹாஹேன, கொறறம்பகஹமண்டிய, எலஹேன, கஹைகஹேனேன, கல ஹீறேமண்டிய	21 3 11
2	புறூத்தேஹேனேவத்த	2 0 5
3	புறூத்தமண்டியேவத்த	0 0 39
4	கித்தலேஹேனேவத்த	1 0 4
7	மகாஹேன கற்றுபிலலகெறறிய, ஓலகைஹேன, மடேஹேன, கஹைகஹேனேன, கொறறம்பமண்டிய, கல கிறேமண்டிய, கறறகெலலேமண்டிய, பற்றுடொம்பகஹ ஹேன, ஹேமடலகஹேனேன, பற்றுக்கெறறியேஹேன, இணைக்கொடேமண்டிய, ஹீனகஹேனேன, கப்புகொறறியேஹேன	41 3 5
9	பறகஹேனேவத்த	2 0 19
10	(அருவி, வறறிய)	0 0 5
12	(அருவி, வறறிய)	0 0 9
14	(கனசபாவ அடிப்பாறை)	0 0 31
16	கோகஹவத்த	1 0 23
17	மகுளகஹவத்த	1 1 2
18	(அடிப்பாறை)	0 1 8
21	(அருவி, வறறிய)	0 0 7
22	ஓலகைஹேனேவத்த	2 0 11
24	அமறறிலலகெறறியேவத்த	2 3 6
25	மகுஹைகஹேனேன, போகஹேனேன, அபிறறிலலகெறறிய, திறிவானகெறறிய, உளபொத்தேமண்டியேஹேன, தெற றுளகஹேனேன, எல்லேமண்டியேஹேன	28 2 14
26	அலகொலமடேதொல (வறறிய)	1 3 34
27	தமறறியாகேஹேன, மஹேனேன, கொலொகஹேனேன, கிணகஹேனேன, கலபெறலிச்சேஹேன, றுககத்தனே ஹேன, உளபொத்தேஹேன, நியாண்டமலேஹேன	28 1 6
28	குடாகந்துஎல (அரைவாசி விசாலம்)	1 2 14
மொத்தம்.		137 1 13

இரத்தினபுரி நி. உ. 53—1950

காணியுரிமை நிரணயச் சட்டம்.
காணியுரிமை நிரணய விஷய அறிவித்தல்
நி. 2,609 (இரத்தினபுரி)

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோநதைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1950 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 29 தேதியி

லிருந்து மூன்று மாசு காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்ட வருக்கு** ஒருவரும் அறிவிாமலிருக்கும்படித்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினாபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற்கு செய்யவேண்டிய செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினாபடி இத்தலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1950 ம் ஆண்டு (ஆகஸ்டு) ஆவணி மாதம் 8 ந் தேதியிலென்று கொழும்பி ஜூன காணியுரிமை நிர்ணயப் பகுதி கந்தோறிய கொடுக்கப்பட்டது.

எம். டபிள்யூ. எப். அபயகோன, காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தா.

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துகளைக்கொண்ட காசித உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(A) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென்றொபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்புடங்கன (சாவேயா ஜெனரல்) நில அளவைக காரிய காத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிக் கெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

சப்பிற்கழுவ, மாகாணம், இரத்தினபுரி டிஸ்திரிக், மெதகோறனை, ஹெல பல்லே பலாதவைச்சேர்ந்த பிறகந்த கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித் துண்டுகள் : இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் மெல்லிகட்கு ளிருக்கின்றன :—

வடக்கு : குடாகநது எல்வின பகுதி, (அலகொலமட, குடாகநத கிராமங் களின் எல்லைகள்), கந்த கிராமத்தின் எல்லை, கல்கெற்றியே ஆறவின பகுதி, (கந்த கிராமத்தின் எல்லை),

கிழக்கு : கல்கெற்றிய ஆறவின பகுதி (கந்த, கொற்றிம்புலவல, கிராமங் களின் எல்லைகள்),

தெற்கு : கொற்றிம்புலவல தொலவின பகுதி, (அட்டகலன கோறணையச் சேர்ந்த கொற்றிம்புலவல கிராமத்தின் எல்லை);

மேற்கு : (கொற்றிம்புலவல தொலவின பகுதி, (அட்டகலன கோறணையச் சேர்ந்த கொற்றிம்புலவல கிராமத்தின் எல்லை), குடாகநது எல்வின பகுதி, (அலகொலமட கிராமத்தின் எல்லை).

இவ்வகையளவை கிராமப்படம் நி. 876 B.

காணித் துண்டு	காணியின் பெயர்.	விசாலம், ஏ. ரூ. ப.
1	குடாகநது எல் (அரைவாசி விசாலம்)	1 3 14
2	குடாகநது எல்	1 0 27
3	மெத்தகொடலல்	2 2 34
4	கொற்றிம்புலவல தொல (அரைவாசி விசாலம்)	4 2 38
6	அமுனேவேன, (வாய்க்காலுடனும், கொற்றிம்புலவலதொல வினுடனும்) (சேமிப்பு)	1 1 39
7	(நீர்ப்பாயச்சம் வாய்க்கால்)	0 0 7
8	கல்கெற்றியேயாய, உறுவலவேன, பல்லேவெலகொற்றியு வேவேன, எல்லேகுமபுறகொடவேன, அமுனேவேன, கல்கெற்றியேவேன, கொலொங்குறவேன, கொடுக கறவத்தேவேன, மனகடவேன, பாறேவேன, பகமீகற ஆறவேவேன, அறறுறகப்பாபுவேன, பெத்தவேனே கிறறுவேவேன, மெத்தமுற்றெறுவ, பிறறத்தேவேன.	130 2 20
10	கல்கெற்றியே ஆற (அரைவாசி விசாலம்)	0 2 17
மொத்தம்.		143 0 36

இரத்தினபுரி நி உ. 54—1950.

காணியுரிமை நிர்ணயச் சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல் நி. 2,610 (இரத்தினபுரி)

இத்தலைத் திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற் கேணும் அதன் எப்பங்குகேணும் அதில் எச்சேர்ந்தகேணும் தமக்கு உரித்துண்டென்று 1950 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 29 ந் தேதியி லிருந்து மூன்று மாசுகாலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்ட வருக்கு** ஒருவரும் அறிவிாமலிருக்கும்படித்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினாபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற்கு செய்ய வேண்டிய செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினாபடி இத்தலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1950 ம் ஆண்டு (ஆகஸ்டு) ஆவணி மாதம் 8 ந் தேதியிலென்று கொழும்பி ஜூன காணியுரிமை நிர்ணயப் பகுதி கந்தோறிய கொடுக்கப்பட்டது.

எம். டபிள்யூ. எப். அபயகோன, காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தா.

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துகளைக்கொண்ட காசித உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(A) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென்றொபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்புடங்கன (சாவேயா ஜெனரல்) நில அளவைக காரிய காத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணிக் கெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

சப்பிற்கழுவ மாகாணம், இரத்தினபுரி டிஸ்திரிக், மெத கோறனை ஹெல பல்லே பலாதவைச்சேர்ந்த கந்த கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித் துண்டுகள் : இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் மெல்லிகட்கு ளிருக்கின்றன :—

வடக்கு : களுகோலிஎல்லே ஆறவின பகுதி, (குடாகநத, ஊரூவல கிராமங்களின் எல்லைகள்), ஊரூவல கிராமத்தின் எல்லை,

கிழக்கு : பெலிகல்தெனிய கிராமத்தின் எல்லை;

தெற்கு : கொற்றிம்புலவல கிராமத்தின் எல்லை, வெவுதெனியே ஆறவின பகுதி, (கொற்றிம்புலவல கிராமத்தின் எல்லை), கல்கெற்றியே ஆறவின பகுதி, (பிறகந்த கிராமத்தின் எல்லை), பிறகந்த கிராமத்தின் எல்லை;

மேற்கு : பிறகந்த கிராமத்தின் எல்லை, குடாகநது எல்வின பகுதி, (குடாகநத கிராமத்தின் எல்லை).

இவ்வகையளவை கிராமப்படம் நி. 876 F.

காணித் துண்டு	காணியின் பெயர்.	விசாலம், ஏ. ரூ. ப.
1	குடாகநது எல் (அரைவாசி விசாலம்)	0 0 30
2	களுகோலிஎல்லே ஆற (வறறிய) (அரைவாசி விசாலம்)	0 0 20
3	களுகோலிஎல்லேமுககலான்	1 1 37
4	களுகோலிஎல்லேயாய அல்லது அலவெத்தமமேவத்த, மனகடவேன, பாறேவேன, கொடுககறவத்ததேவேன, அம்பலாங்கொடவேன, நைடலாறேவேன, ஹல்கஹ ஓவிற, கல்கெற்றியேயாய, கொடுககறவேன, கிறி வாக்கெற்றிய, தெனேபிறறவேன, அம்பகறமடே வேன, வெதாக்கேவேன, போகறாறவேன, றுகத்ததே வேன, மீகொற்றமணடிய.	65 3 10
5	அம்பகறமடேகல (கற்பாறை)	0 3 6
6	(அடிப்பாதை)	0 0 38
7	தலுக்கொடன (கற்பாறை)	6 1 19
8	உடஹவத்த	0 1 32
9	கெற்றகெலவேனையாய அல்லது உடஹவத்த, போகஹ வேன	3 0 19
10	மாறூவேவேனையாய, புலற்கமறூலகேமணடிய, கொல்கல வத்த, லபுவெலகொற்றறுவ, கெற்றகெலவேவேனையாய, கெற்றகெலவேவேன, ரனகொற்றூவேவேன, மீகஹ கொற்றறுவேவத்த, கல்கெற்றியே, தனகொற்றறுவ, எஹலகலவேனையாய, ஹீன்றறங்கஹமணடிய, வனட கொமமேவேன, மீகஹவேன	31 1 33
13	கறறுபிலநதேயாய, உண்டுஹகொற்றறுவ, போகஹவேன, உண்டுகொற்றறுவ, எஹலகலவேன, பஹலகம்மெத்தே வத்த, கல்லிஅட்டவேன, கறம்புவெலகெற்றிய, மாறூ வேவேன, டம்பேவேன, வியனகேமணடிய, நிக்க கெற்றிய	23 1 1
14	வெவுதெனியே ஆற (வறறிய)	0 2 13
15	எஹலகலவேனையாய அல்லது மீகஹவேன, வெவே தெனியேவேன, எஹலகஹவேன, ஹலகஹஓவிற, கொல்கஹவேன	18 0 36
16	(அடிப்பாதை)	0 0 19
18	கல்கெற்றியே ஆற (வறறிய)	0 2 26
19	கறறுபிலநதேயாய, ஹலகஹஓவிற (நீர்ப்பாயச்சம் வாய்க்காலுடனிருக்கும் சேமிப்பு)	0 1 32
20	(நீர்ப்பாயச்சம் வாய்க்கால்)	0 0 6
21	(அடிப்பாதை)	0 0 13
21½	(அடிப்பாதை)	0 0 34
22	ஹலகஹஓவிற (அருவிபுடனிருக்கும் சேமிப்பு)	0 2 26
23	ஷு ()	0 0 18
25	கல்கெற்றியே ஆற (அரைவாசி விசாலம்)	0 0 32
26	வெவுதெனியே ஆற (வறறிய, அரைவாசி விசாலம்)	0 0 8
மொத்தம்		154 2 28

இரத்தினபுரி நி உ. 55—1950.

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி 2,611 (இரத்தினபுரி)

இத்தேடனைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோநதைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1950 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 29 ம் தேதியிலிருந்து மூன்று மாதகாலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்கும்படித்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினாபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியுள்ள செயலு முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினாபடி இத்தலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1950 ம் ஆண்டு (ஆகஸ்டு) ஆவணி மாதம் 8 ந் தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது.

எம். டபிள்யூ. எப். அபயகோன,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்.

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசுத்தி உறைகளின் இடது கையகக் மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு.—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (சென்றில்மென்றெபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படிக்கள் (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரிய காதத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(ஆ) இக்காணிக் கெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(ச) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட்ட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

சப்பிற்கமுவ மாகாணம், இரத்தினபுரி டிஸ்திரிக், மெத் கோறனை ஹெல் பல்லே பலாததவைச சேர்ந்த நிக்கவத்துக்கொட கிராமத்திலுள்ள கீழ்க் காணும் காணித் துண்டுகள் : இக்காணிக் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் மெல்லைக்களுளிருக்கின்றன :—

- வடக்கு : பெலிகலத்தெனிய கிராமத்தின் எல்லை ;
- கிழக்கு : ஹெவனத்தெனிய, ஆறவினதும், இமன்தொற்ற ஆறவினதும் பகுதிகள் (இபிமன்தொற்ற கிராமத்தின் எல்லை), கொற்றிம்புல்லல் தொல வின பகுதி, (அட்டகலன கோறனையைச் சேர்ந்த கிராமத்தின்புல்லல் கிராமத்தின் எல்லை) ;
- தெற்கு : கொற்றிம்புல்லல் தொலவின பகுதி, (அட்டகலன கோறனையைச் சேர்ந்த கொற்றிம்புல்லல் கிராமத்தின் எல்லை) ;
- மேற்கு : பெலிகலத்தெனிய ஆறவின பகுதி, (கொற்றிம்புல்லல் கிராமத்தின் எல்லை), கொற்றிம்புல்லல் கிராமத்தின் எல்லை.

இலங்கை யளவை கிராமப்படம் நி. 876 G.

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
1	கற்றுப்பிலைந்தேயாய, எல்லமண்டிய, பங்கவத்த, தற அந்தலியத்த, கோங்குறவேளை	6 3 14
3	(அடிப்பாதை)	0 0 11
4	பெலிகலத்தெனியே ஆற	0 1 20
5	கற்றுப்பிலைந்தேயாய, எல்லமண்டிய, மீகஹவேளை	2 1 6
8	(அருவி, வற்றிய)	0 1 3
10	கொடஉடவற்றுயாய, சிவ்றுஅப்புல்லுவலேவேளை, கறங்கொடகேவத்த, கோங்குறவேளை, யஹலபண்டிவேளை, முன்கொற்றறுவ, பொற்றுவேவேளை, கொல்லுல்லே அமுனேவேளை, போகஹவேளை	28 0 13
11	பெலிகலத்தெனியே ஆற (அரைவாசி விசாலம்)	0 0 19
12	கொடஉடவற்றுயாய, பொற்றுவேவேளை, (அருவியுடனிருக்கும் சேமிப்பு)	0 0 28
13	(நீர்ப்பாயச்சம் வாய்க்கால்)	0 0 4
14	கொடஉடவற்றுயாய, பொற்றுவேவேளை, (நீர்ப்பாயச்சம் வாய்க்காலுடனிருக்கும் சேமிப்பு)	0 1 5
15	கொற்றிம்புல்லல்பொல (அரைவாசி விசாலம்)	0 3 36
17	டொம்பேவத்த	0 2 24
18	(நீர்ப்பாயச்சம் வாய்க்கால்)	0 0 6
19	டொம்பேவத்த, கொடஉடவத்த (நீர்ப்பாயச்சம் வாய்க்காலோரமாகவும் அருவிமீரோமாகவுமுள்ள சேமிப்பு)	0 2 0
20	டொம்பேவத்த, கொடஉடவத்த	2 0 4
22	(அடிப்பாதை)	0 0 4
23	இமன்தொற்ற ஆற, ஹெவனத்தெனியே ஆற (அரைவாசி விசாலம்)	0 1 32
24	(அடிப்பாதை)	0 0 1
26	ஓடி	0 0 2
மொத்தம்		43 0 32

இரத்தினபுரி நி 2 56—1950.

காணியுரிமை நிர்ணயச் சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி 2,612 (இரத்தினபுரி)

இத்தேடனைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோநதைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1950 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 29 ம் தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்கும்படித்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினாபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியுள்ள செயலு முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினாபடி இத்தலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1950 ம் ஆண்டு (ஆகஸ்டு) ஆவணி மாதம் 8 ந் தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது.

எம். டபிள்யூ. எப். அபயகோன,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்.

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசுத்தி உறைகளின் இடது கையகக் மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு.—(அ) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (சென்றில்மென்றெபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படிக்கள் (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரியகாதத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(ஆ) இக்காணிக் கெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(ச) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட்ட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

சப்பிற்கமுவ மாகாணம், இரத்தினபுரி டிஸ்திரிக், மெத் கோறனை ஹெல் பல்லே பலாததவைச சேர்ந்த பெலிகலத்தெனிய கிராமத்திலுள்ள கீழ்க் காணும் காணித் துண்டுகள் : இக்காணிக் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் மெல்லைக்களுளிருக்கின்றன :—

- வடக்கு : ஊரூவல், ஹெவனத்தெனிய கிராமங்களின் எல்லைகள் ;
- கிழக்கு : ஹெவனத்தெனிய கிராமத்தின் எல்லை, ஹெவனத்தெனியே ஆற வின பகுதி, (ஹெவனத்தெனிய, இபிமன்தொற்ற கிராமங்களின் எல்லைகள்) ;
- தெற்கு : நிக்கவத்துக்கொட கிராமத்தின் எல்லை ;
- மேற்கு : கந்த கிராமத்தின் எல்லை.

இலங்கை யளவை கிராமப்படம் நி. 876 H

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
1	(அடிப்பாதை)	0 0 10
3	பெலிகலத்தெனியே எல் (வற்றிய)	0 0 13
5	மாறவேவேளையாய, நனகவேவேளை, கல்கொற்றறுவ, மாறவேவேளை, லுபுவெல்கொற்றறுவ, விந்தகாவகொற்றறுவ, எல்லமண்டிய, அருவேவத்த, தன்கொற்றறுவ, இப்பிறறறுவத்த, கொடமடேயாய, கினிதுல்கொற்றறுவ, ஹலமிலேமண்டிய, கல்கொடமண்டிய, கொறக்கஹவேளை, அமுனேவேளை, கல்கொற்றறுவ	68 2 15
6	நனகல் (கற்பாறை)	0 3 33
7	ஹெவனத்தெனியே ஆற (அரைவாசி விசாலம்)	0 2 8
8	(அடிப்பாதை)	0 0 29
9	கொடஉடவற்றுயாய, சிவ்றுஅப்புல்லுவலேவேளை, கலஹறுவாவ, போகஹவேளை, யஹலபண்டிவேளை	11 1 35
10	(அருவி, வற்றிய)	0 0 27
11	எல்லமண்டிய, மீகஹவேளை, தலுக்கலேவேளை, மடவலேவேளை	5 2 19
12	பெலிகலத்தெனியே ஆற	0 0 34
13	கற்றுப்பிலைந்தேயாய, எல்லமண்டிய, உண்கொற்றறுவ, மாறவேவேளை	5 3 7
மொத்தம்		93 2 30

இரத்தினபுரி, நி 2 57—1950

காணியுரிமை நிர்ணய சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்

நி. 2,613 (இரத்தினபுரி)

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எந்த கேளும் அதன் எப்பங்குகளேனும் அதில் எச்சோநதைக்கேனும் தமக்கு உரித்தானதென்று 1950 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 29 ம் தேதியிலிருந்து மூன்று மாதகாலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினப்படி அக்காணியை முடிசுருயி காணியென வெளிப்படுத்தி முடிசுருயி காணியாக அதன் விஷயத்திற செயலவேண்டியன செய்த முடிசுக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினப்படி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1950 ம் ஆண்டு (ஆகஸ்டு) ஆவணி மாதம் 8 ந் தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோறிற கொடுக்கப்பட்டது.

எம். டபிளபு. எப். அபயகோன்,

காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துகளைக்கொண்ட காசித் உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (சென்றிலிமென்ரெயிசி) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்பலக்கள் (சாவேயர் ஜெனரல்) நில அளவைக்காரிய காததரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(ஆ) இக்காணிக் கொவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(ச) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை.

சப்பிற்கமுல மாகாணம், இரத்தினபுரி டிஸ்திரிக், மெத கோறனை, ஹெல பல்லே பலாததவைச சோந்த ஹெவனதெனிய கிராமத்திலுள்ள கீழ்க் காணும் காணித் துண்டுகள் இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் மெல்லைக்குள்ளிருக்கின்றன.—

வடக்கு. ஊறுவல, கேவலகல கிராமங்களின் எல்லைகள், கிழக்கு கொறுக்கலஹெலெனெவெற்றிச ஆறவின பகுதி, (யற்றிபல கப்பல கிராமத்தின் எல்லை), யற்றிபலகமுல, விக்ரஹிற கிராமங்களின் எல்லைகள்;

தெற்கு: கொனவினனே ஆறவின பகுதி, (இயிமனதொற்ற கிராமத்தின் எல்லை);

மேற்கு: ஹெவனதெனிய ஆறவின பகுதி, (பெலிகலதெனிய கிராமத்தின் எல்லை), பெலிகலதெனிய, ஊறுவல கிராமங்களின் எல்லைகள்.

இலங்கை யளவை கிராமப்படம் நி. 876 I.

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. று. ப.
1	திலியக்கந்தலாவேய்க்கல்கலான	34 0 3
2	கொறுக்கலஹெலெனெவெற்றிச ஆற (வற்றிய) (அரைவாசி விசாலம்)	0 0 5
3	மடுகஹறேன, கத்தடிக்கேறேன, மன்னன்லாகேவத்த, உடஹவத்தேறேன, வடியாகேறேன, மூக்கலானஹேன வம்பறறுகொற்றறுவ, பாரகஹமுலஹேன, உடஹவத்த, கெந்தகெற்றியாகவேறேன, கொடுறுக்கஹலந்தேக்கலேறேன, மீகஹவத்த	18 3 30
4	(அடிப்பாதை)	0 0 30
5	அம்பகஹகொற்றறுவ	0 3 12
8	(எல, வற்றிய)	0 0 19
9	கொடுறுக்கஹலந்தேக்கலேறேன, கினிருலகெற்றியேயாய, இமடில்லத்தேறேன, டம்பேறேன, மறறிலுக்கேறேன, மலலெனனேறேன, எல்லெமண்டிய, பண்டாறறேன, கெந்தகெற்றியேக்கலேறேன	29 3 33
10	புறூலஹேனே ஆற, ஹேவந்தெனியே ஆற	0 2 39
11	ஹேவந்தெனியே ஆற (அரைவாசி விசாலம்)	0 1 12
12	(நீர்பாயச்சம வாயக்கால)	0 0 3
13	கினிருலகெற்றியேறேன, கோலொங்கஹறேன, அமுனேறேன, (நீர்பாயச்சம வாயக்காலுடனும் அருவியுடனும் மிருக்கும் சேமிப்பு)	0 0 37
14	(அடிப்பாதை)	0 0 24
15	கலுக்கஹறேனயாய, கோலொங்கஹறேன, ஹெற்றிகேறேன, அத்தறகப்பாப்புறேன, கலேறேன, ரனனே உடறேன, அம்பகஹமுலஹேனயாய, அமுனேறேன, அம்பகஹறேன, பண்டாறறேன, பூடலேறேன, எல்லே மண்டியேறேன, மஹறேன, எகொடறேன	43 3 30
16	கொனவினனேமூக்கலான	1 2 28
17	கொனவினனே ஆற (வற்றிய, அரைவாசி விசாலம்)	0 2 2

மொத்தம் . 131 2 27

காணியுரிமை நிர்ணயச் சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்

நி. 2,614 (இரத்தினபுரி)

இதனோடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எந்த கேளும் அதன் எப்பங்குகளேனும் அதில் எச்சோநதைக்கேனும் தமக்கு உரித்தானதென்று 1950 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 29 ம் தேதியிலிருந்து மூன்று மாதகாலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினப்படி அக்காணியை முடிசுருயி காணியென வெளிப்படுத்தி முடிசுருயி காணியாக அதன் விஷயத்திற செயலவேண்டியன செய்த முடிசுக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினப்படி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1950 ம் ஆண்டு (ஆகஸ்டு) ஆவணி மாதம் 8 ந் தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோறிற கொடுக்கப்பட்டது.

எம். டபிளபு. எப். அபயகோன்,

காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்.

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துகளைக்கொண்ட காசித் உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (சென்றிலிமென்ரெயிசி) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்பலக்கள் (சாவேயர் ஜெனரல்) நில அளவைக்காரிய காததரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(ஆ) இக்காணிக் கொவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(ச) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

சப்பிற்கமுல மாகாணம், இரத்தினபுரி டிஸ்திரிக், மெத கோறனை, ஹெல பல்லே பலாததவைச சோந்த இயிமனதொற்ற கிராமத்திலுள்ள கீழ்க் காணும் காணித் துண்டுகள் இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் மெல்லைக்குள்ளிருக்கின்றன.—

வடக்கு. கொனவினனே ஆறவின பகுதி, (ஹெவனதெனிய கிராமத்தின் எல்லை);

கிழக்கு: விக்ரஹிற கிராமத்தின் எல்லை,

தெற்கு: அருவியின் பகுதி, (விக்ரஹிற கிராமத்தின் எல்லை), சலகுணுஆறே தொலவின பகுதி (அட்டகலன கோறனையே சோந்த கொற்றிம்புலவல கிராமத்தின் எல்லை),

மேற்கு: ஹெவனதெனிய ஆறவினனே இமனதொற்ற ஆறவினனும் பகுதிகள் (நிக்கவத்துக்கொட, பெலிகலதெனிய கிராமங்களின் எல்லைகள்).

இலங்கை யளவை கிராமப்படம் நி. 876 J.

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. று. ப.
1	கொனவினனே ஆற (வற்றிய, அரைவாசி விசாலம்)	0 2 2
2	மூக்கலானஹேனயாய, பொத்தவேறேன, புத்தலேறேன, வலசெமொடகமண்டிய, மீகஹறேன, தனதொலே எல, களுக்கஹறேன, போக்கஹறேன, ஹந்தபந தெனியேறேன, பாறேறேன, மூக்கலானயாயேறேன	49 1 4
3	(அடிப்பாதை)	0 0 17
4	(நீர்பாயச்சம வாயக்கால)	0 0 13
5	மூக்கலானஹேனயாய, பொற்றறுவேறேன, சிவுறுஎப்புலலு வலேறேன, மூக்கலானயாயேறேன, பாறேறேன, (நீர்பாயச்சம வாயக்காலுடனும் அருவியுடனும் மிருக்கும் சேமிப்பு)	0 3 25
7	ஹேவந்தெனியே ஆற, இமனதொற்ற ஆற, (அரைவாசி விசாலம்)	0 2 28
8	(அடிப்பாதை)	0 0 2
11	ஹந்தபநதெனியே ஆற (வற்றிய)	0 3 16
12	மயிலேறேனயாய, யபற்கொடறேன, கல்கொற்றறுவ, ஹம்பக்கேவத்த, முனசிறியாகேவத்த, போக்கஹறேன, கினிமெலாகேவத்த, மயிலேறேன, கல்கொற்றறுவ, கற்றையக்கேறேன, யபற்கற்றிய	33 0 20
13	(அருவி, வற்றிய) (அரைவாசி விசாலம்)	0 0 15
14	சலகுணுஆறேடொல (வற்றிய) (அரைவாசி விசாலம்)	0 1 17
16	(அடிப்பாதை)	0 0 7
17	ஹே	0 0 1

மொத்தம் . 86 0 7

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணயச் சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்

நி. 2,615 (இரத்தினபுரி)

நி. 2,616 (இரத்தினபுரி)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோந்தகைகேனும் தமக்கு உரித்துண்டென்று 1950 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 29 ம் தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்கப்பட்டதது, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினாபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற செய்வேண்டியுள்ள செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினாபடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோந்தகைகேனும் தமக்கு உரித்துண்டென்று 1950 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 29 ம் தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்கப்பட்டதது, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினாபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற செய்வேண்டியுள்ள செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினாபடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1950 ம் ஆண்டு (ஆகஸ்டு) ஆவணி மாதம் 8 ந தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோறிற கொடுக்கப்பட்டது.

1950 ம் ஆண்டு (ஆகஸ்டு) ஆவணி மாதம் 8 ந தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோறிற கொடுக்கப்பட்டது.

எம். டபிள்யூ. எப். அபயகோன, காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தா.

எம். டபிள்யூ. எப். அபயகோன, காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தா.

**மேற்காணும் அறிவித்தலினபடி வரும் உரித்துக்களைக்கொண்ட காணிக் உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

**மேற்காணும் அறிவித்தலினபடி வரும் உரித்துக்களைக்கொண்ட காணிக் உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு —(அ) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (சென்றிலமெனரெப்பிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படங்களை (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரியகாத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

குறிப்பு —(அ) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (சென்றிலமெனரெப்பிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படங்களை (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரியகாத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(b) இக்காணிக் னெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(b) இக்காணிக் னெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

சுப்பிரகமுவ மாகாணம், இரத்தினபுரி டிஸ்திரிக், மெத கோறண ஹெல் பாலே பஸ்ததவைச சோந்த ஊறுவல் கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித் துண்டுகள் இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் மெல்லைக் குறிக்குகின்றன —

அட்டவணை
சுப்பிரகமுவ மாகாணம், இரத்தினபுரி டிஸ்திரிக் மெத கோறண ஹெல் பாலே பஸ்ததவைச சோந்த, லிக்கிறுகிற கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித் துண்டுகள் இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் மெல்லைக் குறிக்குகின்றன —

வடக்கு யற்றிபலகமுவ கிராமத்தின் எல்லை, கிழக்கு யற்றிபலகமுவ கிராமத்தின் எல்லை, அருவியின் பகுதி, (யற்றி பலகமுவ கிராமத்தின் எல்லை), தெற்கு அட்டகலன கோறணையச் சோந்த கொற்றிமடபுவல் கிராமத்தின் எல்லை, சலகுணுஆறே தொல் (வற்றிய) (அரைவாசி விசாலம்) சேந்த கொற்றிமடபுவல் கிராமத்தின் எல்லை), மேற்கு : அருவியின் பகுதி, (இயிமனதொற்ற கிராமத்தின் எல்லை), இயிமனதொற்ற, ஹெல்வனதெனிய, கிராமங்களின் எல்லைகள்

வடக்கு கலெபொத்ததெனிய, மதபெத்த அல்லது மதபெத்திகொட, தெல்லேபொத்த கிராமங்களின் எல்லைகள் ;

கிழக்கு தெல்லேபொத்த, கேவலகல், ஹெவனதெனிய கிராமங்களின் எல்லைகள்,

தெற்கு பெலிகலதெனிய, - கந்த கிராமங்களின் எல்லைகள், களு கோவில்-எல்லே ஆறவின் பகுதி, (கந்த கிராமத்தின் எல்லை),

மேற்கு குடகந்த கிராமத்தின் எல்லை, உறவல் ஆறவின் பகுதி, (கலெபொத்ததெனிய கிராமத்தின் எல்லை), கந்தவின்ன, கலெபொத்தெனிய கிராமங்களின் எல்லைகள்

இலங்கை யளவை கிராமப்படம் நி. 876 K.

இலங்கை யளவை கிராமப்படம் நி. 877.

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
1	ஹந்தபனதெனியே ஆற (வற்றிய)	0 0 27
2	(அருவி, வற்றிய)	0 0 11
3	(அருவி, வற்றிய) (அரைவாசி விசாலம்)	0 0 15
4	சலகுணுஆறே தொல் (வற்றிய) (அரைவாசி விசாலம்)	0 1 7
5	மயிலேறையாய, மயிலேறேன, பீலலேறேன, கல் கொற்றறுவ, சுபடாகேறேன, கிறுளுகொற்றறுவேறேன, கிளிமெலகேவத்த, போகஹேறையாய, அமபகஹேறேன தெல்லெற்றிவெல்லந்தெயாய, ஆறுவேறேன, மீகஹேறேன, ரென்னேபிறறேன, கலகந்தேறேன, புலாகஹேறேனயாய, புலாகஹேறேனயாய, மெ கொடஹேறேன, மூக்கலனேறையாய, மீகஹேறேனதேறேன, டமபேறேன, ருடாலே-எல்ல, கஹேறேனயாய, கலஉடகொற்றறுவ	82 2 25
8	லொலுக்கஹகல் (கற்பாறை)	5 1 4
9	மஹகல் (கற்பாறை)	3 2 18
10	(அடிப்பாறை)	0 0 33
11	மாறகஹவற்றுடொல் (வற்றிய)	0 3 4
13	கற்கஹலந்தேறேனயாய, மஞ்சாடிக்கஹேன, கற்கஹலந்தேறேன, கற்கஹேறேன	8 1 3
14	கற்கஹலந்தேகல் (கற்பாறை)	3 2 28
19	ஹபேறேனயாய, றற்றமெட்டேகேறேன, ஹபேறேன, திப்பேலேறேன, உறவலேறேன, வாடியகேவந்த, கற்கஹலந்தேறேனயாய, கலஉடேறேன, வருவந்தேறேன, ஆடிக்கெற்றவத்த, கற்கஹலந்தேறேன, மஞ்சாடிக்கஹேறேன	102 2 30
20	(அருவி, வற்றிய) (அரைவாசி விசாலம்)	0 1 1
மொத்தம்		208 0 6

காணித் துண்டு.	காணியின் பெயர்	விசாலம். ஏ ரூ ப.
1	பண்டாரேறேன அல்லது எல்லேமணடிய	2 1 14
2	(கனசபால் பாறை)	0 0 9
3	ஹிக்கஹேறேன, கற்றுவேறேன, வல்லிற்றியேறேன, இமபுலேறேன, வெதகேறேன, ஹபுக்கஹலலேறேன பண்டாரேறேன	23 1 38
4	மறபெத்த ஆற (வற்றிய)	0 3 39
6	அனகெந்தகெற்றியேறேன	6 1 11
7	கொத்தெறேனயாய, எஹெல்லேக்கஹேறேன, கோனமல் எல்லேறேன, நிறத்தேறேன, எல்லேமணடிய, அமபகஹ முலேறேன	10 3 35
8	கற்றுபிலலகெற்றியேறேன, கோங்கஹேறேன, பண்டார வேறேன, நிறத்தேறேன, கோங்கஹேவத்த	12 1 24
9	எல்லேமணடியாவத்த	0 2 38
10	பத்தலவத்த	0 1 39
11	தெலகஹவத்த	0 1 39
12	கொடேவத்த	0 3 7
13	குலவத்த	0 0 28
14	புலுவலிகேவத்த	1 0 15
15	புலுவலிகேவத்தேகல் (கற்பாறை)	0 3 35
16	மூக்கலனேறேன	0 1 13
17	முறணதலாவேபத்தன்	3 0 13
18	தலாவேறேனேமூக்கலான, அற்றமபகஹேறேனேமூக்கலான, குலவற்று எல்லேமூக்கலான, தொடங்கஹேறேனேமூக்கலான, லியட்டமேமூக்கலான, அமபகஹ-ஆறுவேமூக்கலான, அற்றம்பேறேனேமூக்கலான	84 2 3
19	டிக்கல் (கற்பாறை)	6 2 13
20	வனனிகேரெனவேவத்த	1 3 37
21	நுகேறேன, அயிறறிலங்கஹேறேன, மூக்கலனேறேன, மொற்றகெற்றியேறேன, அமபலமேறேன, ரென்னேறேன, மொற்றகெற்றிய	10 0 32

காணிட துண்டு.	காணியின் பெயர்	விசாலம்.	ஏ. று. ப.
22	(கனசபாவ பாதை)	0 1 34	
27	ஹிழிபிறறியேகேவதத் அல்லது டம்பேறேன	1 2 39	
28	டிக்கேனேமூககலான	2 1 23	
29	ஊராவல ஆற	4 2 10	
30	கோலொனகெற்றியேறேன	1 2 8	
31	தூபொத்த	0 0 30	
32	ஊராவல ஆற (அரைவாசி விசாலம்)	0 1 2	
33	கலுகோவிலைலே ஆற (வறறிய, அரைவாசி விசாலம்)	0 0 12	
34	எலலேமணடியேறேன, இறியகஹேறேன, தெலம்புகஹேறேன, தெறறகெலலேறேன, கலுகோவிலைலேறேன பக்மீகஹேறேன, கறகஹரெனேறேன, பனபநதறேறேன, வறறறறேனவததேறேன, கமளறறிகேறேன, வெதகேறேன, ரெனேனபிறறேறேன, கோலொனகெற்றியேறேன, டிக்ஹேன, நிறதேறேன	41 1 27	
35	(அடிப்பாதை)	0 0 33	
46	மீகஹேறேன அல்லது வனனிசேரெனேறேன	1 1 23	
50	டம்பேறேன, எப்பலேறேன, மீகஹேறேன, நயேறேன அல்லது எலலேமணடிய, கோகஹேறேன, கப்புகஹேறேன, தலுக்கலேறேன, டிம்புலேறேன, கலலிந்தேறேன, கஹறறேறேன, ரியம்பறுவேறேன, நிறதேறேன, வடுவேகெனரெனேறேன, கறகஹரெனேறேன, வெவேறேன, கொடகும்புறேறேன, கொடகும்புறேவதத, கலபலலேறேன, யஹலவததேறேன, கினிமல்கேறேன, கலஉடஆறுவேறேன, பொலவததேறேன, உடஹவததேறேன, உனபநதறேறேன, நிறதமணடிய, றனவறவதத	47 2 38	
51	தலுக்கலேமூககலான	1 1 23	
52	உடஹவதத	0 1 37	
53	றறறறறறறறேறேனமூககலான	0 3 13	
	மொத்தம்	272 2 34	

இரத்தினபுரி நி. உ. 61—1950

காணியுரிமை நிர்ணயச் சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்

நி. 2,617 (இரத்தினபுரி)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன எப்பங்குகேனும் அதில் எச்சோந்தைக்கேனும் தமக்கு உரிததுண்டென்று 1950 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி மாதம் 29 ம் தேதியிலிருந்து மூன்று மாதகாலத்துக்குள் இதனடியிற கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்கமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1)ம் பிரிவினபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன விஷயத்திற செயலவேண்டியன செய்யு முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினபடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1950 ம் ஆண்டு (ஆகஸ்டு) ஆவணி மாதம் 8 ந் தேதியிலென்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோறிற கொடுக்கப்பட்டது

எம். டபிள்யூ. எப். அபயகோன,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகஸ்தர்.

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரிததுண்டைக்கொண்ட காகித உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு.—(அ) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறறிலமெனறெயிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படங்கள (சாவோயா ஜெனரல்) நில அளவைக் காரியகர்த்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

(ஆ) இக்காணிக் வெவறறிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(ச) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

சப்பிற்கமூல மாகாணம், இரத்தினபுரி டிஸ்திரிக், மெத கோறன், ஹெல பல்லே பலாத்தவைச சோந்த ஹந்தகிறிய ரோப்போ விசாலத்திலுள்ள கீழ்க்காணும் காணித் துண்டுகள் : இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் மெலலைக்குளிருக்கின்றன :—

வடக்கு : கற்றுப்பொத்த ஓயவின பகுதி, (ஹந்தகிறிய கிராமத்தின் எல்லை பகுதி) ;

கிழக்கு : ஹெனேகம கிராமத்தின் எல்லை, உண்பொத்து ஆறவின பகுதி, (ஹெனேகம கிராமத்தின் எல்லை), ஹெனேகம கிராமத்தின் எல்லை, கமடியாவல ஆறவின பகுதி, (ஹெனேகம கிராமத்தின் எல்லை), புசெலி ஆறவின பகுதியும் (ஹெனேகம கிராமத்தின் எல்லை), வளவே கககையின பகுதியும், (ஊவா மாகாணத்தில உள்ள முற்றான ரோப்போ படம் நி. 37 ன் எல்லை) ;

தெற்கு : கியுலே எலவின பகுதியும், (அட்டகலன கோறனையில் உள்ள கல்பாய கிராமத்தின் எல்லை), அட்டகலன கோறனையில் உள்ள கல்பாய கிராமத்தின் எல்லைபும் ;

மேற்கு : வெலி ஆறவின பகுதி (யறறியபலகமூல கிராமத்தின் எல்லை), யறறியபலகமூல கிராமத்தின் எல்லை, கியுலலிந்த ஆறவின பகுதி, (ஹந்தகிறிய முனே கிராமத்தின் எல்லை), தலபத் ஆறவின பகுதியும், (ஹந்தகிறிய முனே கிராமத்தின் எல்லை), ஹந்தகிறிய முனே கிராமத்தின் எல்லைபும்

ரோப்போ பிரதம படம் நி 9.

காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம்.	ஏ. று. ப.
1	ஹந்தகிறிகெலே, வெலியாரேயாயேறேன முதலியன னவறறறுள சோந்திருக்கும் வளவே கககையினதும், கமடியாவல ஆறவினதும், புசெலி ஆறவினதும், உண்பொத்து ஆறவினதும், கியுலலிந்த ஆறவினதும், வெலி ஆறவினதும், கட்டுபத் ஓயவினதும், தளபத் ஆறவினதும், கியுலலே ஆறவினதும் அரைவாசி விசாலம், கிராமத்தின் எல்லையாகின்றது, (காடு, சேனை, பத்தன, கறபாறை, அருவிகள, பாதைகள்)	7,191 2 0	

இணை நி. 1.

2	பனசனகுலுக்கல்	11 2 20	
---	---------------	---------	--

மொத்தம் 7,203 0 20

இரத்தினபுரி நி. உ. 62—1950

அரசாட்சியாரின் தேள்வைக்காகிய காணி விளம்பரங்கள்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவினபடியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்தற்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி ட்லி செல்டன் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன.

கொழும்பு,
1950 ம் ஆண்டு (ஆகஸ்டு) ஆவணி மீ 15 ந் உ.

டபிள்யூ. சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

- மாகாண ஏசனடுவின இலக்கம் .
- டிஸ்திரிக் உதவி ஏசனடுவின இலக்கம் .
- காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் .

காணியின் விபரம்.

பிரதமப்படம் A 2,722 ல் துண்டுகள் 1, 2, 3 என அளக்கப்பட்டு தலங்கம் வடக்கில் 2 ஏ. 3 று. 13-06 ப. விசாலமுள்ள துண்கவலகுணுவெற்ற எனப்படும் காணி பிரதமப்படம் A. 2,722 ல் துண்டு 1 என அளக்கப்பட்டு தலங்கம் வடக்கில் 0 ஏ. 0 று. 5 ப. விசாலமுள்ள மாறக்கவற் எனப்படும் காணி.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டட்லி ஷெல்லரன் சேனநாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

டட்லி சேனநாயக்க,

1950 ம் ௨௭ (செப்டெம்பர்) புரட்டாதிடீர் 20 ந் உ.

காணி, விவசாய மந்திரி.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் : —————.

காணி, விவசாய மந்திரி காரியாலையத்தின் இலக்கம் : J/E/130.

காணியின் விபரம்.

வவுனியா டிஸ்திரிக்டில் மகாகச்சக்கொடியா எனும் கிராமத்தில் உள்ளதும், 0 ஏக்கர் 3 றூட் 02 பேசசல விசாலம் உள்ளதும், நில அளவைப் பகுதியாரால் அளக்கப்பட்டு A 1,647 ம் பிரதம் அளவைப் படத்தில் 1 ம் துண்டு என விவரிக்கப்பட்டதுமான வீரக்காலே என்று வழங்கப்படும் காணித் துண்டு முழுவதும்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டட்லி ஷெல்லரன் சேனநாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

டட்லி சேனநாயக்க,

1950 ம் ௨௭ (செப்டெம்பர்) புரட்டாதிடீர் 20 ந் உ.

காணி, விவசாய மந்திரி.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் : —————.

காணி, விவசாய மந்திரி காரியாலையத்தின் இலக்கம் : J/E/188.

காணியின் விபரம்.

வவுனியா டிஸ்திரிக், நொச்சிமோட்டையில் உள்ளதும், ஈ. நல்லையா என்பவரால் உரித்துக் கூறப்படுவதும், ஏறக்குறைய ஈட்டில் ஒரு (1/8) ஏக்கர் விசாலம் உள்ளதும், பின்வரும் எல்லைகளுக்கிடையேயான காணித் துண்டு :—

வடக்கு : நொச்சிமோட்டை ஈ. நல்லையா என்பவரால் உரிமை கூறப்பட்ட காணியின் மிகுதிப்பாகம்.

கிழக்கு : V/நொச்சிமோட்டை அரசினர் தமிழக கலவன் பாடசாலை வளவு

தெற்கு : மேற்படி

மேற்கு : முடிக்குரிய நிலம்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு 'பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டட்லி ஷெல்லரன் சேனநாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

நுவரெலியா டிஸ்திரிக்டிலுள்ள வினரல் கிராமத்திலிருக்கும் வல்கா தோட்டத்தில் ஒன்றரை ஏக்கர் (1 1/2 ஏக்கர்) காணி.

எல்லைகள் :—

வடக்கு : வல்கா தோட்டம்.

கிழக்கு : ஆறு.

தெற்கு : வல்கா தோட்டம்.

மேற்கு : வல்கா தோட்டம்.

கொழும்பு,

டட்லி செல்லரன் சேனநாயக்க,

1950 ம் ௨௭ (செப்டெம்பர்) புரட்டாதிடீர் 20 ந் உ.

காணி, விவசாய மந்திரி.

கொழும்பு-கண்டி தெருவில் 6 ம் கடையில் இருக்கும் காணிகளை திருத்தித்திறற்கு என்னும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னர்ச் சொல்லப்படும் காணிகளை, அஃதாவது :—

பிரதமப்படத் இல. A 2,801. குறிச்சி—கிம்புற்றுவெல்கொட.

துண்டு.	காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம். ஏ. றூ. ப.
1	கஜூக்கொற்றுவுகும்புற	.. ஒவிறுறவில் 5 வாழைச்செடிகள் உள்ளன	.. வலிமுனீதேவகே சமன்பாய, கெலனியா	சேபாநோனூ, 0 0 1-4 சரியவெற்றியா,
2	டிடி	.. ஒவிறுறவில் 4 வருசங்கள் சென்ற 4 தென்கைகளும், 20 வருசங்கள் சென்ற ஒரு கபொக மரமும், 3 வருசங்கள் சென்ற ஒரு கமுரும், 3 வருசங்கள் சென்ற ஒரு டோம்ப மரமும், 3 வாழைச்செடிகளும், கிணற்றின் ஒரு பகுதியும், நிரந்தர மறற வீட்டின் ஒரு பகுதியும் உள்ளன	டி. மெண்டிஸ் கிம்புற்றுவெல்கொட, கெலனியா	பெர்னாண்டோ, 0 0 2-5 கெலனியா
3	பாறேவற்ற	.. தென்னந்தோட்டத்தில் 40 வருசங்கள் சென்ற 6 தென்கையும், 12 வருசங்கள் சென்ற ஒரு டோம்ப மரமும், 40 வருசங்கள் சென்ற ஒரு புலுமரமும், ஒரு பெலிமரமும், ஒரு வாழைச் செடியும், வெற்றிலைக் கொடிகளும், கற்படிகளும், கற்படுதின் நடைபாதையும், ஆதரச்சுவரும், நிரந்தரமற்ற ஒரு ஒலைக்கொட்டிலின் ஒரு பகுதி	முகாந்திரம் ஜி. சி. எவ். ரத்தனேகரா, கிம்புற்றுவெல்கொட, கெலனியா	0 0 8-6

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி (203 ம் பகுதி) காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தின் 5 ம் பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் நில, விவசாய மந்திரி எனக்குக் கற்பனை செய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம் பிரிவின்படி வேண்டிய பிரகாரம் நான இத்தனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கின்றேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமதம் அல்லது அவரவருடைய காரியகாரமூலமாய் 1950 ம் ௨௭ (ஒக்டோபர்) ஐப்பசி மாதம் 30 ந் தேதியிலானது காலை 10 மணிகு இந்தக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநடைகளினது தன்மையையும் அவ்வுடநடைகளுக்காய்த் தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இத்தால் அவர்களிடத்திற் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

கொழும்புக் கச்சேரி,

எஸ். ஜே. வலபிறற,

1950 ம் ௨௭ (ஆகஸ்ட்) ஆவணியீர் 28 ந் உ.

உதவி அரசாட்சி ஏசனடு.

பருத்தித்துறைப் பொலிஸ் ஓதானமும் பொலிஸ் உத்தியோகஸ்தா இல்லங்களும் நிறுவுதல் எனனும் பரிசீலனை தேவைக்கு வேண்டியதான பிளான்சு சொல்லப்படும் காணிக்கை, அஃதாவது —

துண்டு காணியின் பெயர்	பிரதமப்படத்து இல	குறிச்சி—பருத்தித்துறை 2 ம வடபரம் அததியடி விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம் ஏ. று. ப.
1 ஊரிடைத்தேன் உத்திராயன் மன்னல் வரிப் பதிவு இல 73	50 வருஷ 7 பணையும், 20 வருஷ ஒரு வேம்பும், 20 வருஷ 2 புவரசம், 2 கற்கட்டுக கிணறுகளுக கொண்ட தரிசு நிலம்	2 தெய்வப்பிள்ளை நாகலிங்கம், தெய்வப்பிள்ளை மாணிக்கம், கே. நாகலிங்கம் பெண வள்ளியம்மாள், கிட்டிண்பிள்ளை நாகலிங்கம் இவை பருத்தித்துறை, லீ. சினைத்தமயி பெண மீனாட்சி சந்திரம், வல்லுவெட்டித்துறை வீ. வேலுப்பிள்ளை பெண வள்ளியிள்ளை, புலோலி மேற்கு, பருத்தித்துறை	0 3 27	
2 மேற்படி வரிப் பதிவு இல. 69, 71	30 வருஷ 25 தென்னையும், 50 வருஷ 16 பணையும், 3 வருஷ ஒரு வேப்பங்களும், கண்ணாம்புகலைக கற் சவாகொண்ட ஓடால் வேயந்த நிலத்தரமுள்ள 3 கட்டிடங்களும் ஒரு கற்கட்டுக கிணறுக கொண்ட தோட்டம்	3 ஆளவாப்பிள்ளைபெண கதிராசிப்பிள்ளை, புலேலி மேற்குப் பருத்தித்துறை	0 2 14	
3 மேற்படி வரிப் பதிவு இல, 61, 63, 65	30 வருஷ 6 தென்னையும், 50 வருஷ 31 பணகளும், கண்ணாம்புகலைக கற்சவா கொண்டு ஓடால் வேயந்த நிலத்தரமுள்ள 2 கட்டிடங்களும், கொங்கிறிற் சுவரும் கூரையுங் கொண்ட மலசுகூடம் ஒன்றும், ஒரு கற்கட்டுக கிணறும் ஓக்கண்ட தோட்டம்	புலேலி மேற்குப் பருத்தித்துறை	0 1 33	

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி (203 ம பகுதி) காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 5 ம பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் கீழ்க்குப் பகுதி மந்திரியார் அவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவின்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரதித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகிற சகலரும் தாமதம் அல்லது அவரவருடைய காரியகாரமூலமாய 1950 ம் (ஓடு) (நவம்பர்) கராததிகை மாதம் 1 ந தேதியிலென்று காலை 10 மணிகுறு யாழ்ப்பாணக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படடுத தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநதைக்கினது தனமையையும் அவருடநதைக்ககாயத தாம சாதிகும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இத்தலை அவர்களிடத்திற் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

யாழ்ப்பாணக் கச்சேரி, பீ ஜே ஹட்சன்,
 1950 ம் (ஓடு) (செப்டெம்பர்) புரட்டாதிமீ 20 ந உ. வடமாகாண அரசாட்சி ஏசனரி

நீர்பாசம் வாய்க்கால் எனனும் பரிசீலனை தேவைக்கு வேண்டியதான பிளான்சு சொல்லப்படும் காணிக்கை, அஃதாவது —

துண்டு காணியின் பெயர்.	பிரதமப்படத்து இல	குறிச்சி—உடமாகடவர விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம் ஏ. று. ப.
1 உடையளக் நெல்லயல்	கே. வி. தச்சாயக்கவும், எல். வி. கனகொட்டெனனவும், மாகடவர, கிங்குல	0 0 5 2		
எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி (203 ம பகுதி) காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 5 ம பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் விவசாய மந்திரியவர்கள எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவின்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரதித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்				
மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகிற சகலரும் தாமதம் அல்லது அவரவருடைய காரியகாரமூலமாய 1950 ம் (ஓடு) (ஒக்டோபர்) ஐப்பசி மாதம் 28 ந தேதியிலென்று காலை 10 மணிகுறு மாவடுவெலை வாடினீட்டில் எனமுன்பாக வெளிப்படடுத தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநதைக்கினது தனமையையும் அவருடநதைக்ககாயத தாம சாதிகும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இத்தலை அவர்களிடத்திற் கேட்டுக் கொள்ளப்படுகிறது				
கேகாலக் கச்சேரி,			டி. ஜி. தயாரதன்,	
1950 ம் (ஓடு) (செப்டெம்பர்) புரட்டாதிமீ 22 ந உ.			உதவி அரசாட்சி ஏசனரி	

L.D.—B 49/50 LRO/APL 5066/J/AL/51
 1950 ம் ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நேரக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனார் தாமாணித்திருப்பதால்,

காணி, விவசாய மந்திரி, டலி ஷெல்டன் சேனநாயக ஆகிய நான் 1950 ம் ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் 5 (1) ம பிரிவின் கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பரிசீலனை தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு, டலி சேனநாயக,
 1950 ம் (ஓடு) (ஜூலை) ஆடிமீ 20 ந உ. காணி, விவசாய மந்திரி,
 அட்டவணை.
 ஆரம்பப்பட இல A 1,546. கிராமம்—குருலவெல்.

துண்டு காணியின் பெயர்.	பிரதமப்படத்து இல	குறிச்சி—காணி விபரம்.	உரிமை கேட்பவர பெயர்	விசாலம் ஏ. று. ப.
1 கலிபிலிலைவேளை	30 வயதுள்ள நப்பரும் கொக்கோவும் இதன் உள் இடைக்கிடை ஏச ஏச மீ தேவநாராயண, குருலவெல்,	30 மீருடத்து மேலின் தென்னையும் கழகம் உள்ள தோட்டம் உக்குவெல்		1 0 15

L.D.—B 49/50 LRO/APL 5116/J/AL/51
 1950 ம் ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நேரக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனார் தாமாணித்திருப்பதால்,

காணி, விவசாய மந்திரி, டலி ஷெல்டன் சேனநாயக ஆகிய நான் 1950 ம் ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் 5 (1) ம பிரிவின் கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பரிசீலனை தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு, டலி சேனநாயக,
 1950 ம் (ஓடு) (ஜூலை) ஆடிமீ 20 ந உ. காணி, விவசாய மந்திரி,
 அட்டவணை.

துண்டு காணியின் பெயர்.	பிரதமப்படத்து இல	குறிச்சி—காணி விபரம்.	உரிமை கேட்பவர பெயர்.	விசாலம் ஏ. று. ப.
307 மெதவெலயமனகுமுப்புர, மெதவெல் நெல்லயலும், தென்னந்தோட்டமும் யமனபிலலாவ	50 ம இலக்கப் பிரதமப்படத்துக்கு 2 ம இண்பாட்டம். கிராமம்—பள்ளைப்பொல்.		யு. பி. திசாநாயக, துலாவ, மாததனை	1 1 23

L.D — B 49/50

LRO/APL 4779/J/AL/252

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, விவசாய மந்திரி, டடலி ஷெல்லன் சேனநாயகர் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பரிசீலனை தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

டடலி சேனநாயகர்,
காணி, விவசாய மந்திரி.

1950 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆவணியீடு 4 ந ல

அட்டவணை.

33 ம் இல பிரதமப்படத்துக்கு 3 ம் இணைப்பும், கிராமம்—மொரகலபிட்டிய.

விசாலம்.

துணடு	காணியின் பெயர்	காணி விபரம்.	உரிமை கேட்பவா பெயர்.	எ. நூ. ப.
313	கொஹொனஹேன, அட்டிக்ககாஹா சேனை முலஹேன பி. எம். ஏ. கொஹொன, திறைசேரி, கொழும்பு, பி. டபளியு.	5 1 8

கருணரான கொஹொன, உடததாவ பாடசரீல, பள்ளே வத்த, மடுகொட, கண்டி.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, விவசாய மந்திரி, டடலி ஷெல்லன் சேனநாயகர் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பரிசீலனை தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

டடலி சேனநாயகர்,
காணி, விவசாய மந்திரி.

1950 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாசியீடு 4 ந ல

அட்டவணை.

ஆரம்பப்பட இல A 1,623. கிராமம்—மாத்தளபிட்டிய.

விசாலம்.

துணடு	காணியின் பெயர்	காணி விபரம்.	உரிமை கேட்பவா பெயர்	எ. நூ. ப.
1	பொளவத்தகெதரகாவகும்புர	60 வயதுள்ள ஒரு தெனனை மரம் நிற்கும் நெல் உடமுலலேகெதர பண்டியா மேற்பாலை	—	0 1 7

வயலும், 60 வயதுள்ள 3 தெனனைமரம் நிற்கும் மாத்தளபிறறிய கிராம விதான உடலகிரிய தோட்டமும்

LRO/APL 815/J/AL 501

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்

காணி, விவசாய மந்திரி டடலி ஷெல்லன் சேனநாயகர் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பரிசீலனை தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

டடலி ஷெல்லன் சேனநாயகர்,
காணி, விவசாய மந்திரி.

1950 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாசியீடு 4 ந ல

அட்டவணை.

ஆரம்பப்பட இல. A. 1,596. கிராமம்—ஒடலாவ.

விசாலம்.

துணடு	காணியின் பெயர்	காணி விபரம்.	உரிமை கேட்பவா பெயர்.	எ. நூ. ப.
1	குறிமானவத்த	தேயிலை 30 வயது	.. கே. ஆர். மாதவன், மறதனை தோட்டம், புண்டலோய	4 0 11

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்கும் சட்டத்தின் பொருட்டு இதனகத்தின அட்டவணியில் விபரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியைப் பெற்றுக்கொள்ளுவதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட்ட வேண்டுகோளும்,

(3) அந்தக் காணியில் உருத்திக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1950 ம் ஆண்டு (நொவம்பர்) காத்திகை மாதம் 14 ந திகதி காலை 10 30 மணிக்கு முன் எனமுன் வந்து நுவரெலியாக கச்சேரியில் தெரியப்படும்;

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விபரத்தையும், நஷ்ட ஈட்டு தொகையையும் அத தொகையைக் கணக்கெடுத்த விபரத்தையும் 1950 ம் ஆண்டு (நொவம்பர்) காத்திகை மாதம் 7 ந திகதியன்று அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்க வேண்டுகோளும்;

எடலி கொடபிரி குணவாதன், நுவரெலியா டிஸ்திரிக் எஜனா ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கின்றேன்.

நுவரெலியாக கச்சேரி,

ரா ஜி. குணவாதன்,
நுவரெலியா டிஸ்திரிக் உதவி எஜனா.

1950 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாசியீடு 26 ந ல

அட்டவணை.

ஆரம்பப்பட இலக்கம். A 1,596. கிராமம்—ஒடலாவ.

விசாலம்.

துணடு	இடத்தின் பெயர்	விபரம்.	உரிமை கேட்பவா பெயர்.	எ. நூ. ப.
1	குறிமானவத்த	.. 30 வயது தேயிலை	.. கே. ஆர். மாதவன், மறதனை தோட்டம், புண்டலோய	4 0 11